



Ceylon Government Gazette

Published by Authority.

No. 5,091—FRIDAY, OCTOBER 2, 1891.

CONTENTS.

| | PAGE | | PAGE | | PAGE |
|---------------------------------------|-------------|--|------|-------------------------------------|------|
| Minutes by the Governor ... | 1217 | Land Sales— <i>contd.</i> | | Land Resumption Notices ... | 2268 |
| Proclamations by Governor 2219 & 2281 | | Northern Province ... | — | Miscellaneous Notices ... | 2269 |
| Appointments, &c., by the Governor | 2220 | Southern Province ... | 2227 | Notices calling for Tenders ... | 2273 |
| Government Notifications ... | 2220 | Eastern Province ... | — | Sales of Unserviceable Articles ... | 2273 |
| Draft Ordinances ... | — | North-Western Province ... | 2337 | Road Committee Notices ... | 2274 |
| Passed Ordinances ... | — | North-Central Province ... | 2242 | Municipal Council Notices ... | 2275 |
| Notices to Mariners ... | 2255 | Province of Uva ... | 2247 | Local Board Notices ... | — |
| Revenue Notices ... | 2224 & 2283 | Province of Sabaragamuwa ... | 2253 | Testamentary Actions ... | 2275 |
| Land Sales:— | | Notices under the Forest Ordinance ... | — | Notices of Insolvency ... | 2276 |
| Western Province ... | — | Land Acquisition Notices ... | 2256 | Notices of Fiscals' Sales ... | 2277 |
| Central Province ... | 2226 | | | Unofficial Announcements ... | 2279 |

SUPPLEMENTS.

Police Weekly Circular No. 946.

No. 47 of Volume IX. of the *Supreme Court Circular* was published on September 28 last.

MINUTES BY THE GOVERNOR.

HIS EXCELLENCY THE GOVERNOR has been pleased to direct that the following amended Minute regarding the Civil Service Examinations be published for general information.

Colonial Secretary's Office,
Colombo, September 25, 1891.

By His Excellency's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

MINUTE BY THE GOVERNOR.

EVERY Cadet will be required, before he can receive a substantive appointment, to pass an examination in the subjects hereinafter specified. If he pass at or before the examination occurring not later than twenty-one months from the date of his being attached to one of the public offices, his rank in the Service will count from the date of his appointment as Cadet. Otherwise, his claim to count his service will be deferred; and should he fail to pass within three years from his being attached, his pay will be withdrawn, and the Secretary of State will be recommended to cancel his appointment.

2. Gentlemen in the Civil Service will be required, before they can be promoted to the Third Class, to pass a second examination of the character hereinafter described. The promotion from the Third Class will be deferred, in the case of gentlemen who fail to pass their second examination within six years from the date of their being attached to one of the public offices, to that of those who shall have passed within that period and have entered the Third Class before them.

3. The subjects of examination will be the native languages (Sinhalese and Tamil), Law, and the System of Accounts employed in the Government offices.

4. At their first examination Candidates will be examined in Sinhalese or Tamil (whichever they may prefer), in Law, and in Accounts; at their second, in Law, Accounts, and both languages; and in this second examination Candidates may take up the various subjects, if they so desire it, in three sections at three separate periods, section (a) consisting of Law and Accounts, section (b) consisting of the language taken up by them at their first examination, and section (c) consisting of their second language.

The subjects and scheme of both the first and second examinations will be as follows:—

Native Languages.

In the *first* examination the Candidate is to write an English translation of two short Sinhalese or Tamil letters or reports from headmen, written in different running hands. He is to translate a short English judgment or other official paper into Sinhalese or Tamil; dictate off-hand the translation into Sinhalese or Tamil of an English report or other official paper to a native, who shall take it down in writing; read and translate an extract from a Sinhalese or Tamil newspaper and from the proceedings of a Gansabhāwa case put into his hands for the first time; answer a few plain grammatical questions on declensions, conjugations, and compound words; read, construe, and parse in English any easy sentence in Sinhalese or Tamil that may be set by the examiner; to be tested in conversation so as to satisfy the examiner as to his power of understanding natives of different classes, and of making himself understood by them, both in common conversation and in the usual course of official business.

The marks required for a pass in this first examination shall be 40 per cent. in conversation and in newspaper reading, respectively, and a total of 33 per cent. in all subjects.

The *second* examination shall be similar in its nature to the first, but more difficult in degree. The Candidate will be required to act as an interpreter between the examiner and *natives perfectly ignorant* of English; the interpretation to be on matters connected with some ordinary civil or criminal case.

The marks required for a pass in this second examination shall be 60 per cent. in conversation and in newspaper reading, respectively, and a total of 50 per cent. in all subjects.

Law.

Candidates will be examined both in their first and second examinations in the Civil and Criminal Procedure Codes and in the Penal Code, and in the following text books:—

At their *first* examination—Best on Evidence, Anson's Principles of the English Law of Contract.

At their *second* examination—Taylor on Evidence, Vanderlinden's Institute (pages 55 to 186), Smith's Mercantile Law, Story on Equity Jurisprudence, Armour's (Perera's edition) Kandyan Law.

Candidates will be required to obtain a minimum of 33 per cent. on each subject and of 40 per cent. on the total marks in the first examination, and a minimum of 40 per cent. on each subject and of 50 per cent. on the total marks in the second examination.

Accounts.

The subject of examination will be the System of Accounts employed in the Government offices, and Candidates will be required to obtain 40 per cent. on the total marks for a pass in the first examination and 75 per cent. in the second examination.

5. The examination will be conducted on the above system of marks, and the time allotted to each subject will be fixed by the examiners.

6. Any Cadet who is of Sinhalese, Tamil, or Eurasian parentage will be required to take up for his first examination whichever of the native languages has not been spoken by, or familiar to, him as a child.

The Minute of January 10, 1880, is hereby cancelled.

By His Excellency's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, August 26, 1891.

PROCLAMATIONS BY THE GOVERNOR.

In the Name of Her Majesty VICTORIA, of the United Kingdom of Great Britain and Ireland
Queen, Defender of the Faith.

PROCLAMATION.

By His Excellency Sir ARTHUR ELIBANK HAVELOCK, Knight Commander of the Most Distinguished
Order of Saint Michael and Saint George, Governor and Commander-in-Chief in and over
the Island of Ceylon, with the Dependencies thereof.

A. E. HAVELOCK.

WHEREAS by the 1st section of "The Prisons Amendment Ordinance, 1890," it is enacted amongst other things that it shall be lawful for the Governor, with the advice of the Executive Council, to establish any other Prison or Prisons for this Island or for any part thereof:

And whereas it is expedient to establish a Prison at Haldummulla:

Now know Ye that We, the said Governor, with the advice of the Executive Council, do by this Our Proclamation establish the building set forth in the Schedule hereto to be, for the purposes of the administration of justice and of "The Prisons Ordinance, 1877," and of "The Prisons Amendment Ordinance, 1890," a Prison for the limits for the time being of the jurisdiction of the Police Court of Haldummulla in the Midland Circuit.

Given at Ratnapura, in the said Island of Ceylon, this Twenty-seventh day of September, in the year of our Lord One thousand Eight hundred and Ninety-one.

By His Excellency's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

GOD SAVE THE QUEEN!

SCHEDULE.

The three cells attached to the Police Station of Haldummulla.

APPOINTMENTS, &c., BY THE GOVERNOR.

HIS EXCELLENCY THE GOVERNOR has been pleased to appoint Mr. B. HORSBURGH, Acting Office Assistant to the Government Agent, Northern Province, to be a Justice of the Peace for the District of Jaffna.

By His Excellency's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, September 30, 1891.

WITH reference to the *Gazette* notice dated August 21 last, it is hereby notified that the appointment of S. SANDERASEGARA, Udaiyár, as Acting Registrar of Marriages, Births, and Deaths of Metkumulai and Panankámam pattus, in the District of Vavuniya, has been extended to November 16, 1891.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, October 2, 1891.

GOVERNMENT NOTIFICATIONS.

NOTICE is hereby given, in pursuance of the first clause of the Ordinance No. 9 of 1842, that all dogs, not being led or carried, which shall be found in any thoroughfare or public place within the limits of the town of Hatton, from the 12th to the 21st proximo, both days inclusive (the intervening Sunday excepted), will be destroyed, and that a reward of twenty-five cents will be paid for each dog so destroyed.

The Police Magistrate of Hatton is hereby directed to carry the above order into effect.

Colonial Secretary's Office,
Colombo, September 28, 1891.

E. NOEL WALKER,
Colonial Secretary.

NOTICE is hereby given, in pursuance of the first clause of the Ordinance No. 9 of 1842, that all dogs, not being led or carried, which shall be found in any thoroughfare or public place between the 37th and 40th mileposts on the Pundalu-oya road, and between the 3rd and 7th mileposts on the Watagoda road, from the 6th to the 15th proximo, both days inclusive (the intervening Sunday excepted), will be destroyed, and that a reward of twenty-five cents will be paid for each dog so destroyed.

The Police Magistrate of Nuwara Eliya is hereby directed to carry the above order into effect.

Colonial Secretary's Office,
Colombo, September 30, 1891.

E. NOEL WALKER,
Colonial Secretary.

HIS EXCELLENCY THE GOVERNOR has been pleased to direct that the following Regulations be published for general information.

Colonial Secretary's Office,
Colombo, September 25, 1891.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

Examinations for Eastern Cadetships—viz., for Cadetships in the Civil Service of Hongkong, Ceylon, and the Straits Settlements.

[The next Examination for Eastern Cadetships will be held under these Regulations. Alterations may be made for any subsequent Examination.]

1. The Cadets, who must be natural-born British subjects, are selected by open competitive examination held by the Civil Service Commissioners, to whom all inquiries on the subject should be addressed.

The examinations for these appointments will, as a rule, be held in the Autumn^o of those years in which vacancies have occurred in the Civil Services of Hongkong, Ceylon, and the Straits Settlements; and the successful Candidates will be allowed, in their order, to choose amongst the vacancies in the three Colonies.

2. Candidates must be between the ages of 21 and 24 on the first day of August in the year in which the examination is held, and must satisfy the Civil Service Commissioners that they are duly qualified in respect of health and character. They must be of sound constitution, possessed of good sight, and physically qualified for service in tropical climates, and they will be called upon to undergo a medical examination to test these points.

3. No candidate will be admitted to the competition who has not previously passed, to the satisfaction of the Civil Service Commissioners, a preliminary examination in Handwriting, Orthography, and Arithmetic (including Vulgar and Decimal Fractions).

4. The fees required from candidates are £1 for the preliminary and £5 for the competitive examinations.

5. The heads of the competitive examination are as follows:—

A.—Obligatory.

a. Latin.

b. One of the following languages:—Greek, French, German, Italian. The qualifying test for a and b will be translation from the language, but marks will be given for translation into it, and, in the case of the modern languages, for colloquial proficiency.

c. English composition, including Précis writing.

B.—Optional.

d. Pure Mathematics, viz., Euclid I.—IV. and VI.; Algebra, including the binomial theorem; Trigonometry, including the solution of triangles; Analytical Geometry (elementary) and Mixed Mathematics, including statics and dynamics treated without the differential calculus.

e. (1) Modern Geography and (2) Ancient and Modern History. The examination in history will be confined to certain periods, to be prescribed for each examination.†

f. The elements of Constitutional and International Law, and Political Economy.

g. Geology, Civil Engineering, and Surveying.

h. Any two languages included under head b which have not been taken up as obligatory.

Every candidate must show a competent knowledge of the obligatory subjects, and may select any two of the optional subjects.

^o Papers issued by the Colonial Office, which contain certain additional information, are herewith annexed.

Civil Service Commission,
Cannon Row, S. W., August 19, 1891.

STRAITS SETTLEMENTS CADETSHIPS.

WITH the view of supplying the Civil Service in the Straits Settlements, Cadetships have been established, the holders of which are required to devote themselves for a certain time after their arrival in the Colony to learning one or more of the native languages, viz., Malay, Chinese, and Tamil, as the local Government may direct.

1. The Cadets, who must be natural-born British subjects, are selected by open competitive examination held by the Civil Service Commissioners, to whom all inquiries on the subject should be addressed.

The examinations for these appointments will, as a rule, be held in the month of August. If an examination is held in 1892, it will take place in the month of October or November, and Candidates must be between the ages of 21 and 24 on the first day of August in the year in which the examination is held.

2. The selected Candidates will be expected to leave for the Colony during the month of December or January following the examination.

3. Each Cadet will receive salary at the rate of \$1,500 per annum, half salary to commence from the day of leaving England, and full salary from the date of his arrival in the Settlements. The cost of his passage to the Colony will be paid, subject to the liability of repayment hereafter mentioned (sections 6, 7).

4. While studying the native languages he will be under the control and supervision of the Governor of the Colony, who will frame regulations for his hours of study and general government. Quarters, books, and teachers will be provided for him at the Public expense, and he will be required to attend at the Public Offices a certain time each day as may be directed by the Governor, in order to give him an opportunity of learning the details of public business, without interfering with his reading. He may also, if thought advisable, be sent for a certain time to China or to Madras in order to acquire more intimate knowledge of the Chinese or the Tamil language.

^o If an Examination is held in 1892, it will take place in the month of October or November.

† For the next Examination the periods will be:—

Ancient History { (a) Greek History, from B.C. 600 to the end of the Peloponnesian War (B.C. 404).
(b) Roman History, from B.C. 390 to the death of Augustus (A.D. 14).
Modern History, from 1625 to 1815.

‡ A separate paper is issued by the Civil Service Commission, containing information in regard to the examination.

5. As soon as he is declared by a Board of Examiners to have acquired a competent knowledge of one or more of the languages, and to have passed a prescribed examination in Law, Colonial Regulations, and Government Orders, he will be temporarily employed in such of the departments as may require his services, at a salary of \$1,800 per annum, and will be considered eligible by the Secretary of State for appointment, as vacancies may occur, to offices in the Civil Service of the Straits Settlements, the salaries of which range from about \$2,400 per annum to about \$7,800 per annum.

6. The progress of the Cadet will be tested by half-yearly examinations, and he will be liable to be dismissed without further pay if he does not pass a final examination in one or more of the languages within such time as may be fixed, or if at any time his progress or conduct shall be considered by the Governor and Executive Council to be so unsatisfactory as to render such a course desirable. The Governor and Council will decide, having regard to the ground of dismissal, whether the Cadet shall be sent home at the Public expense, or shall be left to find his own way home, or shall be, in addition, called upon to repay the cost of his passage out.

7. A bond must be entered into by the Cadet and two approved sureties with the Crown Agents for the Colonies to secure the repayment of the cost of the passage out in the event of his dismissal, and of its being decided by the Governor and Executive Council that such repayment shall be enforced; and also in the event of the Cadet within four years from the date of his arrival in the Straits Settlements either quitting the Colony without leave or relinquishing his appointment (except on account of ill health), together with a further sum of £50 for each year, to repay the Colony the cost of his teaching, up to his leaving.

8. Subject to the necessities of the Service, leave of absence on half salary may be granted to members of the permanent Government service after a period of six years' resident service in the Colony without any special grounds. It may be given before the expiration of that period in cases of serious indisposition, or of urgent private affairs. In the absence of special grounds, the leave in such case must not exceed one-sixth of the officer's resident service; on special grounds it may exceed that period by six months. In addition to the above, vacation leave on full pay may be granted, if no inconvenience or expense is caused thereby, not exceeding three months in any two years.

9. The present rule as to superannuation is, that in the case of ill-health an officer may be allowed to retire on a pension after ten full years' resident service; otherwise he must have attained the age of 55. For ten full years' resident service fifteen-sixtieths of the average annual salary of the retiring officer's fixed appointments for the three years prior to retirement may be awarded, to which one-sixtieth may be added for each additional year's service; but no addition will be made in respect of any service beyond thirty-five years.

10. A deduction of four per cent. is made from the salaries of all those who enter the Straits Settlements Civil Service, as a contribution to the Widows' and Orphans' Pension Fund.

11. The dollar is at present reckoned by the Straits Settlements Government at 4s. for the purpose of the payment in England of leave-salary, and at 3s. 8d. for the payment of pension.

Colonial Office, June 17, 1890.

CEYLON CADETSHIPS.

With the view of supplying the Civil Service in Ceylon, Cadetships have been established, the holders of which are required to devote themselves for a certain time after their arrival in the Colony to learning the native languages, viz., Sinhalese and Tamil.

1. The Cadets, who must be natural-born British subjects, are selected by open competitive examination^o held by the Civil Service Commissioners, to whom all inquiries on the subject should be addressed.

The examinations for these appointments will, as a rule, be held in the autumn, and if an examination is held in 1892, it will take place in the month of October or November. Candidates must be between the ages of 21 and 24 on the first day of August in the year in which the examination is held.

2. The selected Candidates will be expected to leave for the Colony about a month after the results of the examination are announced.

3. The salary of a Cadet commences at the rate of Rs. 3,000 a year. A free passage is granted, and full salary is allowed from the date of embarkation, and full salary from that of arrival in the Colony. A bond must be entered into by each Cadet, and two approved sureties, with the Crown Agents for the Colonies, to secure that—in case of his dismissal, or in case he shall within four years from the date of his arrival in Ceylon, either quit the Colony without leave or relinquish his appointment (accept on account of ill-health)—he shall, if required by the Governor, repay to the Colony the cost of his passage out.

The subjoined Minute contains the rules at present in force respecting the employment of Cadets. They are, of course, alterable from time to time by the Government.

4. In order to facilitate the study of the native languages, all Cadets will, from the date of their being placed on the permanent staff, receive a pundit allowance of Rs. 30 a month during twenty-one months. Such allowance will be drawn by the Cadet only on his certificate that the teacher has been actually and *bond fide* employed. During these twenty-one months of study, Cadets will be attached to one of the Public Offices, which they will be required to attend for a certain time each day, as may be directed by the Governor, in order to give them an opportunity of learning the details of public business, without interfering with their reading.

5. The Civil Servants are paid as follows:—

| | | | |
|--|-----|---------------------------|---------------------|
| Passed Cadets at the rate of ... | ... | .. | Rs. 3,500 per annum |
| Officers in the 5th class at the rate of | ... | ... | 4,000 " |
| Do. 4th do. | ... | .. | 4,500 " |
| Do. 3rd do. | ... | ... | 7,200 " |
| Do. 2nd do. | ... | ... | 9,600 " |
| Do. 1st do. | ... | from Rs. 12,000 to 18,000 | " " |

6. Subject to the necessities of the Service, leave of absence on half salary may be granted to members of the permanent Government service after a period of six years' resident service in the Colony, without any special grounds. It may be given before the expiration of that period in cases of serious indisposition or of urgent private affairs. In the absence of special grounds the leave in such case must not exceed one-sixth of the officer's resident service; on special grounds it may exceed that period by six months. In addition to the above, vacation leave on full pay may be granted, if no inconvenience or expense is caused thereby, not exceeding three months in any two years.

^o A separate paper is issued by the Civil Service Commission containing information in regard to the examination.

7. The present rule as to superannuation is, that in the case of ill-health an officer may be allowed to retire on a pension after ten full years' resident service; otherwise he must have attained the age of 55. For ten full years' resident service fifteen-sixtieths of the average annual salary of the retiring officer's fixed appointments for the three years prior to retirement may be awarded, to which one-sixtieth may be added for each additional year's service; but no addition will be made in respect of any service beyond 35 years.

8. A deduction of four per cent. is made from the salaries of all those who enter the Ceylon Civil Service, as a contribution to the Widows' and Orphans' Pension Fund.

9. The Government of Ceylon at present calculates the rupee at 1s. 10½d. for the purpose of the payment in England of half salary or pension.

Minute by the Governor.

Every Cadet will be required, before he can receive a substantive appointment, to pass an examination in the subjects hereinafter specified. If he pass at or before the examination occurring not later than 21 months from the date of his being attached to one of the Public Offices, his rank in the Service will count from the date of his appointment as Cadet. Otherwise, his claim to count his service will be deferred; and should he fail to pass within three years from his being attached, his pay will be withdrawn, and the Secretary of State will be recommended to cancel his appointment.

2. Gentlemen in the Civil Service will be required, before they can be promoted to the Third Class, to pass a second examination of the character hereinafter described. The promotion from the Third Class will be deferred, in the case of gentlemen who fail to pass their second examination within six years from the date of their being attached to one of the Public Offices, to that of those who shall have passed within that period and have entered the Third Class before them.

3. The subjects of examination will be the native languages (Sinhalese and Tamil), Law, and the System of Accounts employed in the Government Offices.

4.—At their first examination, Candidates will be examined in Sinhalese or Tamil (whichever they may prefer), in Law, and in Accounts; at their second, in Law, Accounts, and both languages; and in this second examination Candidates may take up the various subjects, if they so desire it, in three sections at three separate periods, section (a) consisting of Law and Accounts, section (b) consisting of the language taken up by them at their first examination, and section (c) consisting of their second language.

The subjects and scheme of both the first and second examinations will be as follows:—

Native Languages.

In the first examination the Candidate is to write an English translation of two short Sinhalese or Tamil letters or reports from headmen, written in different running hands. He is to translate a short English judgment or other official paper into Sinhalese or Tamil; dictate off-hand the translation into Sinhalese or Tamil of an English report or other official paper to a native, who shall take it down in writing; read and translate an extract from a Sinhalese or Tamil newspaper and from the proceedings of a Gansabhawa case put into his hands for the first time; answer a few plain grammatical questions on declensions, conjugations, and compound words; read, construe, and parse in English any easy sentence in Sinhalese or Tamil that may be set by the examiner; to be tested in conversation so as to satisfy the examiner as to his power of understanding natives of different classes, and of making himself understood by them, both in common conversation and in the usual course of official business.

The marks required for a pass in this first examination shall be 40 per cent. in conversation and in newspaper reading respectively, and a total of 33 per cent. in all subjects.

The second examination shall be similar in its nature to the first, but more difficult in degree. The Candidate will be required to act as an interpreter between the examiner and natives perfectly ignorant of English, the interpretation to be on matters connected with some ordinary civil or criminal case.

The marks required for a pass in this second examination shall be 60 per cent. in conversation and in newspaper reading respectively, and a total of 50 per cent. in all subjects.

Law.

Candidates will be examined both in their first and second examinations in the Civil and Criminal Procedure Codes and in the Penal Code, and in the following text books:—

At their first examination—Best on Evidence, Anson's Principles of the English Law of Contract.

At their second examination—Taylor on Evidence, Vanderlinden's Institute (pages 55 to 186), Smith's Mercantile Law, Story on Equity, Jurisprudence. Armour's (Perera's edition) Kandyan Law.

Candidates will be required to obtain a minimum of 33 per cent. on each subject and of 40 per cent. on the total marks in the first examination, and a minimum of 40 per cent. on each subject and of 50 per cent. on the total marks in the second examination.

Accounts.

The subject of examination will be the system of accounts employed in the Government offices, and Candidates will be required to obtain 40 per cent. on the total marks for a pass in the first examination and 75 per cent. in the second examination.

5. The examination will be conducted on the above system of marks, and the time allotted to each subject will be fixed by the examiners.

6. Any Cadet who is of Sinhalese, Tamil, or Eurasian parentage will be required to take up for his first examination whichever of the native languages has not been spoken by, or familiar to, him as a child.

The Minute of January 10, 1890, is hereby cancelled.

Colonial Office, August 26, 1891.

REVENUE NOTICES.

NOTICE is hereby given that on Friday, October 9, 1891, at 1 o'clock P.M., there will be exposed for sale by public auction, at the Matale Timber Depot, 600 logs halmilla, 10 milla, 10 wewarana, and 30 satinwood, in lots to suit purchasers.

Conditions of sale, &c., may be obtained on application to the Assistant Conservator of Forests, Central Province.

E. NOEL WACKER, Colonial Secretary.

Colonial Secretary's Office, Colombo, September 24, 1891.

NOTICE is hereby given that the under-mentioned timber will be sold by public auction, at the Central Timber Depot, at Galle Buck, Colombo, on Monday, October 19, 1891, commencing at 2 P.M.:-

Table with 5 columns: Description, No. of Logs, Cubic contents (ft., in., pts.). Rows include Halmilla, Milla, Hora squares, Hora poles, Palai, Ranai, Nebadda, Mee, Hulanhik, Minidamba, Panakka, Kolon, Peimbia, Kon, Churapunnai, Kududowla, Porawamara.

The timber may be inspected on application made to the Depot Superintendent, who will give any further information that may be required.

Besides the above-mentioned timber there is a quantity of halmilla, milla, satin, &c., for sale. For rates, &c., apply to the Depot Superintendent.

W. H. CLARK, Superintendent of Fuel Supply.

Office of the Superintendent, Railway Fuel Supply, Colombo, September 15, 1891.

NOTICE is hereby given that on Monday, October 5, 1891, at 12 o'clock noon, the under-mentioned Toll Rents of the Chilaw District from January 1 to December 31, 1892, will be exposed for sale by public auction at the Chilaw Kachcheri:-

Bridge Tolls.—1, Tunmodara and its branch station at Muddarawela; 2, Gin-oya.

Ferry Tolls.—1, Deduru-oya and its branch station at Mutwal; 2, Battulu-oya; 3, Bandirippuwa; 4, Lunuwila.

Canal Tolls.—1, Munatupirivu; 2, Nattandiya.

Road Tolls.—Etiyawala on the road from Giriulla to Dankotuwa.

The highest bidder will be required to deposit on the day of sale one-tenth of the purchase amount in cash, and if the sale be approved by His Excellency the Governor to furnish approved security for one-half of the whole amount, or cash to the amount of one-third, within thirty days of the day of sale. The one-tenth will be forfeited if the necessary securities are not completed as soon as His Excellency the Governor's approval has been communicated.

He will also be required to deposit money to pay the Crown Lawyer's fees for examining deeds and drawing and settling the bonds, and the expenses of appraising properties and registering the securities.

ALLANSON BAILEY, Government Agent.

Kurunegala Kachcheri, September 18, 1891.

විෂි 1892 ක්වු ජනවාරි මස 1 වෙනි දින පවත් දෙසැම්බර් මස 31 වෙනි දින දක්වා මෙහි පහත සඳහන් කරණලද හලාවත දිස්ත්‍රික්කවේ නොටුපල් රේඛා විෂි 1891 ක්වු ඔක්තෝබර් මස 5 වෙනි දින වෙල් 12මේ කතිසමට හලාවත කවිවේරියේදී ප්‍රසිද්ධ දවන්දේසිකර විකුණන්නට යෙදෙනවා ඇත.

- පාලම් රේඛා. 1. කුම්මේදර සහ ඊට අයිති මුද්දරවල අතුරේ වදය. 2. ගිව්මය. නොටුපල් රේඛා. 1. දුදුරුමය සහ ඊට අයිති මේදර අතුරේඝය. 2. බන්තුවමය. 3. බන්තුවපුව සහ 4. එෆුච්ල.

- ඇල රේඛා. 1. මුනාන්තුවපුව. 2. නාන්තන්සිය. පාරේ රේඛා. 1. ගිරිඳුල්ලේ සිට දන්කොටුවට සහ පාරේ ඇවියා වල රේඛා.

වැඩි ගණනට ඉල්ලීමකල අස නමින් ඉල්ලාපු ගණි නෙන් දහයෙන් කොටසක් විකිනීමේ දවසේදී මුදලෙන් කවිවේරියේ බිඳින්නට ඕනෑය. තවද උතුමානන්වය න්සේ විසින් විනිනීම සඳහා කරනට යෙදෙනම් විකි නීමේ දවසේ සිට 30ක් දවසක් ඇතුලතදී මුල් මුදලෙන් දෙකෙන්පංගුවක් වටිනාකමට ඒත්තුගත් ඇප නො ගොන් මුදලෙන්ම තුනෙන් පංගුවක් තබන්නට ඕනෑය. උතුමානන්වයන්සේගේ ඒත්තුගැනීම දන්වු වහාම ඕනෑකරණ ඇප සම්පූර්ණකරදෙන්නට නොයෙදුනේවි නම් ඉහතකී බැඳුනබන්නට යෙදෙනු මුදල දක්වම වෙ නුව අල්ලාගන්නට යෙදේ.

තවද ඇපවිණිස තබනලද මජපු ලියා බේරීමටත්, ආණ්ඩුවේ පෙරකපෙරුවන්ට ගෙවියයුතු ගාස්තුවල්ද, ඉඩම් තක්සේරුකෙරීම සදහා ගෙවියයුතු ගාස්තුව, ඇතුළුව ඇපමජපු රෙජිස්ටර්කිරීමට ගෙවියයුතු ගාස් තුන් මහු විසින් අත්පිට ගෙවන්නට ඕනෑය.

ඇලාත්සන් බේලි, ආණ්ඩුවේ ඒජන්තලන්තාන්සේ.

විෂි 1891 ක්වු සැප්තැම්බර් මස 18 වෙනි දින කුරුනෑගල කවිවේරියේදීය.

NOTICE is hereby given that the Government Agent for the Province of Sabaragamuwa will receive sealed tenders for the purchase of the under-mentioned Toll Rents of the Province of Sabaragamuwa from January 1 to December 31, 1892.

The tenders, which must be in sealed envelopes, super-scribed "Tender for Toll Rents," will be received at the Ratnapura Kachcheri until 12 o'clock noon on Monday, October 12, 1891, when they will be opened, and all persons making tenders will be required to be present, or to satisfy the Government Agent by some duly accredited agents that the tender is made bona fide.

The person whose tender is selected by the Government Agent for submission to the Governor will be required to deposit at once one-tenth of the purchase amount in cash, and should the tender be accepted by His Excellency the Governor, to furnish approved security for one-half of the whole purchase amount or in cash for one-third of the whole purchase amount, within thirty days of the date of the receipt by him of the notification of the Governor's acceptance of his offer.

He will also be required to deposit money to pay the fees of the Crown Counsel for examining and giving his opinion on the title deeds of properties tendered by him as security, and for examining and settling the security bond, and the fee charged by the Crown Proctor for examining documents and drawing the security bond, and also the expenses of appraising the properties and of registering the security bond.

All title deeds tendered as security should be accompanied by a certificate obtained from the Registrar of Lands that the lands to which they relate are unencumbered. This certificate must be obtained at the cost of the party offering the security.

Further information can be obtained on application to the Government Agent.

Ratnapura District.

1. Toll at Kuruwita bridge.
2. Toll at Kahawatta bridge.
3. Ferry at Kurugammodera and Idangoda.
4. Road toll between 81st and 82nd milepost, Rakwana.

Kegalla District.

1. Toll at Mawenella bridge (together with the toll at Kadigamuwa) between 3rd and 4th mileposts on the road from Rambukkana to Dolosbage.
2. Toll at Bebili-oja bridge near Kitulgala.

C. S. VAUGHAN,
for H. WAGE,
Acting Government Agent.

Government Agent's Office,
Ratnapura, September 19, 1891.

සිරගමු දිසාවේ මෙහි පහත සඳහන්වන පාලම් රේඛ වර්ෂ 1892 ක්වූ ජනවාරි මස 1 වෙනි දින පටන් දෙසැම්බර් මස 31 වෙනි දින දක්වා ආණ්ඩුවෙන් බදුගැනීමට එවනලද මුදලක් ඉල්ලීමට සිරගමු දිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තලන්තාන්සේ විසින් බාරගනු ලැබේ.

මතුකී මුදලක් ඉල්ලීමට හෙවත් ඇන්පි ලොස් ලබා "Tender for Toll Rents" පාලම් රේඛ සඳහා ඉල්ලීමට සහ වාසගම් ඇතුළු වර්ෂ 1891 ක්වූ ඔක්තෝබර් මස 12 වෙනි සඳුදා දවල් 12 වනතුරු රත්නපුරේ කවිචේරියට භාරගනු ලැබේ. එවිට එහිදී ඒවායේ මුද්දර කඩා බලනවා ඇත. කවද ඉල්ලීම

පත්‍ර දිසිවින සැමදෙනාම ඉදිරිපිට ඇවිදිත් (නැතහොත් කවුන් විසින් වෙන අයෙකුට නිසි බලයක්ද ඔහු එවා හෝ) ඒ දෙනලද ඉල්ලීමට සැබෑවූ ඇත්තේ ඒවා බවට ඒජන්තලන්තාන්සේට ඒත්තුගත්වනවට ඕනෑම.

ආණ්ඩුවේ ඒජන්තලන්තාන්සේ විසින් ලැබුණු වහන්සේ වෙත ඔප්පුකර සිටීමට තෝරාගන්නාලද ඉල්ලීමට සහ අයිතිකාරයා විසින් ඉල්ලාපු ගණයෙන් දශයෙන් කොටසකට වැටහෙන මුදලකරණ සල්ලි වලින් වහාම ඇපකිබින්නට ඕනෑවා පමණක්ද සැලකිය යුතු වීමට ඉල්ලීම ලැබුණු වහන්සේ විසින් භාරගන්නට ගෙදුන්නම් ඔහුගේ ඉල්ලීම ලැබුණු වහන්සේ විසින් ඒත්තුගත්වන දැනුම්දුන් දින පටන් 30 දවසක් ඇතුළතදී එම ඉල්ලීම ගණයෙන් දෙකෙන් පංගුවකට වටිනා ඇප ඒත්තුගත් මුදලට වැටුණු හෝ තුනෙන් පංගුවකට වටිනා ඇප මුදලෙන් හෝ තබා සම්පූර්ණ කරන්නට ඕනෑම.

ඇප පිණිස නිබනලද ඔප්පු සෝදිසිකිරීම සඳහා ආණ්ඩුවේ අද්වකාත්ලන්තාන්සේට ගෙවිය යුතු ගාස්තු වද, ඇප ඔප්පු සැදීමටද, ඒවා සෝදිසිකර සම්පූර්ණ කෙරීමටද, ඉඩම් තක්සේරුකෙරීමට සහ ඇපඔප්පු රෙජිස්ට්‍රාර්කෙරීමට ගෙවිය යුතු ගාස්තුත් ඔහු විසින් ගෙවන්නට ඕනෑම.

ඇප වෙනුවෙන් නිබනලද ඉඩම්වල ඔප්පු ඒවා මිට පුළුම ඇපේකට නොහොත් උකසකට සවත් හැකි බවට ඉඩම් ලියා පදිංචිකරණ රෙජිස්ට්‍රාර්කුනගෙන් සහතිකපත්‍රයක් ලබාගත යුතුයි. මෙම සහතිකපත්‍රය ලබාගැනීමට ඕනෑකරණ විසඳම ඇපබන්දන අය විසින් දැරිය යුතුයි.

මේ ගැණ වැඩිදුර කාරණා ආණ්ඩුවේ ඒජන්තලන්තාන්සේගෙන් ඉල්ලීමකලවිට දැනගන්ව පුළුවන.

රත්නපුරේ දිස්ත්‍රික්කේ.

1. කුරුමිට පාලම් රේඛයද.
2. කහවත්තේ පාලම් රේඛයද.
3. කුරුගම මෝදර සහ ඉඩන්ගොඩ හොට්ටල් රේඛයද.
4. හැනුක්ම 81 කේ සහ 82 කේ කනුඅහරේ රක් වාගේ පාරේ රේඛයද.

කැගල්ල දිස්ත්‍රික්කේ.

1. රඹුක්කන සිට දොලොස්බාගයට සහ පාරේ හැනුක්ම 3 කේ සහ 4 රේ කනු අහරේ කිබෙන කහි ගමුවේ රේඛයද සහ මාවනැල්ලේ පාලම් රේඛයද.
2. කිතුල්ගලට නුදුරුවූ කිබිලිබෝ පාලම් රේඛයද.

සී. ඇස්. චෝන්,
එච්. චේස්,

වැඩබලන ආණ්ඩුවේ ඒජන්තකුන වෙනුවට.

වර්ෂ 1891 ක්වූ සැප්තැම්බර් මස 19 වෙනි දින රත්නපුරේ කවිචේරියේදී.

LAND SALES IN THE CENTRAL PROVINCE.

No. 1,270, c. p.

Colonial Secretary's Office,
Colombo, September 22, 1891.

ON Wednesday, November 11, 1891, at 12 o'clock noon, the Assistant Government Agent of Matale will put up to auction, at his office in Matale, the under-mentioned portion of Crown Land, on the terms authorised by Government.

An allotment of Land situated in the Asgiriya Pallesiya pattuwa division of the Matale South District of the Central Province, about half a mile south of the road from Yatawatta to Matale.

Preliminary plan 3,855.

| Lot. | Village. | Name of Land. | Name of Claimant. | Description. | Extent. |
|-------|-----------|----------------|-------------------|--------------|--------------------|
| F 680 | Dambarawa | Kapukotuwahena | The Crown | Jungle | A. R. P. 5 3 37 |

Upset price,—Rs. 10 per acre.

Further information respecting this land may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Matale.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

No 1,270, c. p.

වම් 1891 ක්වු සැප්තැම්බර් මස 22 වෙනි දින කොළඹ
මහසෙක්‍රයාරිස් උන්නාන්සේගේ කන්තෝරුවේදීය.

මධ්‍යම දිසාවේ මාතලේ උපළාත්තලන්නාන්සේගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1891 ක්වු නොවැම්බර් මස 11 වෙනි බුද්දින දවල් 12ට මාතලේ කවිවෙරියේදී වෙන්දේසිකර විකුණනට යෙදෙනවා ඇත.

මධ්‍යම දිසාවේ මාතලේ දකුණු පලාතේ අස්තිය පල්ලේසිපත්තුවේ යටවත්තේ හිට මාතලේට යන පාරට හැතැක්ම බාගසක් පමණ දකුණුදිගින් පිහිටා තිබෙන බිම්කවිටියක්.

සිතියම 3,855.

| නො. | ගම. | ඉඩමේ නම. | අයිතියකම් කිසිවකු. | අකුම. | මහත. |
|-------|-------|---------------|--------------------|-------|---------------------|
| F 680 | දඹරුව | කපුකොටුවේ සේන | ආණ්ඩුව | කැලෑව | අ. රු. ප. 5 3 37 |

අක්කරයක් රුපියල් 10යේ හිට විකුණනට පටන්ගනුලැබේ.

මෙම ඉඩම හැණ වැඩිදුරකාරණ වංශාධිපති සර්වේසර්පනරාල් උන්නාන්සේගේදී විකිනීමේ කොන් දේසියැණි කාරණ මධ්‍යමදිසාවේ මාතලේ උපළාත්තලන්නාන්සේගේදී දැනගන්නට පුළුවන.

ආණ්ඩුකාර උතුමානන්වගන්සේගේ ආඥාවලෙස,
ඊ. කොළිල් වාසර්,
මහසෙක්‍රයාරිස් වමිග.

LAND SALES IN THE SOUTHERN PROVINCE.

No. 797, s. p.

Colonial Secretary's Office,
Colombo, September 19, 1891.

ON Wednesday, November 11, 1891, at noon, the Assistant Government Agent for the Matara District will put up to auction, at his office in Matara, the under-mentioned portions of Crown Land, on the terms authorised by Government.

Twenty-eight allotments of land situated in the Matara District of the Southern Province.

| Lot. | Name of Land. | Village. | Description. | Extent. | |
|--|---------------------------|---------------|-------------------------------------|---------|-------|
| | | | | A. | R. P. |
| 2657 | Tennabena or Maragahahena | Webella | Jungle | 11 | 0 32 |
| Preliminary plan 1,702. Wellaboda pattu. | | | | | |
| 5533 | Egodawatta | Urugamuwa | Indian corn | 1 | 0 30 |
| 5534 | Wewaruwahena | do. | Indian corn and 30 jak trees | 3 | 0 16 |
| 5535 | Do. | do. | Chena | 2 | 1 3 |
| Preliminary plan 3,023. | | | | | |
| 6655 | Kalapuwigiluma | Wattegama | Swampy ground planted with cocoanut | 1 | 2 0 |
| 6656 | Do. | do. | Swampy jungle | 0 | 3 31 |
| 6657 | Do. | do. | Swampy open land | 6 | 0 27 |
| 6658 | Do. | do. | Swampy scrub | 0 | 0 31 |
| Preliminary plan 3,068. | | | | | |
| 6805 | Paragahawilabedda | Palleaparekka | Jungle | 1 | 0 4 |
| Preliminary plan 3,094. | | | | | |
| F 275 | Mukalanekoratuwa | Talalla | Cocoanut garden | 0 | 3 11 |
| Preliminary plan 3,243. | | | | | |
| C 287 | Dewelwatta | Dandeniya | Citronella | 4 | 2 16 |
| Preliminary plan 3,254. | | | | | |
| 7486 | Uda-andadola-atmaga | Diyagaha | Plantains and jak | 0 | 1 36 |
| 7487 | Do. | do. | Jungle | 1 | 3 13 |
| Preliminary plan 3,264. | | | | | |
| 7510 | Borelessamahahena | Bamberenda | Citronella | 1 | 1 3 |
| Preliminary plan 3,383.—Four Gravets. | | | | | |
| L 297 | Potudeniya | Makawita | Paddy | 0 | 3 28 |
| 7861 | Boralukettiyakele | do. | Jungle | 0 | 3 23 |
| 7862 | Malapalagokatugahadeniya | do. | Paddy field | 1 | 0 34 |
| Preliminary plan 454.—Weligam korale. | | | | | |
| V 100 | Galkandahena | Pategama | Citronella | 1 | 0 17 |
| Preliminary plan 1,083. | | | | | |
| Z 467 | Mukandawatta | Kiyandua | Paddy | 1 | 2 4 |
| B 468 | Wittanagedewalwatta | do. | do. | 0 | 3 5 |
| C 468 | Leanagedewalwatta | do. | Jungle | 0 | 1 16 |
| D 468 | Do. | do. | Garden | 0 | 3 10 |
| E 468 | Hillipitiyagedarawatta | do. | do. | 2 | 0 26 |
| G 468 | Bangamayagedarawatta | do. | do. | 1 | 0 26 |
| H 468 | Do. | do. | Jungle | 0 | 1 2 |
| Preliminary plan 3,089. | | | | | |
| G 275 | Wankadagoda | Borala | Jungle | 5 | 2 18 |
| Preliminary plan 2,381. | | | | | |
| 3722 | Midigahahena | Malidua | Jungle | 0 | 2 34 |
| 3723 | Midigahadeniya | do. | Paddy | 0 | 1 23 |

Upset price,—Rs. 10 per acre.

NOTE.—Any persons considering that they have any claims to any of these lands are hereby required to produce their evidence of title before the Assistant Government Agent on the day of sale.

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Matara.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 797, s. p.

වර්ෂ 1891 ක්වූ සැප්තැම්බර් මස 19 වෙනි දින කොළඹ

මහසෙනෙවරියාගේ කන්තෝරුවේදී.

දකුණුදිසාවේ මාතර දිස්ත්‍රික්කේ උපළුරන්තලන්තාන්සේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වර්ෂ 1891 ක්වූ නොවැම්බර් මස 11 වෙනි දින වූ බද්ද දවැලට මාතර කවිවේදියේදී වෙන්දේසිකර විකුණන්නට යෙදෙනවා ඇත.

දකුණුදිසාවේ මාතර පලාතේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 26ක්.

සිතියම 1,702. වැල්ලබඩපත්තුවේ.

| නො. | ඉඩමේ නම. | ගම. | අන්තම. | මහත. අ. රු. ප. |
|-------|----------------------------|---------------------------|---------------------|----------------|
| 2657 | කැන්තේසේන නොහොත් මාර ගාසේන | වේගැල්ල | බැද්ද | 11 0 32 |
| | | සිතියම 2,787. | | |
| 5533 | එගොඩවත්ත | ඌරුගමුව | ඉරිඟු | 1 0 30 |
| 5534 | වැවරුවාසේන | එම | ඉරිඟු සහ කොස්ගස් 30 | 3 0 16 |
| 5535 | එම | එම | යේන | 2 1 8 |
| | | සිතියම 3,023. | | |
| 6655 | කලවුගිඵම | වත්තේගම | පොල් වවාපු | 1 2 0 |
| 6656 | එම | එම | — | 0 3 31 |
| 6657 | එම | එම | — | 0 0 27 |
| 6658 | එම | එම | — | 0 0 31 |
| | | සිතියම 3,068. | | |
| 6805 | පරගහපිලබැද්ද | පල්ලේඅපරාක්ක | බැද්ද | 1 0 4 |
| | | සිතියම 3,094. | | |
| F 275 | මූකලානේකොරවුව | තලල්ල | — | 0 3 11 |
| | | සිතියම 3,243. | | |
| C 287 | දිවෙල්වත්ත | දන්දෙතිය | පැහිරි | 4 2 16 |
| | | සිතියම 3,254. | | |
| 7486 | උඩආදාදෙලඅත්මග | දියාගහ | කෙහෙල් සහ කොස් | 0 1 36 |
| 7487 | එම | එම | බැද්ද | 1 3 13 |
| | | සිතියම 3,264. | | |
| 7510 | බොරලස්සේමගසේන | බඹරුඤා | පැහිරි | 1 1 8 |
| | | සිතියම 3,383. කඩවත්සහර. | | |
| L 297 | පොතුදෙතිය | මාකාවිට | කුඹුර | 0 3 28 |
| 7861 | බොරඑකුච්චියකැල | එම | බැද්ද | 0 3 23 |
| 7862 | මලපලාගොකවුගහ දෙතිය | එම | කුඹුර | 1 0 34 |
| | | සිතියම 454. වැලිගම්කෝරලේ. | | |
| V 100 | ගල්කන්දේසේන | පාතේගම | පැහිරි | 1 0 17 |
| | | සිතියම 1,083. | | |
| Z 467 | මිකන්දේවත්ත | නියාඹුව | කුඹුර | 1 2 14 |
| B 468 | විතානගේ දිවෙල්වත්ත | එම | එම | 0 3 5 |
| C 468 | ලියනගේ දිවෙල්වත්ත | එම | බැද්ද | 0 1 16 |
| D 468 | එම | එම | වත්ත | 0 3 10 |
| E 468 | තිල්ලිපිටියගේ ගෙදරවත්ත | එම | එම | 2 0 26 |
| G 468 | බත්තමයාගෙදර වත්ත | එම | එම | 1 0 26 |
| H 468 | එම | එම | බැද්ද | 0 1 2 |
| | | සිතියම 3,098. | | |
| G 475 | වත්කඩගොඩ | බෝරුල | එම | 5 2 18 |
| | | සිතියම 2,381. | | |
| 3722 | මිදිගහගේන | මලිඳුව | එම | 0 2 34 |
| 3723 | මිදිගහදෙතිය | එම | කුඹුර | 0 1 23 |

තක්සේරුවේ මුදල අත්කරගත් රුපියල් 10යි.

මෙම ඉඩම් ගම් අසවඑන්ට අයිතියකියා කල්පනාවෙන්වනවානම් ඔවුන්ගේ අයිතියමිවල බල විකිනීම දව සේදී ආණ්ඩුවේ උපළුරන්තලන්තාන්සේ ඉදිරිපිට ඔප්පකර හිචන හැරියට මෙයින් ඕනෑකලා ඇත.

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ වංශාචිපති සර්වේචර්ජනරුල්ලන්තාන්සේගෙන්ද, විකිණීමේ කොන් දේසිය ගැණ කාරණ මාතර ආණ්ඩුවේ උපළුරන්තලන්තාන්සේගෙන්ද දැනගන්ට පුළුවන.

ආණ්ඩුකාර උතුමානන්වහන්සේගේ ආඥාවලෙස,
ඒ. නොඑල් වාකර,
මහසෙනෙවරිය වහන.

No. 798, S. P.

Colonial Secretary's Office,
Colombo, September 29, 1891.

ON Wednesday, November 25, 1891, and the following days, at 1 o'clock, the Assistant Government Agent for the Hambantota District will put up to auction, at his office in Hambantota, the under-mentioned portions of Crown Land, on the terms authorised by Government.

Sixty-four allotments of lands situated in the Magam pattu division of the Hambantota District of the Southern Province.

| Preliminary plan 3,248. | | | | |
|-------------------------|-----------|---|--------------------|---------------------|
| Lot. | Village. | Name of Applicant. | Description. | Extent. A. R. P. |
| 7478 | Magama | Kulatunga Hettiarachige Eliashami | Suitable for paddy | 44 2 10 |
| 7479 | Do. | do. | do. | 0 1 26 |
| Preliminary plan 3,279. | | | | |
| 7550 | Tihawa | Senadirage Heen Appu | do. | 41 1 9 |
| Preliminary plan 2,905. | | | | |
| 5989 | Tihawa | — | Jungle | 0 1 18 |
| 5990 | Do. | Don Hendrick Siribadana, Dewapanna Arachchi, and S. H. Simanhami | do. | 5 1 25 |
| 5991 | Do. | do. | do. | 0 2 36 |
| 5992 | Do. | — | do. | 0 2 27 |
| 5993 | Do. | — | Chena | 0 1 9 |
| 5994 | Do. | D. H. Siribadana and S. H. Simanhami | Paddy field | 0 2 36 |
| 5995 | Do. | — | Chena | 0 2 2 |
| 5996 | Do. | Don H. Siribadana and S. H. Simanhami | Vegetable garden | 0 1 8 |
| 5997 | Do. | do. | do. | 0 2 17 |
| 5998 | Do. | — | Chena | 0 0 24 |
| 5999 | Do. | Don H. Siribadana and S. H. Simanhami | Paddy field | 0 1 10 |
| 6000 | Do. | — | Forest | 0 1 2 |
| 6001 | Do. | Don H. Siribadana and S. H. Simanhami | Suitable for paddy | 1 1 28 |
| 6002 | Do. | do. | Paddy field | 0 1 7 |
| 6003 | Akurugoda | M. A. Mendiyas Appu | do. | 0 0 32 |
| 6004 | Do. | do. | do. | 2 3 23 |

Preliminary plan 3,199. Village—Tihawa.

Description—Fit for paddy.

| Lot. | Extent. A. R. P. | Lot. | Extent. A. R. P. | Lot. | Extent. A. R. P. | Lot. | Extent. A. R. P. |
|------|---------------------|------|---------------------|------|---------------------|------|---------------------|
| 7270 | 9 3 39 | 7282 | 9 3 19 | 7294 | 4 1 25 | 7306 | 9 3 24 |
| 7271 | 9 3 29 | 7283 | 13 3 14 | 7295 | 10 2 9 | 7307 | 10 0 0 |
| 7272 | 9 2 13 | 7284 | 9 3 37 | 7296 | 2 3 15 | 7308 | 6 1 6 |
| 7273 | 9 3 23 | 7285 | 6 0 30 | 7297 | 9 3 9 | 7309 | 10 0 18 |
| 7274 | 6 0 38 | 7286 | 10 1 17 | 7298 | 10 0 19 | 7310 | 9 2 27 |
| 7275 | 11 3 0 | 7287 | 10 1 25 | 7299 | 10 0 37 | 7311 | 10 0 30 |
| 7276 | 10 0 14 | 7288 | 9 2 26 | 7300 | 10 0 7 | 7312 | 8 0 0 |
| 7277 | 9 3 34 | 7289 | 10 1 33 | 7301 | 10 2 39 | 7313 | 10 0 38 |
| 7278 | 9 3 2 | 7290 | 10 0 24 | 7302 | 10 0 0 | 7314 | 9 2 7 |
| 7279 | 9 3 17 | 7291 | 10 2 1 | 7303 | 9 2 12 | | |
| 7280 | 14 3 9 | 7292 | 9 0 20 | 7304 | 9 3 0 | | |
| 7281 | 10 0 20 | 7293 | 10 1 29 | 7305 | 9 3 23 | | |

Upset price,—Rs. 10 per acre.

NOTE.—Any persons considering that they have any claims to these lands are hereby noticed to produce evidence of their title before the Assistant Government Agent on the day of sale.

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Hambantota.

By His Excellency the Governor's command,

H. NOEL WALKER,
Colonial Secretary.

No. 798, S. P.

විෂි 1891 ක්වූ සැප්තැම්බර් මස 29 වෙනි දින කොළඹ
මහසෙක්‍රතාරිස්ථානයේ සකස්කොටුවේදී.

මහත්තරුදිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තවරයාණන් විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට විෂි 1891 ක්වූ නොවැම්බර් මස 25 වෙනි දිනට බදුද සහ ඊට පසු දවස්වලදීත් හමන්තර කම්මේරිසේදී වෙන්දේසිකර විකුණනු ලැබේ.

හඹන්තරදිසාවේ දකුණුපළාතේ මාගම්පත්තුවේ කොට්ඨාසයේ පිහිටාතිබෙන බිම්කැබලි.

සිතියම 3,248.

| ඉ.නො. | ගම. | ඉල්ලුම්කාරයාගේ නම. | අයදුම. | මහත. |
|-------|------|----------------------------------|----------------|---------|
| | | | අ. රු. ප. | |
| 7478 | මාගම | කුලතුංගෙට්ටිආරච්චිගේ එලියෙස්සාමි | විවලට සුදුසුයි | 44 2 10 |
| 7479 | එම | එම | එම | 0 1 26 |

සිතියම 3,279.

| | | | | |
|------|------|---------------------|----|--------|
| 7550 | තිහව | සේනාදිරගෙයි හිංආපසු | එම | 41 1 9 |
|------|------|---------------------|----|--------|

සිතියම 2,905.

| | | | | |
|------|--------------------------------|---|----------------|--------|
| 5989 | තිහව | — | බැඳ්ද | 0 1 18 |
| 5990 | එම | දෙග් හෙග්දිරික් සිරිබද්දන දෙව රත්නආරච්චි සහ ඇස්. ඇම්. සිමන්හාමි | එම | 5 1 25 |
| 5991 | එම | එම | එම | 0 2 36 |
| 5992 | එම | — | එම | 0 2 27 |
| 5993 | එම | — | සේන | 0 1 9 |
| 5994 | එම | ඩී. ඇස්. සිරිබද්දන සහ ඇස්. ඇස්. සිමන්හාමි | කුඹුරු සේන | 0 2 36 |
| 5995 | එම | — | සේන | 0 2 2 |
| 5996 | එම | දෙග් ඇම්. සිරිබද්දන සහ ඇම්. සිමන්හාමි | වැවිලිවත්ත එම | 0 1 8 |
| 5997 | එම | — | එම | 0 2 17 |
| 5998 | එම | — | සේන | 0 0 24 |
| 5999 | එම | එම | කුඹුරු | 0 1 10 |
| 6000 | එම | — | බැඳ්ද | 0 1 2 |
| 6001 | එම | එම | විවලට සුදුසුයි | 1 1 28 |
| 6002 | එම | එම | කුඹුරු | 0 1 7 |
| 6003 | අකුරුගොඩ ඇම්. ඒ. මෙන්දියස්අපසු | එම | එම | 0 0 32 |
| 6004 | එම | එම | එම | 2 3 23 |

සිතියම 3,199. ඉල්ලුම්කාරයාගේ නම—ආණ්ඩුව. ගම—තිහව. අයදුම—විවලට සුදුසුයි.

| නො. | අ. රු. ප. | නො. | අ. රු. ප. | නො. | අ. රු. ප. | නො. | අ. රු. ප. |
|----------|-----------|----------|-----------|----------|-----------|----------|-----------|
| 7270 ... | 9 3 39 | 7282 ... | 9 3 19 | 7293 ... | 10 1 29 | 7304 ... | 9 3 0 |
| 7271 ... | 9 3 26 | 7283 ... | 13 3 14 | 7294 ... | 4 1 25 | 7305 ... | 9 3 23 |
| 7272 ... | 9 3 13 | 7284 ... | 9 3 37 | 7295 ... | 10 2 9 | 7306 ... | 9 3 24 |
| 7273 ... | 9 3 23 | 7285 ... | 6 0 30 | 7296 ... | 2 3 15 | 7307 ... | 10 0 0 |
| 7274 ... | 6 0 38 | 7286 ... | 10 1 17 | 9297 ... | 9 3 9 | 7308 ... | 6 1 6 |
| 7275 ... | 11 3 0 | 7287 ... | 10 1 25 | 7298 ... | 10 0 19 | 7309 ... | 10 0 18 |
| 7276 ... | 10 0 14 | 7288 ... | 9 2 26 | 7299 ... | 10 0 37 | 7310 ... | 9 2 27 |
| 7277 ... | 9 3 34 | 7289 ... | 10 1 33 | 7300 ... | 10 0 7 | 7311 ... | 10 0 30 |
| 7278 ... | 9 3 2 | 7290 ... | 10 0 24 | 7301 ... | 10 2 39 | 7312 ... | 8 0 0 |
| 7279 ... | 9 3 17 | 7291 ... | 10 2 1 | 7302 ... | 10 0 0 | 7013 ... | 10 0 38 |
| 7280 ... | 14 3 9 | 7292 ... | 9 0 20 | 7303 ... | 9 2 12 | 7314 ... | 9 2 7 |
| 7281 ... | 10 0 20 | | | | | | |

තක්සේරුවේ මුදල අක්කරයක් රුපියල් 10.

මේ ඉඩමට මේ කෙනෙකුට අයිතිවාසිකමක් තිබෙනවාය කියා හිතනවානම් ඒබව සාක්ෂි වලින් විකිනීමේ දවසේදී ඒජන්තලත්නාන්සේ ඉදිරිපිට කියාසිටින්නට ඔහුය.

මෙම ඉඩම ගැණ වැඩිදුර කාරණා වටහාගත කිරීම සඳහා ඒජන්තලත්නාන්සේගෙන් විකිනීමේ කොන්දේසිය ගැන කාරණා හඹන්තොට ආණ්ඩුවේ උපඒජන්තලත්නාන්සේගෙන්ද දැනගන්නට පුළුවන.

ආණ්ඩුකාර උතුමානන්වහන්සේගේ ආඥාවලය,

ඒ. නොඑල් වාකර්,

මහසෙනෙවැරුන් වහන්සේ.

Forty-seven allotments of land situated in the Talpe pattu of the Galle District of the Southern Province.

| Lot. | Name of Land. | Name of Claimant. | Description. | Extent. | | |
|--|---------------------------------|-------------------------------|---------------------|---------|----|----|
| | | | | A. | R. | P. |
| Preliminary plan 2,881. Karagoda. | | | | | | |
| 5858 | Nawahawulhena | Crown | Land fit for paddy | 3 | 1 | 21 |
| 5859 | Iddideniya | do. | do. | 1 | 3 | 13 |
| Preliminary plan 2,607. Watawana. | | | | | | |
| 4808 | Ihalagalgahanawela | Crown | Paddy field | 1 | 3 | 8 |
| 4809 | Pahalagalgahanawela | do. | do. | 3 | 0 | 0 |
| 4810 | Horakepuhenadeniya | do. | Land fit for paddy | 2 | 0 | 28 |
| Preliminary plan 2,822. Nabadawa. | | | | | | |
| 5610 | Galayatawalahenadeniya | Crown | do. | 3 | 1 | 17 |
| Preliminary plan 2,714. Magedara and Karagoda. | | | | | | |
| 5216 | Kajugahakanatta | Crown | Forest | 1 | 3 | 30 |
| E 259 | Dangahadeniya | Karagodagama Davith | Paddy field | 3 | 3 | 26 |
| 5217 | Horamulledeniya | Crown | do. | 0 | 3 | 10 |
| 5218 | Damankeawatta | do. | Garden | 0 | 3 | 12 |
| 5219 | Damankeaddarakanatta | do. | Low jungle | 2 | 3 | 10 |
| 5220 | Andakumburaowita | do. | Owita | 0 | 2 | 16 |
| Preliminary plan 2,760. Magedara. | | | | | | |
| 5444 | Hathawulhenakumbura | Crown | Paddy field | 0 | 1 | 19 |
| 5445 | Hathawulhenakanatta | do. | Garden | 1 | 1 | 9 |
| Preliminary plan 2,702. Nabadawa. | | | | | | |
| 5192 | Hakurudola | Crown | Owita | 0 | 1 | 21 |
| 5193 | Do. | do. | do. | 0 | 2 | 21 |
| Preliminary plan 2,672. Karagoda. | | | | | | |
| U 258 | Boralasa, alias Paragahakanatta | Vitanage Don Siman and others | Low jungle | 1 | 1 | 3 |
| V 258 | Do. | watta do. | House and compound | 0 | 1 | 14 |
| 5069 | Egodahamulanekanatta | Crown | Chena | 0 | 2 | 19 |
| 5070 | Do. | do. | do. | 0 | 3 | 12 |
| Preliminary plan 2,670. Karagoda and Yatamalagala. | | | | | | |
| 5060 | Pansalagodahena | Crown | Jungle | 2 | 0 | 2 |
| T 258 | Damahamullewatta | G. Samelhamy | Garden | 0 | 0 | 16 |
| 5061 | Do. kanatta | Crown | Forest | 3 | 3 | 19 |
| Preliminary plan 2,840. Nabadawa. | | | | | | |
| 5675 | Mahadola | Crown | Arecanut plantation | 0 | 3 | 28 |
| 5676 | Do. | do. | do. | 0 | 2 | 26 |
| 5677 | Do. | do. | do. | 0 | 2 | 28 |
| Preliminary plan 2,767. Magedara. | | | | | | |
| 5475 | Dehigahahena | Crown | Forest | 20 | 0 | 20 |
| M 259 | Pabalaokanda-addarakanatta | W. H. Setu | Jungle | 2 | 1 | 0 |
| Preliminary plan 2,663. Beranagoda, Walawe, and Polpogoda. | | | | | | |
| 5018 | Madaduwa | Crown | Jungle | 1 | 3 | 22 |
| 5019 | Paragahaliaddekanatta | do. | Planted | 0 | 3 | 15 |
| 5020 | Puwakgahaliadda-addaraduwa | do. | Low jungle | 4 | 3 | 39 |
| 5021 | Matipiti, akanatta | do. | do. | 1 | 2 | 3 |
| 5022 | Do. | do. | do. | 3 | 0 | 26 |
| 5023 | Getagcrakagaha-addaraduwa | do. | do. | 1 | 3 | 30 |
| 5024 | Kanupathagahaliaddaduwa | do. | do. | 1 | 2 | 20 |
| 5025 | Nagahadeniya-addarakanatta | do. | do. | 1 | 2 | 32 |
| 5026 | Bakmigahaliyadda-addaraduwa | do. | do. | 2 | 2 | 24 |
| 5027 | Kohalawa-addarakanatta | do. | do. | 2 | 3 | 22 |
| 5028 | Wela-addarakanatta | do. | Chena | 0 | 2 | 32 |
| Preliminary plan 2,878. Nabadawa. | | | | | | |
| 5829 | Banagalagoda | Crown | Jungle | 5 | 1 | 18 |
| 5830 | Banagalagodapahala | do. | Paddy field | 0 | 0 | 33 |
| 5831 | Koratuhena'eniya | do. | do. | 2 | 2 | 36 |
| 5832 | Indikadadeniya | do. | Fit for paddy | 0 | 3 | 16 |
| Preliminary plan 2,659. Kombala. | | | | | | |
| 4996 | Gedarakumbura-addarabedda | Crown | Low jungle | 1 | 1 | 37 |
| 4997 | Koratuhena'bedda | do. | Forest | 2 | 1 | 6 |
| S 258 | Kandageowita | L. Bastiyan | Owita | 0 | 0 | 32 |
| Preliminary plan 1,577. | | | | | | |
| 1002 | Panchaladena | Crown | Jungle | 27 | 1 | 24 |

Upset price,—Rs. 10 per acre.

NOTE.—Any persons considering that they have any claims to these lands are hereby noticed to produce evidence of their title before the Government Agent on the day of sale.

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Galle.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.
(3*)

No. 799, s. p.

වම් 1891 ක්වූ සැප්තැම්බර් මස 29 වෙනි දින කොළඹ

මහසෙක්‍රතාරිස්ථන්තාන්සේගේ කන්තෝරුවේදිය.

දකුණුදිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තවරයාන්සේ විසින් මෙහිපහත සඳහන්වෙන ආණ්ඩුව සත්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1891 ක්වූ නොවැම්බර් මස 18 වෙනි දිනවූ බද්ද දවලට ගාල්ලේ කවිචේරිසේදී වෙන්දේසිකර විකුණනවට යෙදෙනවා ඇත.

දකුණුදිසාවේ ගාඵපලාගේ තල්පෙපත්තුවේ පිහිටාතිබෙන බිම්කැබෙලි.

සිතියම 2,881. තල්පෙපත්තුවේ කරගොඩ.

| නො. | ඉඩමේ නම. | අයිතිකම් කියනනා. | අන්දම. | මහත. අ. රු. ප. |
|---|-------------------------|--------------------------|--------------|----------------|
| 5859 | නවහවුල්සේන | රජසත්තක | කුඹුර | 3 1 21 |
| 5859 | ඉද්දිදෙනිය | එම | එම | 1 3 13 |
| සිතියම 2,607. වනවන. | | | | |
| 4808 | ඉහලගල්ගහනවෙල | රජසත්තක | එම | 1 3 8 |
| 4809 | පහලගල්ගහනවෙල | එම | එම | 3 0 0 |
| 4810 | හොරකැපුගේවෙදෙනිය | එම | එම | 2 0 28 |
| සිතියම 2,822. නබදව. | | | | |
| 5610 | ගලයටවලගේවෙදෙනිය | රජසත්තක | එම | 3 1 17 |
| සිතියම 2,714. මාගෙදර සහ කරගොඩ. | | | | |
| 5216 | කැපුගහකනත්ත | රජසත්තක | කැලේ | 1 3 30 |
| E 259 | දන්ගහදෙනිය | කරගොඩගමගෙයි දුවන් | කුඹුර | 3 3 26 |
| 5217 | හොරමුල්ලේදෙනිය | රජසත්තක | එම | 0 3 10 |
| 5218 | දමන්කේවත්ත | එම | වත්ත | 0 3 12 |
| 5219 | දමන්කේඅද්දරකනත්ත | එම | දෙනිය බැද්ද | 2 3 10 |
| 5220 | ආදකුඹුරේඔව්ට | එම | ඔව්ට | 0 2 16 |
| සිතියම 2,760. මාගෙදර. | | | | |
| 5444 | හත්හවුල්ලේවෙදෙනිය | රජසත්තක | කුඹුර | 0 1 19 |
| 5445 | හත්හවුල්ලේවෙදෙනිය | එම | වත්ත | 1 1 9 |
| සිතියම 2,702. නබදව. | | | | |
| 5192 | හකුරුදෙල | රජසත්තක | ඔව්ට | 0 1 21 |
| 5193 | එම | එම | එම | 0 2 21 |
| සිතියම 2,672. කරගොඩ. | | | | |
| U 258 | බොරලස නොහොත් පර ගහකනත්ත | විනාන දෙත් සීමන් සහ තවත් | දෙනිබැද්ද | 1 1 3 |
| V 258 | එම වත්ත | එම | ගේ සහ මිදුල | 0 1 14 |
| 5069 | එගොඩහමුලගේකනත්ත | රජසත්තක | සේන | 0 2 19 |
| 5070 | එම | එම | එම | 0 3 12 |
| සිතියම 2,670. කරගොඩ සහ යටමලගල. | | | | |
| 5060 | පත්සලගොඩගේන | රජසත්තක | බැද්ද | 2 0 2 |
| T 258 | දමවියමුල්ලේවත්ත | ජී. සාමේලියාමි | වත්ත | 0 0 16 |
| 5061 | එම කනත්ත | එම | කැලේ | 3 3 19 |
| සිතියම 2,840. නබදව. | | | | |
| 5675 | මහදෙල | රජසත්තක | පුවක්වැවිල්ල | 0 3 28 |
| 5676 | එම | එම | එම | 0 2 26 |
| 5677 | එම | එම | එම | 0 2 28 |
| සිතියම 2,767. මාගෙදර. | | | | |
| 5475 | දෙහිගහගේන | එම | කැලේ | 20 0 20 |
| M 259 | පහලමිකන්දඅද්දර කනත්ත | බබ්ලේසු. එච්. සේනා | බැද්ද | 2 1 0 |
| සිතියම 2,663. බෙරණගොඩ, වලවෙ සහ පොල්පොගොඩ. | | | | |
| 5018 | මඩදුව | රජසත්තක | බැද්ද | 1 3 22 |
| 5019 | පරගහලියද්දේ කනත්ත | එම | වවාසු | 0 3 15 |
| 5020 | සුවක්ගහලියද්දේඅද්දරදුව | එම | දෙනිබැද්ද | 4 3 39 |
| 5021 | මිලිපිටියාකනත්ත | එම | එම | 1 2 3 |
| 5022 | එම | එම | එම | 3 0 26 |
| 5023 | ගැටගොරකහලියද්දේඅද්දරදුව | එම | එම | 1 3 30 |
| 5024 | කහුපතගහලියද්දේදුව | එම | එම | 1 2 20 |
| 5025 | නාගහදෙනියඅද්දර කනත්ත | එම | එම | 1 2 32 |
| 5026 | බක්මිගහලියද්දේ අද්දරදුව | එම | එම | 2 2 24 |
| 5027 | කොහොලාව අද්දර කනත්ත | එම | එම | 2 3 22 |
| 5028 | වෙලඅද්දර කනත්ත | එම | සේන | 0 2 32 |

| නො | ඉඩමේ නම. | අයිතිකම් කියන්නා. | අන්දම. | මහත. අ. රු. ප. |
|-------|-----------------------|-----------------------|-----------|----------------|
| | | සිතියම 2,878. නබදව. | | |
| 5829 | බානාගලගොඩ | රජසන්නක | බැද්ද | 5 1 18 |
| 5830 | එම පහල | එම | කුඹුර | 0 0 33 |
| 5831 | කොරටුවගේන දෙතිය | එම | එම | 2 2 36 |
| 5832 | ඉදිකිබදෙතිය | එම | එම | 0 3 16 |
| | | සිතියම 2,659. කෝමිබල. | | |
| 4996 | ගෙදරකුඹුර අද්දර බැද්ද | රජසන්නක | දෙනිබැද්ද | 1 1 37 |
| 4997 | කොරටුවගේන බැද්ද | එම | කැලේ | 2 1 6 |
| S 258 | කන්දගෙ මිව්ට | ඇල්. බස්තියන් | මිව්ට | 0 0 32 |
| | | සිතියම 1,577. | | |
| 1002 | පන්සලගේන | රජසන්නක | කැලේ | 27 1 24 |

තක්සේරුවේ මුදල අක්කරයක් රූපියල් 10යි.

මෙම ඉඩම්වලට සම්බන්ධයෙන් අයිතිවාසිකම් කී නිබන්ධනයක් සහ ජනවත්වනම් ඒ බව සාක්ෂි වලින් විකිණීම දවසේදී ඒජන්තාධිකාරීන්ගේ ඉදිරිපිට කියාසිටින්නට ඉඩ ඇත.

මෙම ඉඩම්වලට වැඩිදුර කාරණා වංශාධිපති සර්වේසර්ජන්ට් ඒජන්තාධිකාරීන්ගෙන්, විකිණීමේ කොන්දේසි සහ කාරණා දකුණු දිසාවේ ගාල්ලේ ආණ්ඩුවේ ඒජන්තාධිකාරීන්ගෙන් දැනගන්නට පුළුවන.

ආණ්ඩුකාර උතුරු නවතන්සේගේ ආඥාවලස,
 ඊ. නොඑල් වාකර්,
 මහසෙනෙවරිස් වමහ.

No. 800, S. P.

Colonial Secretary's Office,
 Colombo, September 29, 1891.

ON Tuesday, November 17, 1891, at noon, the Government Agent for the Southern Province will put up to auction, at his office in Galle, the under-mentioned portions of Crown Land, on the terms authorised by Government. Sixty-nine allotments of land situated in the Gangaboda pattu of the Galle District of the Southern Province.

| Lot. | Name of Land. | Name of Claimant. | Description. | Extent. A. R. P. |
|------|--|--|--------------|------------------|
| 4990 | Vellagodakanda | Crown | Jungle | 5 3 36 |
| 4991 | Dikdeniya | do. | do. | 1 1 2 |
| 4992 | Dikhenadeniya | do. | do. | 1 0 23 |
| | | Preliminary plan 2,660. Situation—Ganegama. | | |
| 4998 | Balaketiyagoda | Crown | Garden | 0 2 16 |
| 4999 | Do. | do. | Jungle | 0 1 25 |
| | | Preliminary plan 2,889. Situation—Pahalakimbiya. | | |
| 5916 | Bakmigahaokanda-addaragoda | Crown | Jungle | 1 0 0 |
| 5917 | Masgoipalla Bakmigahaokandagoda | do. | do. | 1 2 15 |
| 5918 | Do. | do. | Yams | 0 1 13 |
| 5920 | Galapanawaturawatuduwa | do. | Jungle | 0 3 22 |
| | | Situation.—Baddegama. | | |
| 5922 | Kosgahagodella | Crown | Jungle | 3 2 24 |
| 5923 | Do. | do. | do. | 0 1 8 |
| | | Preliminary plan 3,081. Situation—Ihalakimbiya. | | |
| 6836 | Suratamulanalangaowita or Gambaddakumbura | Crown and T. Harmanis | Paddy field | 0 0 37 |
| 6837 | Suratamulanalangaowita | Crown | Owita | 1 0 15 |
| 6838 | Suratamulanalangaowita and Gambaddakumbura | Crown and T. Harmanis | Paddy field | 0 0 13 |
| | | Preliminary plan 3,093. Situation—Walpita. | | |
| 6874 | Magaihena or Amukanatta | Crown | Jungle | 2 2 14 |
| 6876 | Ilukdeniyabedda | do. | do. | 2 1 34 |
| | | Preliminary plan 3,139. Situation—Keppitiyagoda. | | |
| 7094 | Malumiriyagoda or Karandagoda-gallena-addarakela | Crown | Jungle | 4 3 39 |
| | | Preliminary plan 3,149. Situation—Keppitiyagoda. | | |
| 7148 | Xirimetiyyagodabedda | Crown | Jungle. | 1 0 10 |
| | | Preliminary plan 3,253. Situation Unanwitiya. | | |
| 7485 | Akulhenekanda | Crown | Jungle | 2 0 8 |
| | | Preliminary plan 3,261. Situation—Mabotuwana. | | |
| 7504 | Welipotadeniya | Crown | Paddy field | 1 0 36 |
| 7505 | Tawaluwadeni, akumbura | do. | do. | 1 0 21 |
| 7506 | Rukatennahena | do. | Garden | 1 1 13 |
| 7507 | Do. | do. | Jungle | 0 0 25 |
| 7408 | Do. | do. | Field | 5 0 35 |

| Lot. | Name of Land. | Name of Claimant. | Description. | Extent. | | |
|-------|-------------------------------|-------------------------|---------------------------|---------|----|----|
| | | | | A. | R. | P. |
| | | Preliminary plan 3,266. | Situation—Mabotuwana. | | | |
| 7511 | Gulogahakanda-addaraduwa | Crown | Jungle | 1 | 0 | 3 |
| 7512 | Gulogahakanda-addaradawawatta | do. | Planted | 0 | 3 | 37 |
| 7513 | Gulogahakandadeniya | do. | Paddy field | 0 | 2 | 18 |
| 7514 | Do. | do. | do. | 1 | 0 | 30 |
| | | Preliminary plan 3,330. | Situation—Mapalagama. | | | |
| 7736 | Weralugahakebella | Crown | Jungle | 1 | 0 | 13 |
| 7737 | Do. | do. | do. | 0 | 0 | 29 |
| | | Preliminary plan 3,331. | Situation—Mapalagama. | | | |
| 7738 | Arapalukanda | Crown | Hill paddy | 1 | 0 | 8 |
| | | Preliminary plan 3,375. | Situation—Walpita. | | | |
| 7847 | Muttettugodabedda | Crown | Jungle | 2 | 1 | 4 |
| 7848 | Muttettugodakoratuwa | do. | do. | 1 | 3 | 22 |
| 7849 | Muttettugodabeddatuduwa | do. | do. | 3 | 2 | 22 |
| | | Preliminary plan 3,390. | Situation—Keppitiyagoda. | | | |
| 7877 | Dawatagahaliyaddekaratura | Crown | Jungle | 1 | 3 | 38 |
| | | Preliminary plan 3,413. | Situation—Urala. | | | |
| 7972 | Godandawatta | Crown | do. | 1 | 2 | 36 |
| | | Preliminary plan 3,416. | Situation—Rekadahena. | | | |
| 7984 | Madakadahenatuduwadeniya | Crown | Paddy field | 0 | 1 | 15 |
| 7985 | Madakadahenatuduwa | do. | Jungle | 3 | 1 | 33 |
| | | Preliminary plan 3,419. | Situation—Ihalakimbiya. | | | |
| 7990 | Wemullaumulladuwa | Crown | Jungle, &c. | 1 | 0 | 3 |
| 7991 | Wemulliwelakanda | do. | do. | 0 | 3 | 15 |
| 7992 | Kanda-addarawattabedda | do. | do. | 1 | 0 | 32 |
| 7994 | Magamulanaduwa | do. | Planted | 0 | 2 | 37 |
| | | Preliminary plan 3,460. | Situation—Mabotuwana. | | | |
| 8127 | Ulhenagalagawadeniya | Crown | Yams | 1 | 0 | 31 |
| | | Preliminary plan 3,189. | Situation—Etkandura. | | | |
| 7248 | Medawilabedda | Crown | Jungle | 6 | 0 | 34 |
| | | Preliminary plan 1,919. | Situation—Diviture. | | | |
| 4605 | Batalandabedda | — | Chena | 0 | 2 | 37 |
| | | Preliminary plan 2,040. | Situation—Pataweliwitiya. | | | |
| 2387 | Elandawilakarturawatta | — | Garden | 1 | 0 | 32 |
| | | Preliminary plan 1,988. | Situation—Waduweliwitiya. | | | |
| H 187 | Kekulanwilakaratura | — | Potatoes | 0 | 2 | 17 |
| | | Preliminary plan 1,805. | Situation—Udaweliwitiya. | | | |
| K 133 | Liyangedarawatta | — | Garden | 1 | 1 | 21 |
| 3762 | Do. | — | do. | 0 | 1 | 16 |
| M 133 | Kalugamagedarawatta | — | do. | 0 | 3 | 30 |
| | | Preliminary plan 1,913. | Situation—Udaweliwitiya. | | | |
| V 161 | Pitaowita | — | Owita | 1 | 3 | 9 |
| Y 161 | Dodangahairawelaowita | — | do. | 0 | 3 | 17 |
| Z 161 | Mahadirageowita | — | do. | 2 | 1 | 9 |
| E 162 | Kebellagahliyaddeowita | — | do. | 1 | 1 | 18 |
| S 162 | Polkandakumbura | — | Field | 0 | 3 | 36 |
| U 162 | Ambalamtotaowita | — | Owita | 0 | 2 | 25 |
| V 162 | Do. | — | do. | 0 | 2 | 38 |
| Z 162 | Warakgahaliyaddagodawatta | — | Paddy | 0 | 3 | 14 |
| | | Preliminary plan 1,804. | Situation—Ganagama. | | | |
| 3701 | Radagodewatta | — | Garden | 2 | 2 | 17 |
| | | Preliminary plan 1,805. | Situation—Udaweliwitiya. | | | |
| 3761 | Kanattegodawatta | — | Chena | 1 | 0 | 17 |
| | | Preliminary plan 3,092. | Situation—Walpita. | | | |
| 6871 | Munamalgahakele | Crown | Jungle | 3 | 0 | 21 |
| 6872 | Munamalgahawatta | do. | Garden | 0 | 0 | 15 |
| | | Preliminary plan 3,465. | Situation—Pataweliwitiya. | | | |
| 8133 | Imbylahitiyagoipala | Crown | Field | 18 | 3 | 30 |
| 8134 | Imbulahitiyaduwa | do. | Jungle | 0 | 0 | 30 |
| 8135 | Do. | do. | Planted | 0 | 3 | 4 |
| 8136 | Do. | do. | Jungle | 0 | 1 | 2 |
| | | Preliminary plan 3,467. | Situation—Walpita. | | | |
| 8137 | Awarikanatta or Magahena | Crown | Jungle | 2 | 0 | 25 |
| 8138 | Do. | do. | do. | 3 | 0 | 14 |
| 8139 | Do. | do. | do. | 0 | 0 | 34 |

Upset price,—Rs. 10 per acre.

NOTE.—Any persons considering that they have any claims to these lands are hereby noticed to produce evidence of their title before the Government Agent on the day of sale.

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General and respecting the conditions of sale from the Government Agent, Galle.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 800, s. P.

විෂි 1891 හි වූ සැප්තැම්බර් මස 29 වෙනි දින කොලඹ මහජනසභාවේ උත්තරානන්තේ කන්තෝරුවේදී.

දකුණුදිසාවේ ආණ්ඩුවේ ඒජන්ත උත්තරානන්තේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට විෂි 1891 හි වූ නොවැම්බර් මස 17 වෙනි දින වූ අභ්‍යන්තර වාදයට ගාල්ලේ කවිචේරියේදී වෙන්දේසිකර විකුණනු ලබන සේදෙනවා ඇත.

දකුණුදිසාවේ ගාඵපලානේ ගඟබොඩ පත්තුවේ පිහිටා තිබෙන බිම් කැබලි 69. සිතියම 2,655. පිහිටා තිබෙන්නේ—උත්තර්විටිය.

| නො. | ඉඩම. | අයිතිකම් කියන්නා. | අන්දම. | මහත. අ. රූ. ප. |
|--|--|----------------------------|-------------|----------------|
| 4990 | චේල්ලගොඩකන්ද | රාජසන්නක | බැද්ද | 5 3 36 |
| 4291 | දික්දෙනිය | එම | එම | 1 1 2 |
| 4992 | දික්සේන දෙනිය | එම | එම | 1 0 23 |
| සිතියම 2,660. පිහිටා තිබෙන්නේ—ගඟේගම. | | | | |
| 4998 | බාලකැටියගොඩ | රාජසන්නක | වන්න | 0 2 16 |
| 4999 | එම | එම | බැද්ද | 0 1 25 |
| සිතියම 2,869. පිහිටා තිබෙන්නේ—පහලකිඹිය. | | | | |
| 5916 | බක්මිගඟඹකක්දඅද්දර ගොඩ | රාජසන්නක | බැද්ද | 1 0 0 |
| 5917 | මාස්තොසිපල බක්මිගඟ ඹකඤගොඩ | එම | එම | 1 2 15 |
| 5918 | එම | එම | අලවන්න | 0 1 13 |
| 5920 | ගලපනවතුරුවේ 'තුඩුව | එම | බැද්ද | 0 3 22 |
| පිහිටා තිබෙන්නේ—බද්දේගම. | | | | |
| 5922 | කොස්ගඟගොඩැල්ල | එම | එම | 3 2 24 |
| 5923 | එම | එම | එම | 0 1 8 |
| සිතියම 3,081. පිහිටා තිබෙන්නේ—ඉහලකිඹිය. | | | | |
| 6836 | සුරනමුලනලඟඹවට නොහොත් ගම්බැද්ද කුඹුර | රාජසන්නක සහ ටී. හර් මානිස් | කුඹුර | 0 0 37 |
| 6837 | සුරනමුලනලඟඹවට | රාජසන්නක | ඹවට | 1 0 15 |
| 6838 | එම සහ ගම්බැද්ද කුඹුර | රාජසන්නක සහ ටී. හර් මානිස් | කුඹුර | 0 0 13 |
| සිතියම 3,093. පිහිටා තිබෙන්නේ—වල්පිට. | | | | |
| 6874 | ගෙසිසේන නොහොත් අමුකනන්න | රාජසන්නක | බැද්ද | 2 2 14 |
| 6876 | ඉළක්දෙනියේ බැද්ද | එම | එම | 2 1 34 |
| සිතියම 3,139. පිහිටා තිබෙන්නේ—කැප්පිටියාගොඩ. | | | | |
| 7094 | මළුමුරියගොඩ නොහොත් කරදගොඩ ගල්ලන අද්දර කැලේ | රාජසන්නක | බැද්ද | 4 3 39 |
| සිතියම 3,149. | | | | |
| 7148 | කිරිමැටියාගොඩ බැද්ද | රාජසන්නක | බැද්ද | 1 0 11 |
| සිතියම 3,253. පිහිටා තිබෙන්නේ—උනන්විටිය. | | | | |
| 7485 | අකුල්සේනේකඤ | රාජසන්නක | බැද්ද | 2 0 8 |
| සිතියම 3,261. පිහිටා තිබෙන්නේ—මාබොටුවන | | | | |
| 7504 | වැලිපොතදෙනිය | රාජසන්නක | කුඹුර | 1 0 36 |
| 7505 | තවළුමදෙනියේ කුඹුර | එම | එම | 1 0 21 |
| 7506 | රූකතැන්නේ සේන | එම | වන්න | 1 1 13 |
| 7507 | එම | එම | බැද්ද | 0 0 25 |
| 7508 | එම | එම | කුඹුර | 5 0 35 |
| සිතියම 3,266. | | | | |
| 7511 | ගුළුගඟකඤඅද්දර දුව | රාජසන්නක | බැද්ද | 1 0 3 |
| 7512 | ගුළුගඟකඤඅද්දර දුව වන්න | එම | වවාපු | 0 3 37 |
| 7513 | ගුළුගඟකඤ දෙනිය | එම | කුඹුර | 0 2 18 |
| 7514 | එම | එම | එම | 1 0 30 |
| සිතියම 3,330. පිහිටා තිබෙන්නේ—මාපලගම. | | | | |
| 7736 | වෙරළගඟ කැබලිල්ල | රාජසන්නක | බැද්ද | 1 0 13 |
| 7737 | එම | එම | එම | 0 0 29 |
| සිතියම 3,331. | | | | |
| 7738 | අරපළකඤ | රාජසන්නක | ඇල්වි කුඹුර | 1 0 8 |
| සිතියම 3,375. පිහිටා තිබෙන්නේ—වල්පිට. | | | | |
| 7847 | මුත්තෙට්ටුගොඩ බැද්ද | රාජසන්නක | බැද්ද | 2 1 4 |
| 7848 | මුත්තෙට්ටුගොඩ කොරටුව | එම | එම | 1 3 22 |

| නො. | ඉඩම. | අයිතිකම් කියන්නා. | අන්‍යම. | මහත. අ.රු. ප. |
|-------|-------------------------------------|---|--|------------------|
| 7849 | මුත්තෙට්ටුගොඩ බැද්ද තුඩුව | රාජසන්නක | බැද්ද | 3 2 22 |
| 7877 | සිතියම 3,390. දවටගහලියද්දේ කරතුර | පිහිටාතිබෙන්ගේ—කැප්පියාගොඩ. රාජසන්නක | බැද්ද | 1 3 38 |
| 7972 | ගොඩලඩවත්ත | සිතියම 3,413. රාජසන්නක | බැද්ද | 1 2 36 |
| 7984 | මඩකඩගේනතුඩුවදෙණිය | පිහිටාතිබෙන්ගේ—රුකඩගේන. රාජසන්නක | කුඹුර | 0 1 15 |
| 7985 | මඩකඩගේනතුඩුව | එම | බැද්ද | 3 1 33 |
| 7990 | වෑමුල්ලට්ටුමුල්ලදුව | සිතියම 3,419. රාජසන්නක | — | 1 0 3 |
| 7991 | වෑමුල්ලමේල්ලකඤ | එම | බැද්ද සහ තවත් | 0 3 15 |
| 7992 | කඤඤඤරවත්ත බැද්ද | එම | එම | 1 0 32 |
| 7994 | මහමුලනදුව | එම | වවාසු | 0 2 37 |
| 8127 | උල්ගේගේගලගාවා දෙණිය | සිතියම 3,460. රාජසන්නක | පිහිටාතිබෙන්ගේ—මාබොටුවන. අලුවත්ත | 1 0 31 |
| 7248 | මැදවිලබැද්ද | සිතියම 3,189. රාජසන්නක | පිහිටාතිබෙන්ගේ—ඇත්කඤර. බැද්ද | 6 0 34 |
| 4605 | බටලන්දබැද්ද | සිතියම 1,919. — | පිහිටාතිබෙන්ගේ—ද්විතුර. ගේන | 0 2 37 |
| 2387 | එලදවිල කරතුරවත්ත | සිතියම 2,040. — | පිහිටාතිබෙන්ගේ—පානවැලිවිස. වත්ත | 1 0 32 |
| H 187 | කැකුලන්විල කරතුර | සිතියම 1,988. — | පිහිටාතිබෙන්ගේ—වාඩුවැලිවිස. බතලවත්ත | 0 2 17 |
| K 133 | ලියන්ගෙදර වත්ත | සිතියම 1,805. — | පිහිටාතිබෙන්ගේ—උඩවැලිවිස. වත්ත | 1 1 21 |
| 3762 | එම | — | එම | 0 1 16 |
| M 133 | කඵගමගෙදර වත්ත | — | එම | 0 3 30 |
| V 161 | පිටඹුව | සිතියම 1,913. | ඹුව | 1 3 9 |
| Y 161 | දෙඩන්ගහ ඉරවෙල ඹුව | — | එම | 0 3 17 |
| Z 161 | මහදිරගෙ ඹුව | — | එම | 2 1 9 |
| E 162 | කැබැල්ලගහ ලියද්දේ ඹුව | — | එම | 1 1 18 |
| S 162 | පොල්කඤකුඹුර | — | කුඹුර | 0 3 36 |
| U 162 | අඵබලමනොට ඹුව. | — | ඹුව | 0 2 25 |
| V 162 | එම | — | එම | 0 2 38 |
| Z 162 | වරකගහලියද්දගොඩවත්ත | — | කුඹුර | 0 3 14 |
| 3701 | රදගොඩවත්ත | සිතියම 1,804. — | පිහිටාතිබෙන්ගේ—ගනේගම. වත්ත | 2 2 17 |
| 3761 | කතන්තේගොඩවත්ත | සිතියම 1,805. — | පිහිටාතිබෙන්ගේ—උඩවැලිවිස. ගේන | 1 0 17 |
| 6871 | මුනමල්ගහ කැලේ | සිතියම 3,092. රාජසන්නක | පිහිටාතිබෙන්ගේ—වල්පිට. බැද්ද | 3 0 21 |
| 6872 | මුනමල්ගහවත්ත | එම | වත්ත | 0 0 15 |
| 8133 | ඉඹුලුභිවියගොසිපල | සිතියම 3,465. රාජසන්නක | පිහිටාතිබෙන්ගේ—පානවැලිවිස. කුඹුර | 18 3 30 |
| 8134 | එම දුව | එම | බැද්ද | 0 0 30 |
| 8135 | එම | එම | වවාසු | 0 3 4 |
| 8136 | එම | එම | බැද්ද | 0 1 2 |
| 8137 | අවරිකනත්ත නොගොත් මගනේන | සිතියම 3,467. රාජසන්නක | පිහිටාතිබෙන්ගේ—වල්පිට. බැද්ද | 2 0 25 |
| 8138 | එම | එම | එම | 3 0 14 |
| 8139 | එම | එම | එම | 0 0 34 |

තක්සේරුවේ මුදල අක්කරයක් රුපියල් 10යි.

මෙම ඉඩම්වලට යම්කෙසේකුට අයිතිවාසිකමක් තිබෙනවායකියා හිතනවානම් ඒ බව සාක්ෂි වලින් විකිණීම දවසේදී ඒජන්තලත්තාන්ගේ ඉදිරිපිට කියාසිටින්නට ඕනෑය.

මෙම ඉඩම්ගැණ වැඩිදුර කාරණ වංශාධිපති සර්වේසර්වභරාල්ලන්තාන්සේනෙය, විකිණීමේ කොන්දේසියගැණ කාරණ දකුණුදිසාවේ ගාල්ලේ ආණ්ඩුවේ ඵ්ඵත්තලන්තාන්සේනෙය දැනගත් ප්ඵඵවන

ආණ්ඩුකාර උතුමානන්වහන්සේගේ ආඥාවලෙස,
ඊ. නොඵ්ල වාකර්,
මහසෙක්‍රතාරිස් වම්භ.

LAND SALES IN THE NORTH-WESTERN PROVINCE

No. 929, N.-W. P.

Colonial Secretary's Office,
Colombo, September 17, 1891.

ON Thursday, November 12, 1891, at 1 o'clock P.M., the Assistant Government Agent for the Chilaw District will put up for sale or settlement, at his office at Haldanduwana Resthouse, the under-mentioned portions of Crown Land, on the terms authorised by Government.

Thirty-seven allotments of land situated in the Pitigal korale South division of the Chilaw District of the North-Western Province.

Preliminary plan 234.

| Lot. | Village. | Name of Applicant. | Name of Claimant. | Description. | Extent. | | |
|-------|---------------------------|-------------------------------|--|-----------------|---------|----|-----|
| | | | | | A. | R. | P. |
| 2239 | Kirimetiya | — | The Crown | Jungle | 14 | 0 | 0 |
| 2240 | Do. | — | do. | do. | 3 | 1 | 34 |
| 2242 | Do. | — | do. | do. | 8 | 3 | 31 |
| 2243 | Do. | — | do. | do. | 1 | 2 | 32 |
| 2251 | Do. | — | do. | do. | 0 | 1 | 2 |
| 2252 | Do. | — | do. | do. | 22 | 3 | 16 |
| H 77 | Do. | — | J. C. Corea and others | do. | 31 | 3 | 0. |
| I 77 | Kirimetiya | — | J. A. Yahapathamy | Jungle | 10 | 2 | 35 |
| X 77½ | Do. | — | J. H. Punchirala | do. | 7 | 1 | 33 |
| Y 78 | Do. | — | J. M. Baronchi Appu | Chena | 1 | 3 | 12. |
| Z 78 | Do. | — | J. C. Corea and others | Jungle | 21 | 2 | 20 |
| N 79 | Do. | — | Baronchi Appu | Field | 3 | 1 | 37 |
| P 80 | Do. | — | Kandappu and others | do. | 4 | 0 | 32 |
| R 82 | Do. | — | Agustino Perera and others | Garden | 0 | 1 | 11 |
| L 83 | Do. | — | Sirimal Ettana | Jungle | 4 | 3 | 15 |
| O 84 | Do. | — | J. Kuda Ettana | do. | 1 | 0 | 18 |
| Z 84 | Do. | — | H. Tikkirala | Gal-uwita | 1 | 1 | 10 |
| A 85 | Do. | — | do. | do. | 0 | 2 | 36 |
| W 85 | Do. | — | J. C. Corea and others | Garden | 0 | 0 | 9 |
| X 85 | Do. | — | do. | Field | 0 | 0 | 4 |
| B 266 | Dummalakotuwa | — | Preliminary plan 771. The Crown | Garden | 1 | 1 | 0 |
| 4582 | Aluttota | — | Preliminary plan 777. The Crown | Jungle | 1 | 1 | 28 |
| 4702 | Kahatawila | Arachchi Appu | Preliminary plan 833. The Crown | do. | 2 | 2 | 38 |
| 4712 | Haldanduwana | Sinno Appu and another | do. | do. | 1 | 0 | 38 |
| 4713 | Kahatawila | H. Punchirala | do. | do. | 5 | 1 | 8 |
| 4714 | Do. | Pinghami | do. | do. | 6 | 0 | 0 |
| S 431 | Mellawa | — | Preliminary plan 1,046. J. Arachchige Santuhami | Cocoanut garden | 1 | 0 | 16 |
| 5526 | Do. | Narayana Mudalige S. Appuhami | The Crown | Chena | 68 | 2 | 39 |
| T 431 | Do. | do. | Singappuhami | Cocoanut garden | 1 | 3 | 33 |
| U 431 | Do. | do. | Davit Appu | do. | 0 | 3 | 31 |
| V 431 | Do. | do. | Elaris Appu | do. | 2 | 1 | 20 |
| W 431 | Do. | do. | Davit Appu | do. | 3 | 3 | 32 |
| X 431 | Do. | do. | Subaseris | Chena | 3 | 2 | 29 |
| B 620 | Haldanduwana & Butgampola | — | Preliminary plan 1,204. R. K. Namburala | Cocoanut garden | 0 | 1 | 27 |
| 6469 | Kahatawila | Kandappu | Preliminary plan 1,205. The Crown | Low jungle | 4 | 1 | 39 |
| 6462 | Do. | — | do. | do. | 7 | 0 | 0 |
| 7022 | Dummana-agare | A. de Rowel | Preliminary plan 1,346. The Crown | Garden | 2 | 2 | 24 |

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Chilaw.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 929, N-W. P.

වර්ෂ 1891 ක්වූ සැප්තැම්බර් මස 17 වෙනි දින කොළඹ

මහසෙනෙවුසාරියන්ගේ කන්තෝරුවේදී.

වසරේ දිසාවේ හලාවත පලාතේ උපජීවත්තරුන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සත්කක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වර්ෂ 1891 ක්වූ නොවැම්බර් මස 12 වෙනි දින වූ මුහස්සරිත්තරු 10 භාලේදුමුඛ නානාසමේදී විකුණන්නට නොහොත් බේරීමට යෙදෙනවා ඇත.

වසරේ දිසාවේ හලාවත පලාතේ දකුණුපිටියලේකෝරලේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 37ක්.

සිතියම 190. මෙම ඉඩම්වලට ඉල්ලුම්කාරයෙක් නැ.

| නො. | ගම. | අයිතිකම් කියන්නා. | අයුම. | මහස. අ. රු. ප. |
|---|-------------------------|------------------------|----------|----------------|
| 2239 | කිරිමැවියාන | ආණ්ඩුව | කැලෑව | 14 0 0 |
| 2240 | එම | එම | එම | 3 1 34 |
| 2242 | එම | එම | එම | 8 3 31 |
| 2243 | එම | එම | එම | 1 2 32 |
| 2251 | එම | එම | එම | 0 1 2 |
| 2252 | එම | එම | එම | 22 3 16 |
| H 77 | එම | ජේ. සී. කොරොසා සහ තවත් | එම | 31 3 0 |
| I 77 | එම | ජේ. එ. සහපත්තාමි | එම | 10 2 35 |
| X 77 ¹ / ₂ | එම | ජේ. එච්. පුත්තිරුල | එම | 7 1 33 |
| Y 78 | එම | ජේ. ඇම්. බාරොන් විඳපු | හේන | 1 3 12 |
| Z 78 | එම | ජේ. සී. කොරොසා සහ තවත් | කැලෑව | 21 2 20 |
| N 79 | එම | බාරොන් විඳපු | කුඹුර | 3 1 37 |
| P 80 | එම | කන්දපු සහ තවත් අය. | එම | 4 0 32 |
| R 82 | එම | අගස්තිනුපුරා සහ තවත් | වත්ත | 0 1 11 |
| L 83 | කිරිමැවියාන | සිරිමල් එකනා | කැලෑව | 4 3 15 |
| O 84 | එම | කුඩා එකනා | එම | 1 0 18 |
| Z 84 | එම | එච්. පිකිරුල | ගාල්ලවිට | 1 1 10 |
| A 85 | එම | එම | එම | 0 2 36 |
| W 85 | එම | ජේ. සී. කොරොසා සහ තවත් | වත්ත | 0 0 9 |
| X 85 | එම | එම | කුඹුර | 0 0 4 |
| සිතියම 771. | | | | |
| B 266 | දුම්මලකොටුව | ආණ්ඩුව | වහන | 1 1 0 |
| සිතියම 777. | | | | |
| 4582 | අළුත්කොට | ආණ්ඩුව | කැලෑව | 1 1 28 |
| සිතියම 833. ඉල්ලුම්කාරයා—ආරච්චිඳපු. | | | | |
| 4702 | කහවිල | ආණ්ඩුව | එම | 2 2 38 |
| ඉල්ලුම්කාරයා—සිසිදේකොට්ඨාස සහ තවත් අය. | | | | |
| 4712 | භාලේදුමුඛ | ආණ්ඩුව | එම | 1 0 38 |
| ඉල්ලුම්කාරයා—එච්. පුත්තිරුල. | | | | |
| 4713 | කහවිල | ආණ්ඩුව | එම | 5 1 8 |
| ඉල්ලුම්කාරයා—පිත්තාමි. | | | | |
| 4714 | එම | ආණ්ඩුව | එම | 6 0 0 |
| සිතියම 1,046. මෙම ඉඩමට ඉල්ලුම්කාරයෙක් නැ. | | | | |
| § 431 | මැල්ලව | ජ. ආරච්චිගේ සත්තුභාමි | පොල්වත්ත | 1 0 16 |
| ඉල්ලුම්කාරයා—නාරායනමුදලිගේ ඇස්. අප්පහාමි. | | | | |
| 5526 | එම | ආණ්ඩුව | හේන | 68 2 39 |
| T 431 | එම | සිත්තප්පහාමි | පොල්වත්ත | 1 3 33 |
| U 431 | එම | දැවිත්අප්පු | එම | 0 3 31 |
| V 431 | එම | එලාරිස්අප්පු | එම | 2 1 20 |
| W 431 | එම | දැවිත්අප්පු | එම | 3 3 32 |
| X 431 | එම | සුබසේරිස් | හේන | 3 2 29 |
| සිතියම 1,204. මෙම ඉඩමට ඉල්ලුම්කාරයෙක් නැ. | | | | |
| B 620 | භාලේදුමුඛ සහ මුස්සම්පොල | ආර්. කේ. නම්මුරුල | පොල්වත්ත | 0 1 27 |
| සිතියම 1,205. ඉල්ලුම්කාරයා—කන්දපු. | | | | |
| 6459 | කහවිල | ආණ්ඩුව | ලඳකැලෑව | 4 1 38 |
| මෙම ඉඩමට ඉල්ලුම්කාරයෙක් නැ. | | | | |
| 6462 | එම | එම | එම | 7 0 0 |
| සිතියම 1,346. ඉල්ලුම්කාරයා—අ. ද. රෝවැල්. | | | | |
| 7022 | දුම්මනආකාරේ | එම | වත්ත | 2 2 24 |

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ වංශාධිපති සර්වේසර්පනරුල්ලන්ගේ නායකත්වයෙන්, විනිසුම් කොන් දේසිය ගැණ කාරණ වංශාධිපති හලාවතපලාතේ ආණ්ඩුවේ උපජීවත්තරුන්ගේ නායකත්වයෙන් දැනගන්නට පුළුවන.

ආණ්ඩුකාර උතුමානන්වකන්ගේ ආඥාවලට,
ජ. නොඑල් වාකර්,
මහසෙනෙවුසාරිය වර්ග.

No. 930, N.-W. P.

Colonial Secretary's Office,
Colombo, September 19, 1891.

ON Friday, November 20 next, at 1 o'clock P.M., the Government Agent for the North-Western Province will put up to auction, at his office in Kurunegala, the under-mentioned portions of Crown Land, on the terms authorised by Government.

Four allotments of land situated in the Katugampola hatpattu of the Kurunegala District of the North-Western Province.

Preliminary plan 1,603.

| Lot. | Village. | Name of Land. | Name of Claimant. | Description. | Extent. | | |
|-------------------------|-------------|----------------------|-------------------|--------------|---------|----|----|
| | | | | | A. | R. | P. |
| 8276 | Hinguregoma | Migahakumbura | The Crown | Field | 0 | 3 | 22 |
| 8277 | Do. | Migahakumburapillewa | do. | Garden | 0 | 1 | 26 |
| Preliminary plan 1,618. | | | | | | | |
| 8313 | Potuhera | Migahakumbura | The Crown | Field | 0 | 2 | 5 |
| Preliminary plan 1,578. | | | | | | | |
| 8260 | Unaliya | Etawetunupitiya | The Crown | Paddy land | 6 | 0 | 23 |

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Kurunegala.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 930, N.-W. P.

වම් 1891 ක්වු සැප්තැම්බර් මස 19 වෙනි දින කොළඹ මහසෙනෙවිවරයා විසින් කන්තෝරුවේදී.

වසඹිදියාවේ ආණ්ඩුවේ ඒජන්තවරයා විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1891 ක්වු නොවැම්බර් මස 20 වෙනි දින ක්වු සිකුරුදා දවල් 1කට. කුරුනෑගල කවිච්චියේදී වෙන්දේසිකර විකුණනට යෙදෙනවා ඇත.

වසඹිදියාවේ කුරුනෑගල පලාතේ කවුඟම්පොල හත්පත්තුවේ පිහිටා තිබෙන බිම්කැබලි. සිතියම 1,603.

| නො. | ගම | ඉඩමේ නම. | අකුම. | මහත. අ. රු. ප. |
|---------------|-----------|-------------------|-------|----------------|
| 8276 | සිකුරේගොම | මහතකුඹුර | කුඹුර | 0 3 22 |
| 8277 | එම | මහතකුඹුරේ පිල්ලුව | වත්ත | 0 1 26 |
| සිතියම 1,618. | | | | |
| 8313 | පොතුහැර | මහතකුඹුර | කුඹුර | 0 2 3 |
| සිතියම 1,578. | | | | |
| 8250 | උතලිය | ඇතාවැටුනපිටිය | කුඹුර | 6 0 23 |

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා වංශාධිපති සර්වේචර්ජනරාජ්‍යවරයා විසින් මෙහි කොන්දේසිය ගැණ කාරණා කුරුනෑගල ආණ්ඩුවේ ඒජන්තවරයා විසින් දැනගන්නට පුළුවන.

ආණ්ඩුකාර උතුමානන්වතන්සේගේ ආඥාවලය,
ඊ. නොඑල් වාකර්,
මහසෙනෙවිවරයා විසින්.

No. 931, N.-W. P.

Colonial Secretary's Office,
Colombo, September 22, 1891.

ON Friday, November 20, 1891, at 1 o'clock P.M., the Assistant Government Agent for the Chilaw District will put up for sale or settlement, at his office in Marawila Resthouse, the under-mentioned portions of Crown Land, on the terms authorised by Government.

Twenty-nine allotments of land situated in the Pitigal korale South division of the Chilaw District of the North-Western Province.

Preliminary plan 1,441.

| Lot. | Village. | Name of Claimant. | Description. | Extent. | | | |
|----------------------|----------------------------|-------------------------------------|------------------------------------|---------|----|----|--|
| | | | | A. | R. | P. | |
| 7479 | Tabbowa and Ambagahawadiya | The Crown | High and low jungle | 30 | 2 | 34 | |
| 7480 | Tabbowa | do. | High jungle | 38 | 1 | 13 | |
| 7481 | Do. | do. | High and low jungle and gravel pit | 5 | 2 | 1 | |
| 7482 | Do. | do. | Cocoanut garden | 0 | 1 | 9 | |
| 7483 | Do. | do. | do. | 0 | 2 | 23 | |
| 7484 | Do. | do. | do. | 1 | 0 | 9 | |
| 7485 | Tabbowa and Ambagahawadiya | do. | do. | 0 | 2 | 34 | |
| Preliminary plan 36. | | | | | | | |
| 266 | Katukenda | E. A. Appusinna Appuhami and others | Cocoanut garden and low jungle | 16 | 1 | 16 | |

(4*)

| Lot. | Village. | Name of Claimant. | Description. | Extent. A. R. P. |
|-------------------------|------------|--|-----------------------------|---------------------|
| 266½ | Katukenda | E. A. Appusinna Appuhami and others | Jungle | 0 0 28 |
| 267 | Do. | E. A. Appusinna Appuhami | Garden and tobacco gala | 0 3 20 |
| 267½ | Do. | do. | A belt of jungle | 0 0 19 |
| 268 | Do. | E. A. Sinnappuhami | Cocoanut garden | 1 1 14 |
| F 5 | Do. | The villagers | Jungle | 0 0 38 |
| G 5 | Do. | E. A. Sinnappuhami | Cocoanut garden | 0 2 7 |
| Preliminary plan 766. | | | | |
| U 260 | Gonawila | J. A. Juan Appuhami | do. | 2 1 24 |
| 4565 | Do. | H. A. Antoni Perera Appuhami | Low jungle | 1 2 2 |
| D 261 | Do. | H. A. Nikulas Perera | Young cocoanut and plantain | 0 2 0 |
| M 261 | Do. | A. Christian Perera and others | Low jungle | 3 1 9 |
| Q 261 | Do. | A. Katarina Perera and others | Cocoanut garden | 4 0 24 |
| R 261 | Do. | V. Don Christian Appuhami | do. | 2 1 12 |
| S 261 | Do. | A. Katarina Perera and others | do. | 2 3 24 |
| T 261 | Do. | do. | Old owita | 1 2 9 |
| U 261 | Do. | do. | Deniya | 0 2 2 |
| X 261 | Do. | B. A. Gabriel Perera | Old cocoanut garden | 1 3 4 |
| Y 261 | Do. | Heirs of late P. Bernadus Fernando's wife and others | Cocoanut garden | 2 0 18 |
| Preliminary plan 1,457. | | | | |
| 7594 | Kudiripawa | The Crown | High and low jungle | 5 3 17 |
| 7595 | Do. | do. | do. | 4 2 24 |
| 7597 | Do. | do. | do. | 3 2 32 |
| 7602 | Do. | The Crown and Don Cornelius Amarasinha | do. | 0 3 4 |

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Chilaw.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 931, N.-W. P.

වම් 1891 ක්‍රි. සැප්තැම්බර් මස 22 වෙනි දින කොළඹ මහසෙනෙට්ටුවේදී පවත්වාන ලද සභාවකදී සභාවෙන් පිටවීමට අවසරය ලබාදීමට අනුමැතිය ලබාදෙන බවට නොගොනු කෙරුණි.

විකුණුම් කොටසකට අනුමැතිය ලබාදීමට අවසරය ලබාදීමට අනුමැතිය ලබාදෙන බවට නොගොනු කෙරුණි. මෙහි සහකාරයන් වන ආණ්ඩුව සහ වෙනත් ආණ්ඩුවේ නියෝජිතවල ප්‍රකාරයට වම් 1891 ක්‍රි. නොවැම්බර් මස 20 වෙනි දින ක්‍රි. සිකුරුදු මල් 10 මාරුවල නානාසමිති විකුණීමට නොගොනු කෙරුණි.

විකුණුම් කොටසකට අනුමැතිය ලබාදීමට අවසරය ලබාදීමට අනුමැතිය ලබාදෙන බවට නොගොනු කෙරුණි.

සිතියම 1,441.

| නො. | ගම. | අයිතිකම් කියවීම. | අන්දම. | මහත. අ. රු. ප. |
|-------------|----------------------|-------------------------------------|------------------|-------------------|
| 7479 | කුඹුරුව සහ අඹගහවාසිය | රජයේ සේවක | මුකලාන | 30 3 24 |
| 7480 | කුඹුරුව | එම | එම | 38 1 13 |
| 7481 | එම | එම | එම සහ බොරුවල | 5 2 1 |
| 7482 | එම | එම | පොල්වත්ත | 0 1 9 |
| 7483 | එම | එම | එම | 0 2 23 |
| 7484 | එම | එම | එම | 1 0 9 |
| 7485 | එම සහ අඹගහ වාසිය | එම | එම | 0 2 34 |
| සිතියම 36. | | | | |
| 266 | කවුකෙත්ත | ජ. ඒ. අප්පුසිංහයා අප්පුහාමි සහ තවත් | පොල්වත්ත සහ කැලේ | 16 1 15 |
| 266½ | එම | එම | කැලේ | 0 0 28 |
| 267 | එම | ජ. ඒ. අප්පුසිංහයා අප්පුහාමි | වනසහ පුත්තල | 0 3 20 |
| 267½ | එම | එම | කැලේ | 0 0 19 |
| 268 | එම | ජ. ඒ. සිසිසුප්පුහාමි | පොල්වත්ත | 1 1 14 |
| F 5 | එම | ගමකාරයෝ | කැලේ | 0 0 38 |
| G 5 | එම | ජ. ඒ. සිසිසුප්පුහාමි | පොල්වත්ත | 0 2 7 |
| සිතියම 766. | | | | |
| U 260 | ගෝනාවිල | ජ. ඒ. ප්‍රචන්ද්‍රප්‍රසාද් | පොල්වත්ත | 2 1 24 |
| 4565 | එම | එච්. ඒ. අන්තෝනි ප්‍රේරු අප්පුහාමි | කැලේ | 1 2 2 |
| D 261 | එම | එච්. ඒ. නිකුල්ප්‍රේරු | පොල්සහකෙසෙල්වත්ත | 0 2 0 |
| M 261 | එම | ඒ. ක්‍රිස්තියාන් ප්‍රේරු සහ තවත් | කැලේ | 3 1 9 |
| Q 261 | එම | ඒ. කතීරිනා ප්‍රේරු සහ තවත් | පොල්වත්ත | 4 0 24 |
| R 261 | එම | ඒ. දෙත් ක්‍රිස්තියාන් අප්පුහාමි | එම | 2 1 12 |
| S 261 | එම | ඒ. කතීරිනා ප්‍රේරු සහ තවත් | එම | 2 3 24 |

| නො. | ඉඩමේ නම. | ගම. | අයුම. | මගග. අ. රු. ප. |
|-------|-------------|---|----------|-------------------|
| T 261 | ගෝනාච්චල | ඒ. කතිරිතාපේරු සහ තවත් | මිව්ව | 1 2 9 |
| U 261 | එම | එම | දෙනිය | 0 2 2 |
| X 261 | එම | කී. ඒ. ගාභ්‍රිගෙල්පෙරු | පොල්වත්ත | 1 3 4 |
| Y 261 | එම | පිවරිතාන්වුස්පුතන්ද්‍රස්ගේ ගැනිගේ උරුමක්කාරගේ සහ තවත් | පොල්වත්ත | 2 0 18 |
| | | සිතියම 1,457. | | |
| 7594 | කුදිරිප්පුව | රුජසන්තකය | මුසලාන | 5 3 17 |
| 7595 | එම | එම | එම | 4 2 24 |
| 7597 | එම | එම | එම | 3 2 32 |
| 7602 | එම | රුජසන්තක සහ දෙවකොර්තේලිය අමරසිත්ත | එම | 0 3 4 |

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා වංසාධිපති සර්වේසර්පනරුල්ලන්තාන්ද්‍රස්ගේගෙන්, විකිනීමේ කොන්දේසිය ගැණ කාරණා වසඹදිසාමි හලාවත දිස්ත්‍රික්කමේ උපඵ්පත්තලන්තාන්ද්‍රස්ගේගෙන් දැනගන්නට පුළුවන

ආණ්ඩුකාර උතුමානන්වගන්දේගේ ආඥාවලෙස,
ජ නොඵල් වාසර්,
මහසෙක්‍රයාරිය වම්ග.

No. 932, N.-W. P.

Colonial Secretary's Office,
Colombo, September 24, 1891.

ON Thursday, November 19, 1891, at 1 o'clock P.M., the Government Agent for the North-Western Province will put up to auction, at his office in Kurunegala, the under-mentioned portions of Crown Land, on the terms authorised by Government.

Nine allotments of land situated in the Katugampola Hatpattu of the Kurunegala District of the North-Western Province.

Preliminary plan No. 1,602. Claimant—The Crown.

| Lot. | Village. | Name of Land. | Description. | Extent. A. R. P. |
|------|---------------|--|--------------|---------------------|
| 8275 | Wetiyegeedara | Karambeasweddumekumbura | Field | 1 3 24 |
| | | Preliminary plan 1,644. Upset price,—Rs. 25 an acre. | | |
| 8477 | Horawadunna | Lindagawamukalana | Forest | 3 2 28 |
| 8478 | Kotuwella | Kosgahamukalana | do. | 24 0 0 |
| | | Preliminary plan 1,645. Upset price,—Rs. 25 an acre. | | |
| 8479 | Horawadunna | Hedawakemukalana | Forest | 8 2 7 |
| 8480 | Do. | do. | do | 6 0 23 |
| 8481 | Do. | Dambagodellamukalana | do. | 7 1 36 |
| | | Preliminary plan 1,646. Upset price,—Rs. 30 an acre. | | |
| 8482 | Hattiriya | Delgahamukalana | Forest | 10 2 25 |
| | | Preliminary plan 1,648. Upset price,—Rs. 15 an acre. | | |
| 8488 | Uturuwala | Pahaloslahekumbura | Field | 3 0 11 |
| | | Preliminary plan 1,649. Upset price,—Rs. 20 an acre. | | |
| 8489 | Paragammana | Gomawalalanda | Jungle | 29 0 15 |

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Kurunegala.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 932, N.-W. P.

වර්ෂ 1891 ක්වු සැප්තැම්බර් මස 24 වෙනි දින කෙලමි
මහසෙක්‍රයාරිය උත්තාන්ද්‍රස්ගේ කන්තෝරුමේදී.

වසඹදිසාමි ආණ්ඩුමේ ඵ්පත්තලන්තාන්ද්‍රස්ගේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුමේ නියෝගවල ප්‍රකාරයට වර්ෂ 1891 ක්වු නොවැම්බර් මස 19 වෙනි දිනවූ මුහස්සන්ද්‍රස් දවල් 10 කුරු නැගල කවිචේරියේදී වෙන්දේසිකර විකුණනට සෙදෙනවා ඇත.

වසඹදියාවේ කුරුනෑගල පලාතේ කටුගම්පොල හත්පත්තුවේ පිහිටා තිබෙන බිම්කැබලි 9ක්.
සිතියම 1,602.

| නො. | ගම. | ඉඩමේ නම. | අකුම. | මහක. |
|------|------------|-------------------------------------|--------------|------------------|
| | | | | අ. රු. ප. |
| 8275 | වැවියෙගෙදර | කරඹේ අස්සැද්දමේ කුඹුර | කුඹුර | 1 3 24 |
| 8477 | භොරවඩුන්ත | අක්කරසකට නියමකරණලද මුදල රුපියල් 25. | | |
| 8478 | කොටුවැල්ල | ලීදගාවා මුකලාන කොස්ගහ මුකලාන | මුකලාන එම | 3 2 28 24 0 0 |
| 8479 | භොරවඩුන්ත | අක්කරසකට නියමකරණලද මුදල රුපියල් 25. | | |
| 8480 | එම | ගැවවකේ මුකලාන | මුකලාන | 8 2 7 |
| 8481 | එම | දඹගොඩැල්ලේ මුකලාන | එම | 6 0 23 |
| 8482 | හත්තීනිය | අක්කරසකට නියමකරණලද මුදල රුපියල් 30. | | |
| 8488 | උතුරුවල | දෙල්ගහ මුකලාන | මුකලාන | 10 2 25 |
| 8489 | පරගම්මන | අක්කරසකට නියමකරණලද මුදල රුපියල් 15. | | |
| | | පහලොස්ලාගෙ කුඹුර | කුඹුර | 3 0 11 |
| | | අක්කරසකට නියමකරණලද මුදල රුපියල් 20. | | |
| | | ගොමවලේලඳු | — | 29 0 15 |

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ වංශාධිපති සර්වේඤ්චන්ද්‍රන්තාන්සේගෙය, විනිනිමේ කොන් දේසිය ගැණ කාරණ කුරුනෑගල ආණ්ඩුවේ ඒත්තලන්තාන්සේගෙය දැනගන්නට පුළුවන.
ආණ්ඩුකාර උතුරුතනවහන්සේගේ ආඥාවලෙස,
ජ. නොඑල් වාකර්,
මහසෙක්‍රතාරිස් මමිත.

LAND SALES IN THE NORTH-CENTRAL PROVINCE.

No. 791, N.-C. P. Colonial Secretary's Office,
Colombo, September 17, 1891.

ON Tuesday, November 3, 1891, and following days, at noon, the Government Agent for the North-Central Province will put up to auction, at his office in Anuradhapura, the under-mentioned portions of Crown Land, on the terms authorised by Government.

Forty-seven allotments of land situated in the Nuwara-gampalata division of the Nuwarakalawiya District of the North-Central Province.

| Preliminary plan 441—Nuwaragam korale. | | | |
|--|-----------------|---------------|----------|
| Applicant—N. Sumanasara Unnanse. | | | |
| Lot. | Village. | Description. | Extent. |
| | | | A. R. P. |
| 1678 | Anuradhapura | Jungle | 25 0 17 |
| 1679 | Do. | do. | 28 2 34 |
| 1680 | Do. | do. | 8 2 0 |
| Applicant—Nil. | | | |
| 1681 | Do. | Jungle | 21 3 6 |
| 1682 | Do. | do. | 15 0 0 |
| 1683 | Do. | do. | 25 0 0 |
| 1684 | Do. | do. | 33 0 17 |
| 1685 | Do. | do. | 10 2 10 |
| 1688 | Do. | do. | 50 3 20 |
| 1689 | Do. | do. | 49 2 16 |
| Preliminary plan 282—Nuwaragam korale. | | | |
| 986 | Abayagirikele | Jungle | 4 0 15 |
| 988 | Do. | do. | 4 3 27 |
| Preliminary plan 425—Nuwaragam korale. | | | |
| 1629 | Haggomugama | Jungle | 8 1 0 |
| 1630 | Do. | do. | 5 11 0 |
| Preliminary plan 848—Nuwaragam korale. | | | |
| Applicant—Kirihamize Wannihami. | | | |
| 2599 | Mahamankadawala | Forest | 3 1 36 |
| 2600 | Do. | Low open land | 0 1 4 |
| 2601 | Do. | Chena | 0 0 20 |
| 2602 | Do. | Paddy field | 0 3 19 |

| Lot. | Village. | Description. | Extent. |
|--|-----------------|----------------------|----------|
| | | | A. R. P. |
| Applicant—Menikrala Arachchi and others. | | | |
| 2605 | Mahamankadawala | Paddy field | 0 0 28 |
| 2606 | Do. | do. | 0 0 18 |
| 2607 | Do. | do. | 0 0 5 |
| 2608 | Do. | do. | 0 0 16 |
| 2609 | Do. | do. | 0 0 8 |
| 2610 | Do. | Chena fit for paddy | 0 0 5 |
| 2611 | Do. | Forest | 22 2 37 |
| 2612 | Do. | Paddy field | 0 0 8 |
| 2613 | Do. | do. | 0 0 14 |
| 2614 | Do. | Jungle fit for paddy | 24 0 0 |
| 2616 | Do. | Paddy field | 0 1 8 |
| 2617 | Do. | do. | 0 2 19 |
| 2618 | Do. | do. | 0 3 13 |
| 2619 | Do. | do. | 0 2 7 |
| 2620 | Do. | do. | 0 1 10 |
| 2621 | Do. | do. | 0 1 26 |
| 2622 | Do. | do. | 0 1 20 |
| 2623 | Do. | do. | 0 0 33 |
| 2624 | Do. | do. | 0 0 36 |
| 2625 | Do. | Chena | 0 0 20 |
| 2626 | Do. | Paddy field | 0 2 6 |
| 2627 | Do. | do. | 0 2 32 |
| 2628 | Do. | Chena fit for paddy | 0 2 12 |
| 2629 | Do. | Paddy field | 0 1 3 |
| 2630 | Do. | Chena fit for paddy | 0 1 9 |
| 2631 | Do. | do. | 0 3 25 |
| 2632 | Do. | Paddy field | 0 2 28 |
| Preliminary plan 423—Nuwaragam korale. | | | |
| Applicant—Sultan Vel-vidane and another | | | |
| 1622 | Amanagama | Jungle | 10 3 16 |
| 1625 | Do. | do. | 3 2 11 |

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Anuradhapura.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

වෂ් 1891 ක්වු සැප්තැම්බර් මස 17
 No. 791, N.-C. P. වෙනදින කොළඹ මහසෙනෙවු
 රජයේ කටයුතු කෙරෙහි
 වේදිය.

උතුරුමැද දිසාවේ ඒජන්ත උත්තරාන්සේ විසින් මෙහි
 පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම්
 ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වෂ් 1891 ක්වු කො
 වැම්බර් මස 3 වෙනි දින වූ අඟහරුවාදොඩ සහ ඊටසසු
 දිනවලත් අනුරාධපුර කව්වේරියේදී වෙන්දේසිකර විකු
 ණයට බෙදෙනවා ඇත.

උතුරුමැද දිසාවේ නුවරකලාවිස පලාතේ නුවරගම
 පලාත සහ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි
 47ක්.

සිතියම 441. නුවරගමකෝරළේ.
 ඉල්ලීම්කාරයා—ඇන්. සුමනංගරාජන්සේ.
 අයිතිකමකියන්නා—ආණ්ඩුව.

| කො. | ගම. | අකුම. | අ. රු. ප. |
|----------------------------------|-----------|-------|-----------|
| 1678 | අනුරාධපුර | කැලේ | 25 0 17 |
| 1679 | එම | එම | 28 2 34 |
| 1680 | එම | එම | 8 2 0 |
| මෙම ඉඩම්වලට ඉල්ලීම්කාරයෙක් නැතැ. | | | |
| 1681 | අනුරාධපුර | කැලේ | 21 3 6 |
| 1682 | එම | එම | 15 0 0 |
| 1683 | එම | එම | 25 0 0 |
| 1684 | එම | එම | 33 0 17 |
| 1685 | එම | එම | 10 2 10 |
| 1688 | එම | එම | 50 3 20 |
| 1689 | එම | එම | 49 2 16 |

සිතියම 282.

| | | | |
|-----|-------------|------|--------|
| 986 | අබයගිරිකැලේ | කැලේ | 4 0 15 |
| 988 | එම | එම | 4 3 27 |

සිතියම 425.

| | | | |
|------|----------|------|--------|
| 1629 | ගත්ගවුගම | කැලේ | 8 1 0 |
| 1630 | එම | එම | 5 1 31 |

සිතියම 848.

| ඉල්ලීම්කාරයා—කිරිගාමයේ වන්නිගාමි. | | | |
|---|------------|-------------|--------|
| 2599 | මහමාන්කඩවල | මුකලාන | 3 1 36 |
| 2600 | එම | පහත් ඵලිඉඩම | 0 1 4 |
| 2601 | එම | භේන | 0 0 20 |
| 2602 | එම | කුඹුර | 0 3 19 |
| ඉල්ලීම්කාරයා—මැනින්දල ආරච්චි සහ නවඅසක්. | | | |
| 2605 | මහමාන්කඩවල | කුඹුර | 0 0 28 |
| 2606 | එම | එම | 0 0 18 |

| කො. | ගම. | අකුම. | අ. රු. ප. |
|------|------------|-------------------|-----------|
| 2607 | මහමාන්කඩවල | කුඹුර | 0 0 5 |
| 2608 | එම | එම | 0 0 16 |
| 2609 | එම | එම | 0 0 8 |
| 2610 | එම | එයට සැගෙන භේන | 0 0 5 |
| 2611 | එම | මුකලාන | 22 2 37 |
| 2612 | එම | ඵවපුරන ඉඩම | 0 0 8 |
| 2613 | එම | එම | 0 0 14 |
| 2614 | එම | එයට සැගෙන කැලේ | 24 0 0 |
| 2616 | එම | ඵවපුරන කුඹුර | 0 1 8 |
| 2617 | එම | එම | 0 2 19 |
| 2618 | එම | එම | 0 3 13 |
| 2619 | එම | එම | 0 2 7 |
| 2620 | එම | එම | 0 1 10 |
| 2621 | එම | එම | 0 1 26 |
| 2622 | එම | එම | 0 1 20 |
| 2623 | එම | එම | 0 0 33 |
| 2624 | එම | එම | 0 0 36 |
| 2625 | එම | භේන | 0 0 20 |
| 2626 | එම | ඵවපුරන කුඹුර | 0 2 6 |
| 2627 | එම | එම | 0 2 32 |
| 2628 | එම | එයට සැගෙන භේන | 0 2 12 |
| 2929 | එම | ඵවපුරන කුඹුර | 0 1 3 |
| 2630 | එම | එයට සැගෙන භේන | 0 1 9 |
| 2631 | මහමාන්කඩවල | එයට සැගෙන භේන | 0 3 25 |
| 2632 | එම | ඵවපුරන කුඹුර | 0 2 20 |

සිතියම 423. නුවරගම කෝරළේ.

| ඉල්ලීම්කාරයා—සුල්කන් වෙල්විදුනේ සහ නවඅසක්. | | | |
|--|--------|------|---------|
| 1622 | අමත්ගම | කැලේ | 10 3 16 |
| 1625 | එම | එම | 3 2 11 |

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා වංශාසිපති
 සර්වේසර්ජන්හරුලුත්තරාන්සේගෙන්ද, විකිනි කො
 න්දේසි ගැණ උතුරුමැද දිසාවේ අනුරාධපුරේ ආණ්
 ඩුවේ ඒජන්ත උත්තරාන්සේගෙන්ද දැනගත්ව පුළුවන

ආණ්ඩුකාර උතුරුමහනුවන්සේගේ ආඥාවලෙස,

ජ. කොළිල් වාසර,
 මහසෙනෙවුකාරිය වම්ග.

No. 792, N.-C. P.

Colonial Secretary's Office,
 Colombo, September 23, 1891.

ON Friday, November 27, 1891, and following days, at noon, the Government Agent for the North-Central Province will put up to auction, at his office in Topawewa, the under-mentioned portions of Crown land, on the terms authorised by Government.

Fourteen allotments of land situated in the Megodapattuwa division of the Tamankaduwa District of the North-Central Province.

Preliminary plan 257—Megodapattuwa.

| Lot. | Village. | Name of Applicant. | Description. | Extent. A. R. P. |
|------|----------------|---|----------------------|---------------------|
| 873 | Giritale | Keerala Kapurala | Paddy field | 7 3 20 |
| 2487 | Diulankadawala | Preliminary plan 799. Kawarala Korala | Jungle fit for paddy | 9 2 6 |
| 1140 | Gallella | Preliminary plan 302. Kadar Mira Udayar and others | Paddy field | 26 1 7 |
| 1141 | Do. | do. | do. | 26 0 0 |
| 1162 | Velankadu | Preliminary plan 313. Avaladi Udayar | do. | 1 2 28 |
| 2939 | Tambale | Preliminary plan 1,040. Bawa Gamanchi | do. | 22 0 6 |

| Lot. | Village. | Name of Applicant. | Description. | Extent. | | |
|-------------------------|----------|--------------------------------|-----------------|---------|----|----|
| | | | | A. | R. | P. |
| Preliminary plan 1,042. | | | | | | |
| 2941 | Pudu-ur | A. Mirakandu Tannikkan | Plantain garden | 0 | 1 | 3 |
| 2942 | Do. | Kolandan Dawudu and another | Open land | 8 | 3 | 21 |
| 2943 | Do. | Aliar Watta-vidane | Jungle | 5 | 3 | 27 |
| 2944 | Do. | Asenapille Marikkan and others | Open land | 11 | 3 | 16 |
| 2945 | Do. | Mira Levai Marikkan | do. | 4 | 3 | 6 |
| 2946 | Do. | Mira Levai Marikkan and others | do. | 2 | 3 | 7 |
| 2947 | Do. | Mudaliyar Mondiram | do. | 6 | 2 | 8 |
| 2948 | Do. | — | do. | 1 | 3 | 11 |

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, North-Central Province.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No 792, N.-C. P.

වම් 1891 ක්වු සැප්තැම්බර් මස 23 වෙනි දින කොළඹ

මහසෙනෙරාට්ස් උත්තර් කෝර්ට් චේඤ.

උතුරුමැදදිසාවේ ඒජන්ත උත්තර් කෝර්ට් විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුවේ සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1891 ක්වු නොවැම්බර් මස 27 වෙනි දින වූ සිකුරුදා සහ ඊට පසු දිනවලත් කෝපාලුවේ කන්කෝරුවේදී වෙන්දේසිකර විකුණුවට යොදනවා ඇත.

උතුරුමැදදිසාවේ තමන්කඩ පලායේ මෙහොඬ පත්තුව කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම් කැබලි 14.

පිහිටම 257. මෙහොඬ පත්තුව.

| නො. | ගම. | ඉල්ලීමකාරයා. | අංකම. | මහත. | අ. රු. ප. |
|------|------------|-------------------------------|--------------|------|-----------|
| 873 | සිරිතලේ | කිරුලකපුරුල පිහිටම 799. | විවසුරණ ඉඩම | 7 | 3 20 |
| 2487 | දිවුල්කඩවල | කවිරුල කෝරුල | විවසුරණ කැලේ | 9 | 2 6 |
| 1140 | ගල්ලාල්ල | පිහිටම 802. | විවසුරණ ඉඩම | 26 | 1 7 |
| 1141 | එම | කාදර්මීර උඩයාර් සහ තවත් එම | එම | 26 | 0 0 |
| 1162 | වෙලන්කාඩු | පිහිටම 313. | එම | 1 | 2 28 |
| 3939 | තඹලේ | අවලාදිලියාර් පිහිටම 1,040. | එම | 22 | 0 6 |
| 2941 | පුදුලාර් | පිහිටම 1,042. | කෙසෙල්ව | 0 | 1 3 |
| 2942 | එම | ඒ. මීරකන්ඩු නම්පික්කන් | එලිඉඩම. | 8 | 3 21 |
| 2943 | එම | කොලන්දන්දපුදු සහ තවත් අයක් | කැලේ | 5 | 3 27 |
| 2944 | එම | ආලියාර්වත්තේ විදුනේ | එලිඉඩම | 11 | 3 16 |
| 2945 | එම | අසනපුල්ලේ වානික්කන් සහ තවත් | එම | 4 | 3 6 |
| 2946 | එම | මීරලෙවිවේ මිනික්කන් | එම | 2 | 3 7 |
| 3947 | එම | එම සහ තව අය | එම | 6 | 2 8 |
| 2948 | එම | වුදුලියාර්වත්තේදීරම් | එම | 1 | 3 11 |

මෙම ඉඩම් ගැන වැඩිදුර කාරණ වැඩිදුර විකුණීමට සර්වේයර්ජනරාල් උත්තර් කෝර්ට් විසින් මෙහි දේසිය ගැන කාරණ උතුරුමැදදිසාවේ ආණ්ඩුවේ ඒජන්ත උත්තර් කෝර්ට් විසින් යෙදෙනවා පුළුවන.

ආණ්ඩුකාර උතුරුමැදදිසාවේ ආණ්ඩුලෙස,

ජ. නොඑල් වාකර්,

මහසෙනෙරාට්ස් වමත.

No. 792, N.-C. P.

කොලොනියල් සර්කිට් කොමිෂනර් ජී. ඩබ්ලිව්,
කොලොනියල්, 1891 මැ (බ්) පාර්ට් 1
පිටපත 23 දී තේනි.

1891 මැ ජූනි 27 දින කොලොනියල් සර්කිට් කොමිෂනර් විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුවේ සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1891 ක්වු නොවැම්බර් මස 27 වෙනි දින වූ සිකුරුදා සහ ඊට පසු දිනවලත් කෝපාලුවේ කන්කෝරුවේදී වෙන්දේසිකර විකුණුවට යොදනවා ඇත.

කොමිෂනර් විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුවේ සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1891 ක්වු නොවැම්බර් මස 27 වෙනි දින වූ සිකුරුදා සහ ඊට පසු දිනවලත් කෝපාලුවේ කන්කෝරුවේදී වෙන්දේසිකර විකුණුවට යොදනවා ඇත.

පිහිටම 257. කොලොනියල් පත්තුව.

| ඉල. | ප්‍රධානියා. | කොමිෂනර් විසින් පැවරුණු නම. | විවරය. | ම. රු. ප. |
|------|-------------|-----------------------------|--------|-----------|
| 873 | කුරුමිනි. | කොමිෂනර් විසින් පැවරුණු නම. | විවරය. | 7 3 20 |
| 2487 | කුරුමිනි. | කොමිෂනර් විසින් පැවරුණු නම. | විවරය. | 9 2 6 |

| இல. | குறிச்சி. | கேள்வீகாரணபெயர். | விவரம். | விசாலம். அ. ரூ. ப. |
|------|-----------|----------------------------|-----------------|-----------------------|
| 1140 | கல்லாலை | பிளான இலக்கம் 302. | | |
| 1141 | செடி | காதாமீரடையாரு மறுபெரும் | வடவதிலம் | 26 1 7 |
| | | செடி | செடி | 26 0 0 |
| 1162 | வேலனகாடு | பிளான இலக்கம் 313. | | |
| | | ஆவலடிஉடையாரா | செடி | 1 2 28 |
| 2939 | தம்பலை | பிளான இலக்கம் 1,040. | | |
| | | பாவாகமஞ்சி | செடி | 22 0 6 |
| 2941 | புனூர் | பிளான இலக்கம் 1,042. | | |
| 2942 | செடி | அ. மீராககண்டு தனிககண | வானாததேரட்டிலம் | 0 1 3 |
| 2943 | செடி | கோலந்தன தாவுதுவ மறுபெரும் | வெளிநிலம் | 8 3 21 |
| 2944 | செடி | அலியார வட்டவிதான | காடு | 5 8 27 |
| 2945 | செடி | அசனாபினைமரிககாறு மறுபெரும் | வெளிநிலம் | 11 3 16 |
| 2946 | செடி | மீராவெலவை மரிககாண | செடி | 4 3 6 |
| 2947 | செடி | செடி மருபெறும் | செடி | 2 3 7 |
| 2948 | செடி | முதலியார முகாந்திரம் | செடி | 6 2 8 |
| | | — | செடி | 1 3 11 |

இக்காணிகளைப்பற்றிய மேலதிகமா அறியவேண்டியவைகளை சங்கைப்பாரிந்திய சர்வேயரஜெனரலது ரையகாரிடமும கிற்பனை வினகொந்திசைப்பற்றி அறாசபுரத்த அரசாட்சி ஜெனரலத்தாரயிடம் க்கணிக அரிந்து கொள்ளலாம்.

அந்தஉதமதேசாதிபதி அவர்களினது கட்டணயின்படி,
 ஈ. நோவெல உவாகார,
 இராசாங்க விஜேர.

No. 793, N.-C. P.

Colonial Secretary's Office,
 Colombo, September 23, 1891.

ON Friday, November 27, 1891, and following days, at noon, the Government Agent for the North-Central Province will put up to auction, at his office in Topawewa, the under-mentioned portions of Crown Land, on the terms authorised by Government.

Seventeen allotments of land situated in the Egodapattuwa division of the Tamankaduwa District of the North-Central Province.

| Lot. | Village. | Name of Applicant. | Description. | Extent. | |
|------|---------------|---|----------------------|---------|-------|
| | | | | A. | R. P. |
| 2146 | Mannampitiya | K. V. Sinnetamby Udayar Preliminary plan 619. | Jungle fit for paddy | 6 | 1 19 |
| 2149 | Do. | K. V. Sinnetamby Udayar Preliminary plan 622. | do. | 5 | 1 12 |
| 1116 | Mutugalla | Pattiniyan Sellappa and others Preliminary plan 292. | Paddy field | 6 | 2 27 |
| 1117 | Do. | do. | do. | 3 | 0 21 |
| 1120 | Mannampitiya | Kata Muttu Watte-vidane Preliminary plan 294. | do. | 4 | 1 10 |
| 1121 | Do. | Velaidan Konamale Preliminary plan 295. | do. | 5 | 0 17 |
| 1123 | Alinchipotane | Mohammado Medin and another Preliminary plan 296. | do. | 23 | 3 30 |
| 1131 | Kumadi | Ahamadu Kandu Watte-vidane Preliminary plan 298. | do. | 14 | 3 27 |
| 1150 | Karapola | S. Kanavadi and another Preliminary plan 305. | do. | 1 | 2 2 |
| 1151 | Do. | P. V. Nallatamby and another Preliminary plan 306. | do. | 11 | 0 35 |
| 1152 | Sewanpitiya | Whyravi Kanavadi Preliminary plan 307. | do. | 5 | 1 0 |
| 1153 | Do. | Welan Kasi and another Preliminary plan 307. | do. | 31 | 1 16 |
| 1154 | Karapola | Pattiniyar Watta-vidane Preliminary plan 315. | do. | 4 | 2 31 |
| 1155 | Do. | V. Venasi Tamby Vidane Preliminary plan 316. | do. | 1 | 0 17 |
| 1164 | Sewanpitiya | Welan Telan and others Preliminary plan 316. | do. | 2 | 1 20 |
| 1165 | Alinchipotana | Mira Lebbe Pakir Preliminary plan 1,039. | do. | 1 | 3 25 |
| 2938 | Hewanpitiya | Kolandayan Kanavadi and others | Open land | 49 | 0 21 |

Further informations respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, North-Central Province,

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
 Colonial Secretary.

No. 793, N.-C. P.

වර්ෂ 1891 ක්වු සැප්තැම්බර් මස 23 වෙනි දින කොළඹ මහසෙනෙකාරිස්ථානයේ කන්තෝරුවේදීය.

උතුරුමැද දිසාවේ ඒජන්තාධිපතියාණන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සත්කක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වර්ෂ 1891 ක්වු නොවැම්බර් මස 27 වෙනි දිනවූ සිකුරුදු සහ ඊටපසු දිනවලත් කෝපාමුවේ කන්තෝරුවේදී වෙන්දේසිකර විකුණනට යෙදෙනවා ඇත.

උතුරුමැද දිසාවේ නමක්කඩ පලාතේ එයොඩපත්තුව කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 17ක්. සිතියම 619. එයොඩපත්තුවේ. අයිතිකම කියන්නා—ආණ්ඩුව.

| නො. | ගම. | ඉල්ලුම්කාරයා. | අන්දම. | මහත. අ. රු. ප. |
|------|--------------|--------------------------------------|-----------------|----------------|
| 2146 | වත්තම්පිටිය | කේ. වි. සින්නකඹිලධියාර් සිතියම 622. | විසවසාරගෙන කැලේ | 8 1 19 |
| 2149 | එම | කේ. වි. සින්නකඹිලධියාර් සිතියම 292. | එම | 5 1 12 |
| 1116 | මුතුගල්ල | පන්තිනියාර්සෙල්ලප්පු සහ තවත් | වි වපුරණ ඉඩම | 5 2 27 |
| 1117 | එම | එම | එම | 3 0 21 |
| 1120 | වත්තම්පිටිය | සිතියම 294. වේලාඉදන් කෝතමලේ | එම | 4 1 10 |
| 1121 | එම | සිතියම 295. වේලාඉදන් කෝතමලේ | එම | 5 0 17 |
| 1123 | අලිත්විටොසාන | සිතියම 296. මහම්මදුමුදින් සහ තවත් | එම | 23 3 30 |
| 1131 | කුවාසිය | සිතියම 298. අහමදුකන්ඩු වකොවිදුගේ | වි වපුරණ කුඹුර | 14 3 27 |
| 1150 | කරපොලේ | සිතියම 305. ඇස්. කනවදි සහ තවත් | එම | 1 2 2 |
| 1151 | එම | පී. වි. නල්ලකම්බි සහ තවත් | එම | 11 0 35 |
| 1152 | සෙවත්පිටිය | සිතියම 306. වසිරවිකනවදි | විවපුරණ ඉඩම | 5 1 0 |
| 1153 | එම | වෙලන්කාසි සහ තවත් | එම | 31 1 16 |
| 1154 | කරපොලේ | සිතියම 307. පන්තිනියාර්වත්තේවිදුගෙන | විවපුරණ ඉඩම | 4 2 31 |
| 1155 | එම | වි. වෙනසිගම්බිවිදුගේ | එම | 1 0 17 |
| 1164 | සෙවත්පිටිය | සිතියම 315. වේලන්තෙලන් සහ තවත් | විවපුරණ ඉඩම | 2 1 20 |
| 1165 | අලිත්විටොසාන | සිතියම 316. මීරුලෙඹිබෙපකීර් | විවපුරණ ඉඩම | 1 3 25 |
| 2938 | කෙවත්පිටිය | සිතියම 1,039. කෝලන්දගන්කනවදි සහ තවත් | එම | 49 0 21 |

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ වංශාධිපති සර්වේඤ්චන්ද්‍රන්තාණන්ගේගෙන, විනිනිල කොන්දේසියගැණ කාරණ උතුරුමැදදිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තාධිපතියාණන්ගේගෙන දැනගත්ව පුවවන.

ආණ්ඩුකාර උතුමානන්වතන්ගේගේ ආඥාවලස,
ඊ. නොඑල් වාකර්,
මහසෙනෙකාරිස් වම්හ.

No. 793, N.-C. P.

කොලොනියාල සභකීර්තනාර් ජුජියුසිල,
කොලොමඬු, 1891 ම ජූනි මාසයේ
මාර්තු 23 ට් ජෙ.කි.

1891 ම ජූනි මාසයේ මාර්තු 27 ට් ජෙ.කි, වෙල්ලිකිමුහුණමයට අමුණුකරු නාට්කලිලාං ජොපානාල ජුජියුසිල වැඩි මාසානානු කවර්ණමේන්දු ඉසනවර්ණලාල මුනාදියර් සොල්ලව්වදිලුකිනි මුදුක් ලාය කාණ්ණුකානුකලා අරසාට්සියාරාල් උත්තරාලු පරාණව්වදිලුකිනි පොරුත්තම්පිටියකාරය, ඉලත්තිර් කැහි කිණ්පිටිය.

කාණිතනුකානුකලා, වැඩි මාසානානු තමනෙකවෙය ධුලකිනිකිනි ඉකොට්පත්ත පලාතේ විලකිනිනු.

පිනාන මුලකම 619, ඉකොට්පත්ත.

| මු.ව. | ලාභි. | කේ.වි.කාරණ පොසා. | විවරය. | වි.ගා.ප. |
|-------|--------------------|-------------------------|-------------------|----------|
| 2146 | ලාභි. මනලාමම්පිටිය | කේ. වි. සින්නකඹිලධියාර් | විවරය. කාණිතනුකලා | 8 1 19 |
| 2149 | ලාභි. මනලාමම්පිටිය | කේ. වි. සින්නකඹිලධියාර් | වි.ගා.ප. | 5 1 12 |

| இல. | குறிச்சி. | கேள்விக் காரன் பெயர். | விவரம். | வீசாலம். அ. ரூ. ப. |
|------|----------------|-----------------------|--|-----------------------|
| 1116 | முத்துக்கல | பிளான இலக்கம் 292. | பதநினியார செலவப்புவ மறுபேரும் வயலநிலம் | 5 2 27 |
| 1117 | ரெடி | பிளான இலக்கம் 294. | காதமுத்து வட்டவிதாண | 3 0 21 |
| 1120 | மணனும்பிட்டியா | பிளான இலக்கம் 295. | வேலாயுதன கோனும்லை | 4 1 10 |
| 1121 | மணனும்பிட்டியா | பிளான இலக்கம் 296. | முக்கமது மெகினும்மறுபேரும் | 5 0 17 |
| 1123 | அவிஞ்சிபொத்தாண | பிளான இலக்கம் 298. | அக்கமதுகண்டு வட்டவிதாண | 23 3 30 |
| 1131 | காமாட்டி | பிளான இலக்கம் 305. | எஸ். கணபதியு மறுபேரும் | 14 3 27 |
| 1150 | கொறபொலை | பிளான இலக்கம் 306. | வயிரவி கணபதி | 1 2 2 |
| 1151 | ரெடி | பிளான இலக்கம் 307. | பி. வி. நல்லதம்பியு மறுபேரும் | 11 0 35 |
| 1152 | சவம்பிட்டியா | பிளான இலக்கம் 315. | வேலணகாசியு மறுபேரும் | 5 1 10 |
| 1153 | ரெடி | பிளான இலக்கம் 316. | மீராவெவவை பக்கீர் | 31 1 16 |
| 1154 | கொறபொலை | பிளான இலக்கம் 319. | பிளான இலக்கம் 1,039. | 4 2 31 |
| 1155 | ரெடி | பிளான இலக்கம் 315. | பிளான இலக்கம் 316. | 1 0 17 |
| 1164 | சவம்பிட்டியா | பிளான இலக்கம் 315. | வேலணதாலன மறுபேரும் | 2 1 20 |
| 1165 | அவிஞ்சிபொத்தாண | பிளான இலக்கம் 316. | மீராவெவவை பக்கீர் | 3 3 25 |
| 2938 | கவன்பிட்டியா | பிளான இலக்கம் 1,039. | சூழந்தையன கணபதியு மறுபேரும் வெளிநிலம் | 49 0 21 |

இக்காரணிகளைப்பற்றிய மேலதனமான வினம்பரங்கள் சங்கைபோர்ந்த அளவை தலைவரிடத்திலும் வீறபனவின் கொந்திசைப்பற்றி அனுராசபுரத்து அரசாட்சி ஏசன்றுசுரை அவர்களிடமும் வினாவி அறிந்துகொள்ளலாம்.

அதியுத்தம தேசாதிபதியவர்களினது கட்டளையின்படி,

ஈ. நொவெல உவாந்தர்,
இராசாங்க

LAND SALES IN THE PROVINCE OF UVA.

No. 471, P. OF U.

Colonial Secretary's Office,
Colombo, September 21, 1891.

ON Tuesday, November 3, 1891, at noon, the Government Agent for the Province of Uva will put up to auction, at his office in Badulla, the under-mentioned portion of Crown Land, on the terms authorised by Government.

An allotment of land situated in the Udukinda division of the Badulla District of the Province of Uva.

Preliminary plan 262.

| Lot. | Village. | Name of Applicant. | Name of Claimant. | Description. | Extent. A. R. P. |
|------|------------|--------------------|-------------------|--------------|---------------------|
| 682 | Kiruwagama | C. H. Bagot | The Crown | Patana | 92 3 0 |

Upset price,—Rs. 10 per acre.

Further information respecting this land may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Badulla.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

(5°)

No. 111, P. OF U.

වම 1891 ක්වු පැස්වැම්බර් මස 21 වෙනි දින කොළඹ මහසෙනෙවිවරයාගේ කන්තෝරුවේදී.

ඉදිකළ ආශ්විම මහළුන්ගේ කන්තෝරුවේදී විසින් මෙහි පහත සඳහන්වන ආශ්විම සත්කම් ඉඩම ආශ්විම කිසියම්වල ප්‍රකාරයට වම 1891 ක්වු නොවැම්බර් මස 3 වෙනි දින වූ අභ්‍යර්ථනාද දවල් 12 ව බදු කවරේදී වෙන්දේසිකර විකුණනු ලැබේ.

ඉදිකළ ආශ්විම බදු පලයේ උඩුකිඳ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි ලක්. සිතියම 262. ඉල්ලුම්කාරයා—සී. එච්. බැගට් මහත්මයා.

| නො. | මම. | ඉඩමේ නම. | අයිතිකම්කරුයා. | අකුම. | මහත. |
|-----|----------|----------|----------------|-------|--------|
| 682 | කිරුවනාම | — | ආශ්විම | පහත | 92 3 0 |

අක්කිණි රුපියල් 10යේ සිට විකුණනු ලැබේ.

මෙම ඉඩම ගැණ වැඩිදුර කාරණ වංශාධිපති සර්වේචර්ජනරාජ්‍ය නායකයන්ගේද, විකිණීමේ කොන්දේසිය ගැණ වැඩිදුර කාරණ බදුල්ලේ ආශ්විම ඒජන්ට්වරයාගේද දැනගන්නට පුළුවන.

ආශ්විකාර උතුමානන්වන්ගේ ආඥාවලය,

ජ. නොඑල් වාකර, මහසෙනෙවිවරයාගේ වම.

No. 112, P. OF U.

Colonial Secretary's Office, Colombo, September 25, 1891.

ON Tuesday, November 17, 1891, at noon, the Government Agent for the Province of Uva will put to auction for sale or settlement, at his office in Badulla, the under-mentioned portions of Crown Land, on the terms authorised by Government.

Seventy-five allotments of land situated in the Yatikinda division of the Badulla District of the Province of Uva and adjoining Uduwara, Otumbe, Pepolgashena, and Hinguruwatta estates and the roads from Demodara to Badulla and to Gawarakele estate.

Preliminary plan 238. Village—Gawarawila. Applicant—Mr. H. O. Hoseason.

| Lot. | Name of Land. | Name of Claimant. | Description. | Extent. | | |
|------|------------------------|------------------------------------|-------------------------------|---------|----|----|
| | | | | A. | R. | P. |
| H 23 | Uduwara estate | The proprietor of Uduwara estate | Cinchona | 0 | 1 | 39 |
| I 23 | Otumbe estate | Mr. H. O. Hoseason | Cinchona and tea | 0 | 0 | 20 |
| J 23 | Do. | do. | do. | 0 | 0 | 7 |
| K 23 | Galgewattahena | Galgewatta Kiriya | Patana and scrub | 4 | 2 | 19 |
| L 23 | Madawalakapallapatana | Wattagedara Kiriya | do. | 4 | 2 | 38 |
| M 23 | Udawaragedarahena | Udawaragedara Dantuwa and others | do. | 6 | 3 | 26 |
| N 23 | Munwattaelapota | Idame Appuhami | do. | 9 | 1 | 28 |
| O 23 | Ambalamearawekumbura | Galgewatta Kiriya and others | Paddy | 1 | 0 | 31 |
| P 23 | Ambalamearawahena | do. | Chena 2 years old | 0 | 2 | 6 |
| Q 23 | Do. | Tawalamegedara Kiriya | Chena 5 years old | 1 | 3 | 21 |
| R 23 | Godetennapatana | Tawalamegedara Dewaya | Patana and scrub | 3 | 1 | 19 |
| S 23 | Tanawattapatana | Weweliyadda Menika Vidane | do. | 3 | 2 | 11 |
| T 23 | Udagedarawattahena | Uduwaragedara Dantuwa and others | Chena 1 year old | 1 | 2 | 37 |
| U 23 | Udagedara-arawekumbura | do. | Paddy | 0 | 2 | 4 |
| V 23 | Galgehena | Weweliyadda Menika Vidane | Chena under cultivation | 8 | 3 | 0 |
| W 23 | Baliarawehena | Baliarawe Siyatu | do. | 2 | 2 | 0 |
| X 23 | Bukirindahena | M. D. John of Demodara | Chena 1 year old | 1 | 0 | 12 |
| Y 23 | Ambalamawatta | Pedris Appu | Garden (coffee, jak, &c.) | 0 | 2 | 5 |
| Z 23 | Kosgahawatta | Dodanlande Hudi | do. | 0 | 2 | 3 |
| A 24 | Dodanlandawatta | Dodanlande Garuwa | do. | 0 | 3 | 28 |
| B 24 | Weweliyaddawatta | Weweliyadda Menika Vidane | do. | 3 | 0 | 23 |
| C 24 | Do. | Weweliyadda Dewaya and others | do. | 0 | 1 | 39 |
| D 24 | Weweliyaddakumbura | Weweliyadda Menika Vidane | Paddy | 0 | 1 | 4 |
| E 24 | Khelwattahena | Khelwattagedara Dantuwa and others | Chena 5 years old | 0 | 2 | 14 |
| F 24 | Udagedarawatta | Weweliyadda Menika Vidane | Garden (jak, kitul, arecanut) | 0 | 1 | 34 |
| G 24 | Bukirindahena | Mr. H. O. Hoseason | Chena 5 years old | 1 | 3 | 24 |
| H 24 | Do. | Liris Appu and others | Chena 4 years old | 1 | 0 | 25 |
| I 24 | Baliarawahena | Idame Huduhami | Chena 2 years old | 0 | 0 | 39 |
| J 24 | Do. | Baliarawe Siyatu | do. | 1 | 0 | 13 |
| K 24 | Do. | Baliarawe Siyatu and Huduhami | Chena 4 years old | 2 | 0 | 11 |
| L 24 | Baliarawawatta | Baliarawe Siyatu | Garden (kitul and arecanut) | 0 | 3 | 4 |
| M 24 | Do. | Bedda-arawe Kiriwante | Chena under cultivation | 0 | 2 | 34 |
| N 24 | Andeniarawehena | Weweliyadda Menika Vidane | Chena 3 years old | 1 | 1 | 26 |
| O 24 | Tawalamegedarawatta | Tawalamegedara Sahodiri & Devaya | Garden (coffee, jak) | 0 | 1 | 39 |
| P 24 | Pallegedarawatta | Wattagedara Kiriya | Garden (kitul, jak, &c.) | 0 | 1 | 6 |
| Q 24 | Khelwattagedarawatta | Khelwattagedara Dantuwa & others | do. | 0 | 1 | 38 |
| R 24 | Ganilepatana | Baliarawe Siyatu and others | Patana and scrub | 2 | 0 | 14 |
| S 24 | Bukirindagedarawatta | Bukirindagedara Dantuwa | Garden (coffee, jak, kitul) | 1 | 2 | 37 |
| T 24 | Idamewatta | Idame Huduhami | do. | 0 | 1 | 31 |
| U 24 | Baliarawewatta | Baliarawe Siyatu | do. | 2 | 0 | 32 |
| V 24 | Baliarawakumbura | do. | Paddy | 1 | 2 | 28 |
| W 24 | Baliarawahena | do. | Chena 3 years old | 1 | 2 | 6 |

| Lot. | Name of Land. | Name of Claimant. | Description. | Extent. A. R. P. |
|------|--|--|---------------------------------------|---------------------|
| X 24 | Beddearawehena | Unagalagedara Kalumenika | Chena 1 year old | 0 1 11 |
| Y 24 | Andeniya-arawewatta | Uduwaragedara Dantuwa | Garden (coffee, jak, kitul) | 0 0 37 |
| Z 24 | Do. | Uduwaragedara Serata | Chena 3 years old | 1 0 5 |
| A 25 | Andeniarawehena | Weweliyadda Menika Vidane | Chena 4 years old | 0 1 10 |
| B 25 | Tawalangodawatta | Tawalangoda Dewaya | Garden (coffee, jak, &c.) | 0 1 0 |
| C 25 | Andeniarawa and Tawalamakumbura | Dodanlande Garuwa, Weweliyadde Menika Vidane, Uduwaragedara Dantuwa, Tawalangoda Diyaya and others | Paddy | 9 0 10 |
| D 25 | Bokotuwehena | Kottagaha-arawe Lisahami | Chena 5 years old | 0 2 18 |
| E 25 | Kitulgahagodahena | Weweliyadde Menika Vidane | Patana and chena | 0 3 28 |
| F 25 | Gannilawe, Weliyadda, Bittarapola, Kehelwatta, Kohowila-arawa, & Bukirindakumburas | Bedde-arawe Hami, Weweliyadde Menika Vidane, Dodanlande Garuwa, Kehelwattagedara Dantuwa, Beddearawe Ganeti and others | Paddy | 14 0 0 |
| G 25 | Kohowila-arawehena | Beddearawe Appuhami | Chena under cultivation | 0 3 9 |
| H 25 | Wakaturehena | Beddearawe Ganeti | do. | 0 1 8 |
| I 25 | Beddearawa and Pallearawakumburas | Unagollegedara Kalumenika, Pallearawegedara Kekula | Paddy | 5 0 21 |
| J 25 | Millalegawahena | Leris Appu and Babasinno | Chena 1 year old | 0 2 39 |
| K 25 | Tawalangodahena | Andre Fernando | A few jak trees in chena, 3 years old | 1 0 67 |
| L 25 | Tawalamahena | Tawalangoda Dewaya | Chena under cultivation | 0 1 33 |
| M 25 | Oyalanda | Kottagaha-arawe Lishami | do. | 0 3 37 |
| N 25 | Talamekumburahena | Halpe Bandara Menika | Chena 4 years old | 0 1 19 |
| O 25 | Kitulgahagodapatana | Halpe Bandara Menika and others | Patana and chena | 1 1 4 |
| P 25 | Hinnarangasarawekumbura | Liris Appu and Babasinno | Paddy | 1 0 9 |
| Q 25 | Gannilepawula | Mr. H. O. Hoseason of Wewelhena | Patana and chena | 0 3 23 |
| R 25 | Baliarawehena | Baliarawe Siyatu and others | Chena 2 years old | 3 0 17 |
| S 25 | Bogahawatta | Idame Kiriwante and others | Garden (coffee, kitul, jak, &c.) | 3 0 25 |
| T 25 | Pallearawewatta | Pallearawe Kekula | do. | 0 3 36 |
| U 25 | Hapugahawatta | Idame Appuhami and others | do. | 4 0 16 |
| V 25 | Katukitularawekumbura | Idame Don Siman | Paddy | 0 3 13 |
| W 25 | Uda-arawa and Pallearawakumburas | Kitulgaha-arawa Aruma and Pallearawegedara Kekula | do. | 2 2 7 |
| X 25 | Uda-arawehena | Kitulgasarawe Nansondi | Chena 1 year old | 1 1 21 |
| Y 25 | Makulagalahena | Kitulgasarawe Kiriya | Chena 2 years old | 0 0 38 |
| Z 25 | Do. | Welagedara Garuwa | Chena 1 year old | 0 2 20 |
| A 26 | Galgodahena | Katten Kangani | Chena under cultivation | 0 0 5 |
| B 26 | Ambalangodahena | Ambalangodagedara Puncheda | Chena 2 years old | 1 1 20 |
| C 26 | Pepolgashena estate | Mr. H. O. Hoseason | Young tea | 1 0 15 |

Upset price,—Rs. 10 per acre.

NOTE.—All persons considering that they have any claims to these lands are hereby required to produce evidence of their title before the Government Agent of Badulla on or before the day of sale.

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Badulla.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 472, P. OF U.

වම් 1891 ක්වු සැප්තැම්බර් මස 25 වෙනි දින කොළඹ මහලෙකුකාරිස්උන්තාන්සේගේ කන්තෝරුවේදීය.

ව දිසාවේ ආණ්ඩුවේ මහජනතලන්තාන්සේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සන් තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1891 ක්වු නොවැම්බර් මස 17 වෙනි දිනවු අඟහරුවාද දවාලේදී බදුළු කවිවේරිසේදී වෙන්දේසිකර විකුණනට නොහොත් බේරුම්කරනට සෙදෙනවා ඇත.

උච දිසාවේ යටිකිඳ කොට්ඨාසේ බදුළු දිස්ත්‍රික්කේ උඩුවර, ඕතුඹේ, පැපොල්ගස් හේන සහ හිඟුරේවත්ත සහ දෙමෝදර සිට බදුල්ලට යන පාර සහ හවරකැලේ වත්තට යාව පිහිටා තිබෙන බිම් කැබෙලි 75ක්.

සිතියම 238. හම—නවරවෙල. ඉල්ලීමකාරයා—එච්. ඕ. හොසිසන් මහත්මයා.

| කො. | ඉඩමේ නම. | අයිතිකම නියන්තා. | අන්දම. | මහත. අ. රු. ප. |
|------|-----------|----------------------|----------|-------------------|
| H 23 | උඩුවරවත්ත | උඩුවරවත්ත අයිතිකාරයෝ | සිත්තෝනා | 0 1 39 |

| කො. | ඉඩමේ නම. | අයිතියකම් කියන්නා. | අන්දම. | මහත. අ. රු. ප. |
|------|-----------------------|---------------------------------|------------------------------|-------------------|
| I 23 | ඹුතුබේවත්ත | එච්. ඩී. හොසිසන් මහත් මයා | සින්කෝනා සහ හේ | 0 0 20 |
| J 23 | එම | එම | එම | 0 0 7 |
| K 23 | ගල්ගේවත්තගේන | ගල්ගේවත්තේ කිරියා | පහන සහ කනකුඹිම | 4 2 19 |
| L 23 | මඩවලකපල්ලේපහන | වත්තේගෙදර කිරියා | එම | 4 2 38 |
| M 23 | උඩවරගෙදරගේන | උඩවරගෙදර දන්තුවා සහ තවත් | එම | 6 3 26 |
| N 23 | මුත්තේගේ ඇලපොහන | ඉඩමේ අස්සුහාමි | එම | 9 1 28 |
| O 23 | අඹලමේඅරඹේ කුඹුර | ගල්ගේවත්තේ කිරියා සහ තවත් | කුඹුර | 1 0 31 |
| P 23 | අඹලමේඅරඹේ ගේන | එම | අවුරුදු කල්ගියගේන | 0 2 6 |
| Q 23 | එම | තවලමේ ගෙදර කිරියා | පස්අවුරුදු කල්ගිය ගේන | 1 3 21 |
| R 23 | හොඹිතැන්නේ පහන | තවලමේ ගෙදර දේවයා | පහන සහ කනකුඹිම | 3 1 19 |
| S 23 | තනවත්තේ පහන | වැව්ලියද්දේ මැනිකා විදුනේ | එම | 3 2 11 |
| T 23 | උඩගෙදරවත්තේ ගේන | උඩවරගෙදර දන්තුවා සහ තවත් | අවුරුද්දක් කල්ගිය ගේන | 1 2 37 |
| U 23 | උඩගෙදර අරඹේ කුඹුර | එම | කුඹුර | 0 2 4 |
| V 23 | ගල්ගේ ගේන | වැව්ලියද්දේ මැනිකා විදුනේ | වැඩවෙන ගේන | 8 3 0 |
| W 23 | බලිඅරඹේ ගේන | බලිඅරඹේ සියාතු | එම | 2 2 0 |
| X 23 | මුකිරිඤ්ඤ ගේන | දෙමෝදර ඇම්. ඩී. පේත් | අවුරුද්දක් කල්ගිය ගේන | 1 0 12 |
| Y 23 | අඹලමේ වත්ත | ජේදිස්අස්සු | වත්ත (කෝපි, කොස් සහ වෙනත්) | 0 2 5 |
| Z 23 | කොස්ගහවත්ත | දෙඩන්ලන්දේ හුදි | එම | 0 2 3 |
| A 24 | දෙඩන්ලන්දේවත්ත | දෙඩන්ලන්දේගරුවා | එම | 0 3 28 |
| B 24 | වැව්ලියද්දේවත්ත | වැව්ලියද්දේ මැනිකා විදුනේ | එම | 3 0 23 |
| C 24 | එම | වැව්ලියද්දේ දේවයා සහ තවත් | එම | 0 1 39 |
| D 24 | වැව්ලියද්දේකුඹුර | වැව්ලියද්දේ මැනිකා විදුනේ | කුඹුර | 0 1 4 |
| E 24 | කෙහෙල්වත්තේගේන | කෙහෙල්වත්තේගෙදර දන්තුවා සහ තවත් | පස්අවුරුදු කල්ගිය ගේන | 0 2 14 |
| F 24 | උඩගෙදරවත්ත | වැව්ලියද්දේ මැනිකා විදුනේ | වත්ත (කොස්, කිතුල්, පුවක්) | 0 1 34 |
| G 24 | මුකිරිඤ්ඤගේන | එච්. ඩී. හොසිසන් මහත්මයා | පස්අවුරුදු කල්ගිය ගේන | 1 3 24 |
| H 24 | එම | ලිරිස්අස්සු සහ තවත් | හතරඅවුරුදු කල්ගිය ගේන | 1 0 25 |
| I 24 | බලිඅරඹේගේන | ඉඩමේ හුදුහාමි | අවුරුදු කල්ගිය ගේන | 0 0 39 |
| J 24 | එම | බලිඅරඹේ සියාතු | එම | 1 0 13 |
| K 24 | එම | බලිඅරඹේ සියාතු සහ හුදුහාමි | හතරඅවුරුදු කල්ගිය ගේන | 2 0 11 |
| L 24 | බලිඅරඹේවත්ත | බලිඅරඹේ සියාතු | වත්ත (කිතුල් සහ පුවක්) | 0 3 4 |
| M 24 | එම | බැද්දේඅරඹේ කිරිවත්තේ | වැඩවෙන ගේන | 0 2 34 |
| N 24 | අන්දෙනිඅරඹේගේන | වැව්ලියද්දේ මැනිකා විදුනේ | තුන්අවුරු කල්ගිය ගේන | 1 1 26 |
| O 24 | තවලමේගෙදරවත්ත | තවලමේගෙදර සහෝදර සහ දේවයා | වත්ත (කෝපි, කොස්) | 0 1 39 |
| P 24 | පල්ලේගෙදරවත්ත | වත්තේගෙදර කිරියා | වත්ත (කිතුල්, කොස් සහ වෙනත්) | 0 1 6 |
| Q 24 | කෙහෙල්වත්තේ ගෙදර වත්ත | කෙහෙල්වත්තේගෙදර දන්තුවා සහ තවත් | එම | 0 1 38 |

| නො. | ඉඩමේ නම. | අයිතිකම් කියන්නා. | අන්‍යම. | මහත. අ. රූ ප |
|------|---|--|---|-----------------|
| R 24 | ගන්නිලේපතන | බලිඅරමේ සියාතු සහ නවත් | පතන සහ කනතුඹිම | 2 0 14 |
| S 24 | බුකිරිඤ්ඤෙදරවත්ත | බුකිරිඤ්ඤෙදර දන්තුවා | වත්ත (කෝපි, කොස්, කිතුල්) | 1 2 37 |
| T 24 | ඉඩමේවත්ත | ඉඩමේ හුදුකාමි | එම | 0 1 31 |
| U 24 | බලිඅරමේවත්ත | බලිඅරමේ සියාතු | එම | 2 0 32 |
| V 24 | බලිඅරමේකුඹුර | එම | කුඹුර | 1 2 28 |
| W 24 | බලිඅරමේසේන | එම | තුන්අවුරුදු කල්ගිය සේන | 1 2 6 |
| X 24 | බැද්දේඅරමේ සේන | උනගලේගෙදර කළු මැනිකා | අවුරුද්දක් කල්ගිය සේන | 0 1 11 |
| Y 24 | අන්දෙතිඅරමේ වත්ත | උඩුවරගෙදර දන්තුවා | වත්ත (කෝපි, කොස්, කිතුල්) | 0 0 37 |
| Z 24 | එම | උඩුවරගෙදර සේරතා | තුන්අවුරුදු කල්ගිය සේන | 1 0 5 |
| A 25 | අන්දෙතිඅරමේ සේන | වැවේලියද්දේ මැනිකා විදුහේ | හතරඅවුරුදු කල්ගිය සේන | 0 1 10 |
| B 25 | තවලන්ගොඩ වත්ත | තවලන්ගොඩ දේවයා | වත්ත (කොපි, කොස් සහ වෙනත්) | 0 1 0 |
| C 25 | අන්දෙතිඅරම සහ තවල මේ කුඹුර | දෙඩන්ලිඤ්ඤෙ ගරුවා, වැවේ ලියද්දේ මැනිකා විදුහේ, උඩුවර ගෙදර දන්තුවා, තවල න්ගොඩ දේවයා සහ තවත් | කුඹුර | 9 0 19 |
| D 25 | බොකොටුවේසේන | කොට්ටගහඅරමේ ලිස් හාමි | පස්අවුරුදු කල්ගිය සේන | 0 2 18 |
| E 25 | කිතුල්ගහගොඩ සේන | වැවේලියද්දේ මැනිකා විදුහේ | පතන සහ සේන | 0 3 23 |
| F 25 | ගන්නිලේවැවේ ලියද්ද, බිත්තරපොල, කෙහෙල්වත්ත, කොහොවිල අරම සහ බුකිරිඤ්ඤ කුඹුර | බැද්දේඅරමේ හාමි, වැවේ ලියද්දේ මැනිකා විදුහේ, දෙඩන්ලිඤ්ඤෙ ගරුවා, කෙහෙල්වත්තේගෙදර දන්තුවා, බැද්දේඅරමේ ගන්ඇති සහ තවත් | කුඹුර | 14 0 0 |
| G 25 | කොහොවිලඅරමේ සේන | බැද්දේඅරමේ අප්පුහාමි | වැඩවෙන සේන | 0 3 9 |
| H 25 | වකතුරේ සේන | බැද්දේඅරමේ ගන්ඇති | එම | 0 1 8 |
| I 25 | බැද්දේඅරම සහ පල්ලේ අරම කුඹුර | උනගොල්ලේගෙදර කළු මැනිකා, පල්ලේඅරමේ ගෙදර කැකුලා | කුඹුර | 5 0 21 |
| J 25 | මිලලලේගොඩා සේන | ලේරිස්අප්පු සහ බබන් සිඤ්ඤෙ | අවුරුද්දක් කල්ගිය සේන | 0 2 39 |
| K 25 | තවලන්ගොඩ සේන | අන්දරේ පුනාන්දු | තුන්අවුරුදු කල්ගිය සේනේ කොස්ගස් සල්පයක් | 1* 0 37 |
| L 25 | තවලමේ සේන | තවලමේගොඩදේවයා | වැඩවෙන සේන | 0 1 23 |
| M 25 | මයලඤ්ඤ | කොට්ටගහඅරමේ ලිස් හාමි | එම | 0 3 37 |
| N 25 | තවලමේකුඹුරේ සේන | හල්පේ බන්ඩාරමැනිකා | හතරඅවුරුදු කල් ගිය සේන | 0 1 19 |
| O 25 | කිතුල්ගහගොඩ පතන | එම සහ තවත්කෙනෙක් | පතන සහ සේන | 1 1 4 |
| P 25 | සීන්තාරන්ගස්අරමේකුඹුර | ලීරිස්අප්පු සහ බබා සිඤ්ඤෙ | කුඹුර | 1 0 9 |
| Q 25 | ගන්නිලේපාවුල | වේවැල්ලේසේන එච්. ඩී. ගොසිසන්මහත්මයා | පතන සහ සේන | 0 3 22 |
| R 25 | බලිඅරමේ සේන | බලිඅරමේ සියාතු සහ නවත් | දුවුරුදු කල්ගිය සේන | 3 0 17 |
| S 25 | බෝගහවත්ත | ඉඩමේ කිරිවත්තේ සහ තවත් | වත්ත (කෝපි කිතුල් කොස් සහ වෙනත්) | 3 0 25 |

| කො. | ඉඩමේ නම. | අයිතීකම කියන්නා. | අන්‍යම. | මහත. අ. රු. ප. |
|------|---------------------------|--|----------------------------------|-------------------|
| T 25 | පල්ලේඅරුවේ වත්ත | පල්ලේඅරුවේ කැකුලා | වත්ත (කෝපි, කිතුල් කොස් සහ)වෙනත් | 0 3 36 |
| U 25 | හපුගහවත්ත | ඉඩමේ අප්පුහාමි සහ වෙනත් | එම | 4 0 16 |
| V 25 | කවුකිතුල්අරුවේකුඹුර | ඉඩමේ දොන්සිමන් | කුඹුර | 0 3 13 |
| W 25 | උඩඅරුව සහ පල්ලේඅරුවේකුඹුර | කිතුල්ගහඅරුවේ අරුමා සහ පල්ලේඅරුවේගෙදර කැකුලා | එම | 2 2 7 |
| X 25 | උඩඅරුවේසේන | කිතුල්ගස්අරුවේ නන් සොදා | අවුරුද්දක් කල්ගිය සේන | 1 1 21 |
| Y 25 | මකුලාගලේසේන | කිතුල්ගස්අරුවේ කිරියා | දැවුරුද්දක් කල්ගිය සේන | 0 0 38 |
| Z 25 | එම | වෙලගෙදර ගරුවා | අවුරුද්දක් කල්ගිය සේන | 0 2 20 |
| A 26 | ගල්ගොඩසේන | කට්ටත්ක න්කානි | වැඩවෙන සේන | 0 0 5 |
| B 26 | අඹලන්ගොඩසේන | අඹලන්ගොඩගෙදරපුමා | දැවුරුද්දක් කල්ගිය සේන | 1 1 20 |
| C 26 | පැපොල්ගස්සේනවත්ත | එච්. ඕ. ගොසිසන්මහත්මයා | පැල නේ | 1 0 15 |

අක්කරයක් රූපියල් දහසේ පටන් විකුණන්නට යෙදෙනවා ඇත.

මෙම ඉඩම් ගැණ යම් අයිතිවාසිකමක් තිබිය කියා කල්පනාවෙන් අයවල් විසින් ඔවුන්ගේ අයිතිවාසිකම් වික්ෂේමට නියමවූ දිගේදී හෝ ඊට කල්මත්තෙන් බදුල්ලේ ආණ්ඩුවේ ඒජන්තාධිපති නාන්දේශ් ඉදිරිපිට කියාසිටින හැටියට දැනුම්දුන්නා ඇත.

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා වංශාධිපති සර්වේසර්ජන්තරාජ්ජිත්නාන්දේගෙදර, විකිනීමේ කොන්දේසිය ගැණ බදුල්ලේ ආණ්ඩුවේ ඒජන්තාධිපති නාන්දේගෙදර දනගන්නට සුළු වන.

ආණ්ඩුකාර උතුමානන්වහන්සේගේ ආඥාවලෙස,
 ඊ. නොඑල්. වාකර්,
 මහසෙනුතාරීස් විමිහ.

LAND SALES IN THE PROVINCE OF SABARAGAMUWA.

No. 81, P. OF S.

Colonial Secretary's Office,
Colombo, September 19, 1891.

At noon on Wednesday, November 11, 1891, and the following days, the Government Agent for the Province of Sabaragamuwa will put up to auction for sale and settlement, at his office in Ratnapura, the under-mentioned portions of Crown Land, on the terms authorised by Government.

Fifteen allotments of land in Uda and Meda pattus of the Kukulukorale.

Preliminary plan 222. Village—Ayagama.

| Lot. | Name of Land. | Name of Applicant. | Name of Claimant. | Description. | Extent. A. R. P. |
|------|------------------------|------------------------|---------------------------|--------------|---------------------|
| A 32 | Aruporuwe Bandarawatta | W. M. Punchi Mudiyanse | W. Wahumpurage | Garden | 1 1 30 |
| 441 | Mahakumbura | W. T. Kiri Banda | Athensuagaha The Crown | Owita | 2 2 26 |

Preliminary plan 223. Village—Ayagama.

| | | | | | |
|------|---------------------|--------------------|----------------------|--------|--------|
| C 32 | Watukurulugalawatta | Kaluhami Registrar | Lokuhami Gan Araochi | Garden | 1 3 14 |
|------|---------------------|--------------------|----------------------|--------|--------|

Preliminary plan 224. Village—Ayagama.

| | | | | | |
|-----|-----------------------------|------------------|-----------|--------|--------|
| 443 | Jambugastenna or Hettihanda | W. T. Kiri Banda | The Crown | Deniya | 1 0 11 |
| 444 | Jambugastennekumbura | do. | do. | Field | 4 2 17 |

Preliminary plan 225. Village—Waretelgoda.

| | | | | | |
|-----|-------------------|------------------|-----------|-------|--------|
| 445 | Gonalakandadeniya | W. T. Kiri Banda | The Crown | Field | 2 2 26 |
|-----|-------------------|------------------|-----------|-------|--------|

Preliminary plan 226. Village—Ayagama.

| | | | | | |
|------|-------------------------|-------------------|---------------|---------------------------|---------|
| D 32 | Immilladeniya | W. T. Kiri Banda | Morumudaliami | Paddy | 123 9 |
| E 32 | Gedaragahawatta | do. | do. | Garden | 30 23 |
| 446 | Palleowitawatta | B. Appuhami | The Crown | Jungle | 32 25 |
| G 32 | Damuwattawela or Okanda | J. P. Jayawardana | M. Mudaliami | Deniya with few jak trees | 10 0 22 |

Preliminary plan 6,399. Village—Ayagama.

| | | | | | |
|------|-----------------|-------------------|-----------|--------|--------|
| 9419 | Hettikanda'anda | B. Kovis Perera | The Crown | Forest | 2 0 22 |
| 9421 | Do. | J. W. Perera | do. | do. | 4 2 24 |
| 9422 | Do. | Y. Bastian Perera | do. | do. | 2 2 25 |
| 9423 | Kosgahalanda | do. | do. | do. | 2 1 31 |

Preliminary plan 216. Village—Gawaragiriya.

| | | | | | |
|-----|----------------|-------------|-----------|-------|--------|
| 421 | Egodawattahena | D. L. Banda | The Crown | Chena | 2 0 16 |
|-----|----------------|-------------|-----------|-------|--------|

Upset price.—Lots A 32, C 32, E 32, 9419, 9422, and 9423 at Rs. 20 per acre; lot 421, containing plumbago, at Rs. 50 per acre; all other lots at Rs. 10 per acre.

Further information respecting these lands may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Ratnapura.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 81, P. OF S.

විෂි 1891 ක්‍රි. සැප්තැම්බර් මස 19 වෙනි දින කොළඹ
මහසෙකුකාරිස්ථානයේ කන්දෝරුවේදීය.

ආණ්ඩුවට අයිති මෙහි පහත සඳහන්වන බිම්කොට්ඨාස වෂි 1891 ක්‍රි. සැප්තැම්බර් මස 11 වෙනි දිනට බිඳදා සහ ඊළඟ දවස්වල සබරගමු දිසාවේ ඒජන්තවරයාගේ විසින් රත්නපුරේ කවච්චිමේදී ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට විකුණනු ලබන බිම්වලට සේවයක් කරනු ලබන සේවකවරුන්ගේ සේවයට යොදාගත හැකි වේ.

සබරගමුවේ රත්නපුර පලාතේ කුකුල්කෝරලේ උඩ මැද දෙපත්තුවේ පිහිටි ඉඩම්කවච්චි 15ක්.

සිතියම 222. ගම—අයගම. අයිතිකම් කියවනා—බිම්ලිපි. වහුම්පුරේ අගනාමයාගේ.

| නො. | ඉඩම. | ඉල්ලුම්කාරයා. | අතුරු. | මහත. අ. රු. ප. |
|------|----------------------|---|--------|-------------------|
| A 32 | අරුපෝරුවේ බන්ධාරවත්ත | බිම්ලිපි. ඇම්. පුත්ති මුදියන්සේ | වත්ත | 1 1 30 |
| 441 | මහකුඹුර | අයිතිකම් කියවනා—ආණ්ඩුව. එම පි. කිරිබත්තා | බිම්ව | 2 2 26 |

| නො. | ඉඩම. | ඉල්ලුම්කාරයා. | අන්දම. | මගක. අ. රු. ප. |
|------|--|--|----------------------------|-------------------|
| C 32 | සිතියම 223. ගම—අයගම. වතුකුරුළුගල වත්ත | අයිතියකම් කියන්නා—ලොකුහාම ගත්ආරච්චිල. කඵහාම ඊජ්ජනුර | වත්ත | 1 3 14 |
| 443 | සිතියම 224. ගම—අයගම. ජමුගස්තැන්න නොහොත් ගෙවිටිකඤ | අයිතියකම් කියන්නා—ආණ්ඩුව. ඩබ්ලිව්. පී. කිරිබත්ඩා | දෙහිය | 1 0 11 |
| 444 | ජමුගස්තැන්නේ කුඹුර | එම | කුඹුර | 4 2 17 |
| 445 | සිතියම 225. ගම—වරනැල්ගොඩ. ගෝනලකන්දේ දෙහිය | අයිතියකම් කියන්නා—ආණ්ඩුව. ඩබ්ලිව්. පී. හිත්කිරිබත්ඩා | කුඹුර | 2 2 26 |
| D 32 | සිතියම 226. ගම—අයගම. ඉම්මිල්ල දෙහිය | අයිතියකම් කියන්නා—මොරු මුදලිහාමි. එම | වි ඉඩම | 12 3 9 |
| E 32 | ගෙදරගහ වත්ත | එම | වත්ත | 2 0 23 |
| 446 | පල්ලේ මිව්ව වත්ත | අයිතියකම් කියන්නා—ආණ්ඩුව. බී. අජපුහාමි | කැලෑව | 3 2 25 |
| G 32 | අවුල්වත්තේ වෙල නොහොත් මිකඤ | අයිතියකම් කියන්නා—අ.මි. මුදලිහාමි. ජේ. පී. ජයවර්දන | කොස්ගස් සවිල්ප ගත්ඇතිදෙහිය | 10 0 22 |
| 9419 | සිතියම 6,399. ගම—අයගම. ගෙවිටිකන්දේ ලඤ | අයිතියකම් කියන්නා—ආණ්ඩුව. බී. කෝවිස් ප්‍රේරු | මුකලාන | 2 0 22 |
| 9421 | එම | ජේ. ඩබ්ලිව්. ප්‍රේරු | එම | 4 2 24 |
| 9422 | එම | වයි. බිස්කියන් ප්‍රේරු | එම | 2 2 25 |
| 9423 | කොස්ගහලඤ | එම | එම | 2 1 31 |
| 421 | එගොඩවත්තේ සේන | සිතියම 216. ගම—ගවරගිරිය. ඩී. ඇල්. බත්ඩා | සේන | 2 0 15 |

නොමිමර A 32, C 32, E 32, 9,419, 9,421, 9,422 සහ 9,423 අක්කරයක් රූපියල් 20 බැගින්ද, 421 මිනීරන් ඉඩම අක්කරයක් රූපියල් 50 බැගින්ද, අනිත් නොමිමර දරන ඉඩම් සියල්ලම අක්කරයක් රූපියල් 10 බැගින්ය.

මෙම ඉඩම්ගැණ වැඩිදුර කාරණා වංශාධිපති සර්වේසර්ජනරුල්ලන්නාන්සේගෙන, විකිනීමේ කොන්දේසිගැණ කාරණා සබරගමුවේ ආණ්ඩුවේ ඒජන්තරුන්නාන්සේගෙන දැනගන්ව පුළුවන.
ආණ්ඩුකාර උතුමානන්වගන්සේගේ ආඥාවලෙස,
ජී. නොඑල් වාකර,
මහසෙක්‍රතාරීස් වමිහ.

No. 82, P. OF S. Colonial Secretary's Office, Colombo, September 22, 1891.

At noon on Wednesday, November 11, 1891, and the following days, the Government Agent for the Province of Sabaragamuwa will put up to auction for sale, at his office in Ratnapura, the under-mentioned portion of Crown Land, on the terms authorised by Government.

An allotment of land in Uda pattu, Kukulukorale. Preliminary plan 216. Village—Gawaragiriya.

| Lot. | Name of Land. | Name of Applicant. | Name of Claimant. | Description. | Extent. A. R. P. |
|------|----------------|--------------------|-------------------|--------------|---------------------|
| 422 | Egodawattahena | D. L. Banda | The Crown | Chena | 1 0 7 |

Upset price,—Rs. 10 per acre.

Further information respecting this land may be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Ratnapura.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 82, P. OF S. වම් 1891 ක්වු සැප්තැම්බර් මස 22 වෙනි දින කොළඹ මහසෙක්‍රතාරීස්ලන්නාන්සේගේ කන්තෝරුවේදීය.

ආණ්ඩුවට අයිති මෙහි පහත සඳහන්වෙන බිම්කොට්ඨාසය වම් 1891 ක්වු නොවැම්බර් මස 11 වෙනි දිනවූ බද්ද සහ ඊලඟ දවස්වල සබරගමුවේ ඒජන්තරුන්නාන්සේ විසින් රත්නපුරේ කවිචේරියේදී ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට විකුණන්නට යෙදෙනවා ඇත.

සබරගමුව දිසාභේ රත්නපුර පලාතේ කුකුළුකෝරලේ උඩපත්තුවේ පිහිටි ඉඩමකවිටිකන්. ගම—ගවරගිරිය. අයිතියකම් කියන්නා—ආණ්ඩුව.

| නො. | ඉඩමේ නම. | ඉල්ලුම්කාරයා. | අන්දම. | මගක. අ. රු. ප. |
|-----|---------------|----------------|--------|-------------------|
| 422 | එගොඩවත්තේ සේන | ඩී. ඇල්. බත්ඩා | සේන | 1 0 7 |

අක්කරයක් රූපියල් 10 බැගින්.

මෙම ඉඩම ගැණ වැඩිදුර කාරණ වංසාධිපති සර්වේසර්වකරුලත්නාන්දේගෙය, විකිනීමේ කොන් දේසිය ගැණ කාරණ සබරගමුවදිසාවේ ඒජන්තලත්නාන්දේගෙය දැනගන්ව පුරවන.

ආණ්ඩුකාර උතුමානන්වගන්දේගේ ආඥාවලෙය,
ජ. නොඑල් වාකර්,
මහසෙක්කුකාරිස් වමිග.

No. 83, P. OF S.

Colonial Secretary's Office,
Colombo, September 28, 1891.

AT 12 noon on November 10, 1891, the Assistant Government Agent, Kegalla, will put up to auction for sale, at his office in Kegalla, the under-mentioned portion of Crown land, on the terms authorised by Government.

Preliminary plan 6,849. - Panawal korale.

| Lot. | Name of Land. | Situation. | Name of claimant. | Description. | Extent. |
|------|--------------------|------------|-------------------|--------------|---------------------|
| 667 | Pambegama Mukalana | Pambegama | Crown | Forest | A. R. P. 168 3 0 |

Upset price,—Rs. 35 per acre.

Further information regarding this land can be obtained from the Hon. the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Kegalla.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 83 P. OF S.

වර්ෂ 1891 ක්වු සැප්තැම්බර් මස 28 වෙනි දින කොළඹ මහසෙක්කුකාරිස්ලත්නාන්දේගේ කන්තෝරුවේදිස.

සබරගමුව දිසාවේ කැගල්ලේ උපඵජන්තලත්නාන්දේ විසින් මෙහි පහත සඳහන්වෙත ආණ්ඩුව සන්ධක ඉඩම ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වර්ෂ 1891 ක්වු නොවැම්බර් මස 10 වෙනි දින දවල් දෙලඟට කැගල්ලේ කවිවේරියේදී ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණන්ව යෙදෙනවා ඇත.

සිතියම 6,849. පනාවල්කෝරලේ. ගම—පඹේගම.

| නො. | ඉඩමේ නම. | අයිතිකම කියන්නා. | අඟුම. | අ. රු. ප. | ලීටල වරිනාකම. |
|-----|-------------|------------------|--------|-----------|---------------|
| 667 | පඹේගමමුකලාන | ආණ්ඩුව | මුකලාන | 168 3 0 | 0 0 |

අක්කරයක් රුපියල් 35 සිට විකුණන්ව පවත්ගන්නවා ඇත.

මෙම ඉඩම ගැණ වැඩිදුර කාරණ වංසාධිපති සර්වේසර්වකරුලත්නාන්දේගෙය, විකිනීමේ කොන් දේසිය ගැණ කාරණ කැගල්ලේ ආණ්ඩුවේ උපඵජන්තලත්නාන්දේගෙය දැනගන්ව පුරවන.

ආණ්ඩුකාර උතුමානන්වගන්දේගේ ආඥාවලෙය,
ජ. නොඑල් වාකර්,
මහසෙක්කුකාරිස් වමිග,

NOTICES TO MARINERS.

HIS EXCELLENCY THE GOVERNOR has been pleased to direct that the following Notices to Mariners be published for general information.

By His Excellency's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, September 30, 1891.

QUEENSLAND.—No. 26 of 1891.

Wide Bay Bar—Alteration in North Channel.

Notice is hereby given that in crossing Wide Bay Bar by the North Channel the square beacons must now be kept open to the northward once their own width.

T. M. ALMOND,
Portmaster.

Department of Ports and Harbours,
Brisbane, August 25, 1891.

BENGAL.—No. 166.

Bay of Bengal, Orissa Coast.—False Point Anchorage. Further extension of Reddie Point Spit.

With reference to Notice to Mariners No. 96, dated May 18, 1891, issued by this office, the Port Officer, False Point, has given notice that the sea still continues to encroach on the east or sea-side of Dowdeswell Island at Reddie head, and is gradually filling up on the west or harbour side. The screw pile beacon on Reddie head is now awash at low water neap tides.

EATON W. PETLEY,
Port Officer of Calcutta.

BENGAL.—No. 167.

Bay of Bengal, Orissa Coast.—Balasore Road Anchoring, Buoy replaced.

With reference to Notice to Mariners No. 148, dated August 17, it is notified that the Balasore Road anchoring buoy has been replaced by a second class wooden buoy, in 23 ft. at low water, and with Chandipur flagstaff bearing N.W. ½ N.

EATON W. PETLEY,
Port Officer of Calcutta.

BENGAL.—No. 169.

Bay of Bengal, Orissa Coast.—Entrance to Dhumrah River : Fairway Buoy replaced.

The Fairway buoy which had broken adrift (see Notice to Mariners No. 147, dated August 17) has been replaced 150 yards to the southward of its former position in 12 ft. at low water spring tides.

The Port Officer, Chandbally, recommends that in entering the river by the South Channel the Fairway buoy in line with D buoy S. W. by W. $\frac{1}{2}$ W. (magnetic), or the D buoy slightly open to the northward of the Fairway buoy, gives the best water.

The F buoy in the North Channel will be removed, as the channel is reported to be too narrow for navigating purposes.

EATON W. PETLEY,
Port Officer of Calcutta.

BENGAL No. 170.

Bay of Bengal, Orissa Coast.—A Red Spiral Buoy adrift.

Caution.—The Commander of the ship Middlesex reports having passed on September 4 a spiral buoy adrift about 10 miles off Pooree.

EATON W. PETLEY,
Port Officer of Calcutta.

BENGAL.—No. 172.

China, East Coast, Chusan Archipelago.—Particulars regarding certain Rocks and dangers recently discovered.

The following Notice to Mariners, (No. 351 of 1891) issued by the British Admiralty is re-published :—

As the information resulting from recent surveys by H. M. surveying vessel Rambler, in the Chusan archipelago, cannot be immediately engraved, the following particulars of certain rocks and dangers found by the Rambler are published for the benefit of Mariners :—

(1) *Vernon Channel.*—A pinnacle rock, awash at low water springs, with deep water close around, lies south-

ward of John Peak island, Vernon channel. From the rock Nunpi summit bears W. by S. $\frac{3}{4}$ S, distant $2\frac{3}{4}$ miles; and western extreme of John Peak island, N. $\frac{1}{2}$ W.

Approximate position : lat. $29^{\circ} 46' 50''$ N., long. $122^{\circ} 13' 45''$ E.

(2) *Taou Hwa.*—A mud shoal, with a depth of 8 ft. on its outer edge at low water springs, extends three-eighths of a mile northward of the north-west point of Taou hwa. From the northern point of the shoal, Remarkable crag on Taou hwa bears S. $\frac{3}{4}$ E., distant $1\frac{1}{10}$ mile nearly; and northern extreme of Kaou, E. by S. $\frac{3}{4}$ S.

Approximate position : northern point of shoal, lat. $29^{\circ} 51' N.$, long. $122^{\circ} 14' 20'' E.$

(3) *Two Hummock Island.*—A rock, which dries 10 ft. at low water springs, lies westward of Two Hummock island. From the rock the western summit of Two Hummock island bears E. $\frac{1}{2}$ N., distant 9 cables; and Liwan island N. W. by N.

Approximate position : lat. $29^{\circ} 53' 5'' N.$, long. $122^{\circ} 19' 25'' E.$

(4) *Chukea Island, Wolf Bay.*—A dangerous rock, awash at low water springs, lies eastward of Wolf bay, eastern side of Chukea island. From the rock, Pillar rock bears S. E. by S., distant $1\frac{1}{10}$ mile; and Cambria point S. S. W. $\frac{1}{4}$ W.

Approximate position : lat. $29^{\circ} 51' 30'' N.$, long. $122^{\circ} 26' 5'' E.$

(5) *Isthmus Island.*—A pinnacle rock, with depth of 20 ft. on it at low water springs, and 18 to 24 fathoms close outside, lies southward of Isthmus island. From the rock, Half-tide rock bears N. E. by E. $\frac{1}{2}$ E., distant 7 cables; and Loka lighthouse S. by E. $\frac{3}{4}$ E.

Approximate position : lat. $30^{\circ} 0' 55'' N.$, long. $122^{\circ} 26' 5'' E.$

Variation : 2° Westerly in 1891.

EATON W. PETLEY,
Port Officer of Calcutta.

Calcutta, September 9, 1891.

LAND ACQUISITION NOTICES.

I DO hereby give public notice that I have been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section sixth, to take order for the acquisition of the following lands, to wit :—

Preliminary plan 9,804.

| Lot. | Name of Land, | Situation. | Description. | Name of Claimant. | Extent. |
|-------|-------------------|---|--------------|-------------------|----------|
| | | | | | A. R. P. |
| D 623 | Atttotalandewatta | Pitipana in Palle pattu of Hewagam korale | Garden | D. Pabilis | 1 0 5 |
| E 623 | Do. | do. | do. | P. Harmanis | 1 3 7 |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Colombo Kachcheri, on October 30, 1891, at 1 o'clock, and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Colombo, September 22, 1891.

A. R. DAWSON,
Government Agent.

විෂි 1876 ක්‍රී අවුරුද්දේ නොමමර 3නේ ආඥාපත්‍රයේ හත්වෙනි වගන්තියේ ප්‍රකාරයට මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස වෂි 1876දේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ හත්වෙනි කාන්තේ කරනිමෙන පනර්තුවල ප්‍රකාර ආණ්ඩුකාරක මන්ත්‍රණසභාවේ මන්ත්‍රණය ඇතුළු උතුමානන්වගන්තියේ පිසිත් මට අනකරන්ව යෙදුනබව මෙයින් දැනුම්දන්නා ඇත. එනම් :—

පිහිටියම 9,804. පිහිටාතිමෙන සාහස—නේවානම්කෝරලේ පල්ලේපත්තුවේ පිපිපන.

| නො. | ඉඩමේ නම. | අඤම. | අයිතියම කියන්නා. | මහත. |
|-------|------------------|------|------------------|-----------|
| | | | | අ. රු. ප. |
| D 623 | අත්තොවලත්දේ වත්ත | වත්ත | පි. පබ්ලිස් | 1 0 5 |
| E 623 | එම | එම | පි. කරමානිස් | 1 3 7 |

ඉහතකී ඉඩම්වලට කුඩකවුන්ට ඇත්තා වූ අයිතිවාසිකම් හවුන්ට යොගොත් හවුන් වෙනුවට ක්‍රියාකරණ අං විසින් වර්ෂ 1891 ක්වූ ඔක්තෝබර් මස 30 වෙනි දින 1 කේ කතිසමට කොලඹ කව්වේරියේදී මාදුදිරිපිටට පැමිණ කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ලැබෙන මුදල ගැන ඇත්තා වූ අයිතිවාසිකමේ අත්දම සහ තොරතුරුත් කියාසිටින්නට ඕනෑවට මෙම ඉඩම් අයිතිවාසිකම් ඇති සියළුදෙනාගෙන්ම මෙයින් ඕනෑ කලාඥා.

වර්ෂ 1891 ක්වූ සැප්තැම්බර් මස 22 වෙනි දින කොලඹ කව්වේරියේදී.

ඒ. ආර්. බෝසන්,
ආණ්ඩුවේ ඒජන්තවරයා.

இந்நகரில் சொல்லப்படுகிற காணிகளைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு 1876 ம் ஆண்டின் காணிப்பெற்றுக்கொள்வதைப்பற்றிய கட்டளைச்சட்டத்தினை 6 ம் பிரிவின் பிரகாரம் தேசாதிபதியவர்கள் பிரமாண வித்ச்சங்கத்தாருடைய ஆலோசனை அனுமதியுடன், எனக்குக் கட்டளைச்செய்திருப்பதை இதனால் அறியப்பண்ணுகிறேன். அதாகிறது :—

பி. பிள்ளை இலககம் 9,804.

இருகருமிடம்—கேவாகமகோற்றைக்குச்சோந்த பள்ளபத்திலிருக்கும் பிற்றிப்பிளை.

| இல. | காணியின் பெயர். | விவரம், | உருத்தாளியின் பெயர். | விசாலம். |
|-------|-------------------|---------|----------------------|----------|
| D 623 | அத்தொட்டலெந்தவத்த | தோட்டம் | பி. பெபிவிஷ | 1 0 5 |
| E 623 | செடி | செடி | பி. அரமாளிஷ | 1 3 7 |

மேற்குறித்த காணிகளுக்கு உருத்தபேசுகின்ற சகலபேரும் தானாகவல்லது அவரவருடைய காரியகாரரால் 1891 ம் ஆண்டு அற்பகிழி 30 ந்த தேதி பகல 1 மணிக்கு என் முகதாக்கல் கொழுமபுகச்சேரியில் வெளிய்பட்டுச்சொல்லிக்கொள்ள வேண்டுவதுமல்லாமல் அந்தக்காணிகளுக்குப் பெற்றுக்கொள்ளப்படுப பணத்தையும, அதைப்பெற்றுக் கொள்வதற்குண்டான உரித்தையுஞ் சொல்லவேண்டியது.

கொழுமபுகச்சேரி,
1891 ம் ஆண்டு பிரட்டாசுமீ 22 ந்த வ.

ஏ. ஆர். டொபன்,
அரசாட்சி ஏசன்று

AMENDED NOTICE.

I DO hereby give public notice that I have been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section sixth, to take order for the acquisition of the following lands, to wit :—

SECTION X.

Preliminary plan 3,302. Situation—Patamulla.

| Lot. | Name of Land. | Description. | Name of Claimant. | Extent. | | |
|---------------------|--------------------------------|----------------|-----------------------------|---------|----|-------|
| | | | | A. | R. | P. |
| C 296 | Gootwatta | House, &c. | S. M. Babanis and others | 0 | 0 | 12-50 |
| D 296 | Tattewatta | Cocoanut | do. | 0 | 0 | 12-50 |
| E 296 | Eddewatta | do. | S. D. Juanis and others | 0 | 0 | 12-25 |
| F 296 | Getelliwatta | do. | M. Juanis and others | 0 | 0 | 39 |
| G 296 | Goduwatta or Tattewatta | Cocoanut | P. Hinganis and others | 0 | 0 | 7-75 |
| H 296 | Mirikuleywatta | do. | N. Eddoris and others | 0 | 0 | 6 |
| I 296 | Tottewatta | do. | K. Sellakapu and others | 0 | 0 | 14-75 |
| J 296 | Punchiwatta | do. | H. V. Upparis and others | — | — | — |
| K 296 | Gorekagahawatta | do. | A. Babasinno and others | 0 | 0 | 10 |
| L 296 | Katchawatta | do. | S. M. Babanis and others | 0 | 0 | 4-50 |
| M 296 | Bogahawatta | Cocoanut, &c. | S. M. Odirishamy and others | 0 | 0 | 14 |
| N 296 | Sandra Marakela Andarawela | Karawa | K. V. Juanis and others | 0 | 0 | 0-12 |
| O 296 | Do. | Cocoanut | do. | 0 | 0 | 28-75 |
| Situation—Patagama. | | | | | | |
| P 296 | Katudampe Vitarena Samangewela | Karawe | A. Babasinno and others | 0 | 0 | 28 |
| Q 296 | Do. | Cocoanut | do. | 0 | 0 | 11-50 |
| R 296 | Do. | Karawe | do. | 0 | 0 | 19 |
| S 296 | Do. | do. | do. | 0 | 1 | 12-50 |
| T 296 | Do. | Cocosnut | do. | 0 | 0 | 0-50 |
| U 296 | Katudampe Vitarena Simangewela | do. | A. W. Babasinno and others | 0 | 0 | 8-75 |
| V 296 | Hendahewage Samegewela | do. | H. S. de Soysa and others | 0 | 0 | 32 |
| W 296 | Do. | Karawe | do. | 0 | 0 | 27-50 |
| 7645 | Mangrove swamp | Mangrove swamp | Crown | 0 | 0 | 17-50 |

SECTION XI.

Preliminary plan 3,387. Situation—Balapitiya.

| | | | | | | |
|-------------------------------------|-----------------------------|----------------|---------------------------|---|---|-------|
| 7868 | Mangrove swamp | Kaddol | Crown | 0 | 0 | 4-50 |
| N 297 | Mattigodawatta | Cocoanut | O. T. de Silva and others | 0 | 1 | 6-75 |
| O 297 | Do. | Mangrove swamp | do. | 1 | 0 | 13 |
| Situation—Andadola of Paragabatota. | | | | | | |
| P 297 | Atwalagoda or Ambalamawatta | Chena | H. Juanis and others | 0 | 2 | 0 |
| Q 297 | Andadola Kurunduwatta | Cinnamon | P. D. de Soysa and others | 0 | 1 | 11 |
| 7869 | Village road | — | Crown | 0 | 0 | 4-75 |
| 7870 | Atwalagodadeniya | Swamp | do. | 0 | 0 | 34-50 |

| Lot. | Village. | Description. | Name of Claimant. | Extent. | |
|--|--------------------------------|-----------------------------|----------------------------|---------|---------|
| | | | | A. | R. P. |
| R 297 | Atwalagodaowita | Jungle | R. A. Mendis and others | 0 | 0 1 |
| S 297 | Atwalagoda Koddola | Mangrove swamp | do. | 0 | 0 1.50 |
| T 297 | Atwalagoda | Chena | do. | 0 | 0 7.75 |
| U 297 | Do. | Cocoanut, &c. | do. | 0 | 0 13 |
| V 297 | Do. | Chena | do. | 0 | 0 6.75 |
| W 297 | Do. | Mangrove swamp | do. | 0 | 1 3 |
| X 297 | Do. | Chena | do. | 0 | 0 30 |
| Y 297 | Do. | Paddy field | do. | 0 | 2 31.50 |
| Z 297 | Do. | Young chena, &c. | do. | 0 | 1 20 |
| A 298 | Do. | Chena | do. | 0 | 0 10.50 |
| 7871 | Public path | Path | Crown | 0 | 0 4 |
| B 298 | Andadolawatta | Jungle | P. C. de Silva | 0 | 0 9.75 |
| C 298 | Do. | Cocoanut, &c. | do. | 0 | 0 3.50 |
| D 298 | Do. | Cinnamon and jungle | K. Adrian | 0 | 0 7.75 |
| E 298 | Do. | Chena | do. | 0 | 0 2.75 |
| F 298 | Do. | Cocoanut | do. | 0 | 0 12 |
| G 298 | Do. | Jungle | do. | 0 | 0 13.50 |
| H 298 | Do. | do. | G. Burri Gura | 0 | 0 11.75 |
| I 298 | Do. | do. | K. Sanda | 0 | 0 1.75 |
| J 298 | Do. | do. | G. Sammitchie | 0 | 0 5 |
| K 298 | Do. | do. | G. N. Babugura | 0 | 0 8.50 |
| L 298 | Do. | Tiled house, vegetable, &c. | do. | 0 | 0 4 |
| M 298 | Andadola (Dakunakebella) | Chena | P. Ondris and others | 0 | 0 28.75 |
| Situation—Batahira of Paragahatota. | | | | | |
| N 298 | Batahirawatta | Cocoanut, house, &c. | K. H. Harmanis and others | 0 | 0 29.75 |
| O 298 | Batahirawatta | Cocoanuts, house, &c. | P. Andris and E. Pedaris | 0 | 0 14.50 |
| P 298 | Do. | do. | K. Welanappu and others | 0 | 0 13.25 |
| Q 298 | Do. | Cocoanut | M. Jassohamy and others | 0 | 0 17.25 |
| R 298 | Batahiraweralugahawatta | Cocoanut and jak | M. A. Silva | 0 | 0 33 |
| S 298 | Batahiradelgahawatta | Cocoanut, house, &c. | G. Waduodris and others | 0 | 0 16 |
| T 298 | Do. | Owita | do. | 0 | 0 10.50 |
| Situation—Wadumula of Paragahatota. | | | | | |
| U 298 | Batahirawela | Paddy field | M. W. E. Silva and others | 0 | 0 1.50 |
| V 298 | Do. | do. | M. W. Endoris and others | 0 | 0 11.50 |
| W 298 | Batahiradeniya | Swamp | H. Arnolis and others | 0 | 0 22.75 |
| X 298 | Do. | do. | do. | 0 | 0 0.50 |
| Y 298 | Do. | do. | do. | 0 | 0 11 |
| Z 298 | Delgahawatta-addaradeniya | do. | do. | 0 | 1 2 |
| 7872 | Batahirakillelledeniya | do. | Supposed Crown land | 0 | 0 2 |
| 7873 | Do. | do. | do. | 0 | 0 24.75 |
| A 299 | Ganpolawatta-addaraowita | Owita | N. Karo Vidane and others | 0 | 0 5 |
| B 299 | Gedarawattaowita | do. | P. E. de Silva and others | 0 | 0 1 |
| C 299 | Gedarawatta | Cocoanut | do. | 0 | 0 6.50 |
| D 299 | Public path | Path | do. | 0 | 0 1.25 |
| E 299 | Gedarawatta | Cocoanut, &c. | do. | 0 | 0 33 |
| F 299 | Boragodawatta | do. | M. Wadu Endoris and others | 0 | 0 16 |
| Situation—Paragahatota of Paragahatota. | | | | | |
| G 299 | Boragodawattawela | Paddy field | do. | 0 | 0 12.50 |
| H 299 | Maradanawatta | Cocoanuts and cinnamon | H. A. de Silva Appuhami | 0 | 0 26.50 |
| I 299 | Madangaha or Maradanawatta | Cocoanut | do. | 0 | 0 3.50 |
| J 299 | Do. | do. | do. | 0 | 0 0.25 |
| K 299 | Do. | Jungle | do. | 0 | 0 21.50 |
| L 299 | Muwanneduwa or Paluwatta | Cocoanut, &c. | H. Podihami and others | 0 | 0 24 |
| M 299 | Do. | Cocoanut | H. S. Silva and others | 0 | 0 21 |
| N 299 | Muwanneduwa-addarawela | Paddy field | do. | 0 | 0 16.50 |
| Situation—Kandagoda of Randombe. | | | | | |
| O 299 | Polawela-addarawela | Paddy field | L. S. de Soysa and others | 0 | 0 20.75 |
| P 299 | Maradanawatta | Cocoanut | do. | 0 | 0 2.50 |
| SECTION XII. | | | | | |
| Preliminary plan 3,388. Situation—Kandagoda of Randombe. | | | | | |
| Q 299 | Maradanawatta | Cocoanut and boutique | L. S. de Soysa and others | 0 | 0 6.75 |
| R 299 | Badahelagewatta | Cocoanut | M. Ellis and others | 0 | 0 1.50 |
| S 299 | Viharagoda or Palukurunduwatta | do. | A. S. Wijeratna and others | 0 | 0 37 |
| T 299 | Do. | Scrub | do. | 0 | 0 4.50 |
| U 299 | Dangaha or Madangahawatta | Cocoanut | H. S. de Silva and others | 0 | 0 0.25 |
| V 299 | Do. | Scrub, &c. | do. | 0 | 0 18.50 |
| W 299 | Do. | Cocoanut | do. | 0 | 0 0.12 |
| X 299 | Badduwatta | do. | W. Adigama and others | 0 | 0 29 |
| Y 299 | Do. | Scrub | do. | 0 | 0 4.50 |
| Z 299 | Talgahawatta | do. | H. O. Mendis and others | 0 | 0 6.50 |
| A 300 | Do. | Cocoanut | do. | 0 | 0 8 |
| B 300 | Lindamulawatta | do. | do. | 0 | 0 7.75 |
| C 300 | Do. | Scrub | do. | 0 | 0 10 |

| Lot. | Name of Land. | Description. | Name of Claimant. | Extent. | | |
|---|---|-----------------------|-------------------------------------|---------|----|-------|
| | | | | A. | R. | P. |
| D 300 | Lindamula-addaraowita | Owita | H. O. Mendis and others | 0 | 0 | 5 |
| E 300 | Maradanapansalawatta | Cocoanut plants | A. S. Wijeratna | 0 | 0 | 18 |
| F 300 | Do. | Path | do. | 0 | 0 | 3-50 |
| G 300 | Maradanakurunduwatta | Cocoanut, &c. | P. Jondaris and others | 0 | 0 | 21 |
| H 300 | Puliyagurapadinchiwaunna Maradaneawatta | do. | H. O. Mendis and others | 0 | 0 | 23 |
| I 300 | Janissagurapadinchiwaunna Maradanawatta | do. | J. de Soysa Wijeratna and others | 0 | 0 | 9-50 |
| J 300 | Geriwalawattakebella | do. | W. D. W. Kiritinna and others | 0 | 0 | 3-50 |
| K 300 | Mananewatta | Cinnamon, &c. | A. S. Wijeratna and others | 0 | 0 | 4-75 |
| L 300 | Do. | Swamp | do. | 0 | 0 | 7 |
| M 300 | Do. | Cocoanut, &c. | do. | 0 | 0 | 15 |
| N 300 | Beligahawatta | do. | K. Janis and others | 0 | 0 | 27 |
| O 300 | Do. | Swamp | do. | 0 | 0 | 8-25 |
| P 300 | Delissagamagewatta | Cocoanut | A. Olinda and others | 0 | 0 | 0-06 |
| Q 300 | Hakuranneawatta | Puwak | A. S. Wijeratna and others | 0 | 0 | 0-50 |
| R 300 | Beligahawatta | Path | K. Janis and others | 0 | 0 | 1 |
| S 300 | Gorakagaha or Dombagahawatta | Cocoanut, &c. | P. Jandoris and others | 0 | 0 | 17-75 |
| T 300 | Araliyawatta | do. | A. S. Wijeratna and others | 0 | 0 | 13 |
| U 300 | Pilapitiya or Babhenaidegewatta | do. | do. | 0 | 0 | 20 |
| V 300 | Mahammagewatta | Cocoanut, &c. | W. S. M. Silva and others | 0 | 0 | 7-25 |
| Situation—Ambalangoda. | | | | | | |
| W 300 | Patabendigegeदारawatta | Cocoanut, &c. | H. L. Kustan Appu and others | 0 | 0 | 11-50 |
| X 300 | Do. | do. | D. A. de Silva and others | 0 | 0 | 15-50 |
| Y 300 | Do. | do. | A. G. A. Perera | 0 | 0 | 0-75 |
| Z 300 | Batabandigegeदारawatta | Puak, &c. | do. | 0 | 0 | 25 |
| A 301 | Do. | do. | do. | 0 | 0 | 12 |
| B 301 | Godandawatta | do. | G. W. Juanis | 0 | 0 | 4-25 |
| Situation—Patabandimula of Ambalangoda. | | | | | | |
| C 301 | Patabendigegeदारawatta | Puak, &c. | D. S. P. Alvis and others | 0 | 0 | 20-75 |
| D 301 | Godandawatta | Puak | G. Wadjuanis | 0 | 0 | 0-50 |
| E 301 | Wellabodawatta | Puak, &c. | G. Junohami and others | 0 | 0 | 38-50 |
| F 301 | Do. | Portion of path | do. | 0 | 0 | 0-50 |
| G 301 | Addara or Wellabodawatta | do. | M. M. de Silva and others | 0 | 0 | 0-50 |
| H 301 | Do. | Cocoanut, &c. | do. | 0 | 0 | 20-50 |
| I 301 | Addarawatta | do. | A. Eddoris and others | 0 | 0 | 28 |
| J 301 | Delgahawatta | do. | N. H. Eddoris and others | 0 | 0 | 5-25 |
| K 301 | Paragahaowita | Puak, &c. | H. L. J. Perera and others | 0 | 0 | 2-75 |
| L 301 | Do. | Owita | do. | 0 | 0 | 25-25 |
| M 301 | Karattakande Uswatta | Cocoanut, &c. | G. Sadris and others | 0 | 0 | 0-50 |
| N 301 | Karattakandeaddaraowita | Owita | O. Jandoris | 0 | 0 | 3-75 |
| O 301 | Do. | Puwak, &c. | do. | 0 | 0 | 1-25 |
| P 301 | Karattakandebodawatta | do. | O. Odris and others | 0 | 0 | 7-50 |
| Q 301 | Do. | Path | do. | 0 | 0 | 1 |
| R 301 | Do. | Cocoanut, &c. | do. | 0 | 0 | 32 |
| S 301 | Wellabodawatta | do. | E. Tambe Appu and others | 0 | 0 | 1-75 |
| T 301 | Bentota Malapalauwe Heblagewatta | do. | N. H. B. Silva and others | 0 | 0 | 3-75 |
| U 301 | Willawatta | do. | A. P. Lewis de Vos Appu and others | 0 | 0 | 36 |
| V 301 | Wellaboda or Uditchiyawatta | do. | P. B. Odris de Silva and others | 0 | 0 | 7-50 |
| W 301 | Wellabodawatta | Cocoanut and house | G. E. de Silva | 0 | 0 | 17 |
| X 301 | Mannigodawatta | Deniya | K. T. Kotohami and others | 0 | 0 | 6-50 |
| Y 301 | Do. | Cocoanut, house, &c. | do. | 0 | 0 | 26-75 |
| Z 301 | Pellawatta | Cocoanut | J. E. de Silva and others | 0 | 0 | 3-50 |
| A 302 | Kowilawatta | Waste land | S. Simanhami and others | 0 | 0 | 10-50 |
| B 302 | Do. | House, cocoanut, &c. | do. | 0 | 1 | 17 |
| C 302 | Do. | Cocoanut, &c. | S. Harmanis and others | 0 | 0 | 25-50 |
| D 302 | Paliyabodawatta | do. | K. T. Watahami and others | 0 | 0 | 18 |
| E 302 | Maradanawatta | do. | K. Magannis and others | 0 | 0 | 1 |
| F 302 | Kowilawattakebella | do. | S. Harmanis and others | 0 | 0 | 36-75 |
| G 302 | Gedarawatta | do. | A. Alvis and others | 0 | 0 | 18 |
| H 302 | Pokunebodawatta | Cocoanut and house | D. S. P. Doanhami and others | 0 | 1 | 26 |
| I 302 | Abatugahawatta | Cocoanut, &c. | M. B. Haramanis de Silva and others | 0 | 0 | 14 |
| J 302 | Maradanawatta | Houses, cocoanut, &c. | J. P. Siman de Silva and others | 0 | 3 | 23 |
| K 302 | Pellewatta | Cocoanut | S. M. Aranonis and others | 0 | 0 | 2-50 |
| L 302 | Ambagahawatta | Cocoanut, &c. | B. Carolis and others | 0 | 0 | 10-50 |
| M 302 | Patha-adduawatta | One cocoanut tree | J. E. de Silva and others | 0 | 0 | 2-25 |
| N 302 | Do. | Cart track | do. | 0 | 0 | 6-25 |
| O 302 | Patha-addarawatta | One del tree | do. | 0 | 0 | 0-50 |
| P 302 | Do. | Puak, &c. | do. | 0 | 0 | 6-50 |
| Q 302 | Maradana or Dangahawatta | Cart track | M. E. Silva and others | 0 | 0 | 4-50 |
| R 302 | Do. | Grass land | do. | 0 | 0 | 1-25 |
| S 302 | Do. | Cocoanut, &c. | do. | 0 | 0 | 20-75 |
| T 302 | Dangahawatta | Cocoanut and house | S. Essak de Silva | 0 | 2 | 26-25 |
| U 302 | Kopprakotuwa-addarawatta | Puak | do. | 0 | 0 | 1-75 |
| V 302 | Dangaha or Madangahawatta | House, cocoanut, &c. | M. E. de Silva and others | 0 | 0 | 32-50 |
| W 302 | Dimbulgahawatta | do. | D. C. W. Lamartana and others | 0 | 1 | 30-25 |

| Lot. | Name of Land. | Description. | Name of Claimant. | Extent. A. B. P. |
|-------|----------------------|----------------------------|---|---------------------|
| X 302 | Kopparakotuwegawatta | Puak | S. L. A. de Silva and others | 0 0 20 |
| Y 302 | Madamgahawatta | Portion of house, pol, &c. | J. de Silva Jayawardana, P. O. and others | 0 0 15 |
| Z 302 | Madamgahawatta | Houses, cocconut, &c. | M. Elias and others | 0 1 37.50 |
| A 303 | Dambagahawatta | Puak | D. D. de Silva Jayasuriya and others | 0 0 1.50 |
| B 303 | Maradanawatta | do. | M. Wadu Aris and others | 0 0 1.25 |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Ambalangoda on October 23, 1891, at 8 A.M., and the following days, and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

Galle Kachcheri,
September 16, 1891.

P. A. TEMPLER,
Government Agent.

වෙනස්කරණලද දැන්වීමයි.

වූ 1876 ක්වු අවුරුද්දේදී නොමමර 3නේ ආඥපත්‍රයේ හත්වෙනි වගන්තියේ ප්‍රකාරයට මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස වූ 1876යේ ඉඩම් ලබාගැනීමේ ආඥපත්‍රයේ හත්වෙනි කාණ්ඩේ කරතිබෙන පංඨාරතුවල ප්‍රකාර ආණ්ඩුකාරක මණ්ත්‍රනසභාවේ මන්ත්‍රණය ඇතුළු උතුමානන් වහන්සේ විසින් මව අණකරන්ඩ යෙදුන බව මෙයින් දැනුම්දුන්වා ඇත. එනම්:—

කාණ්ඩේ 10. සිතියම 3,302. පිහිටාතිබෙන්නේ—පානමුල්ල.

| නො. | නම. | අඤම. | අයිතිකම කියන්නා. | මහත. අ. රූ. ප. |
|--------|-----------------------------|----------------|------------------------------|-------------------|
| C 296 | ඉව්වත්ත | ගේ සහ පොල්ආදිය | ඇස්. ඇම්. බබානිස් සහ තවත් | 0 0 12.50 |
| D 296 | තව්වත්ත | පොල් | එම | 0 0 12.50 |
| E 296 | එන්දිවත්ත | පොල් දෙල් ආදිය | ඇස්. ඇම්. ජුවානිස් සහ තවත් | 0 0 12.25 |
| F 291 | ගැවුල්ලිවත්ත | පොල් | එම්. ඩී. උපාරිස් සහ තවත් | 0 0 39 |
| G 296 | ගොඩුවාවත නොගොත් තව වෙහෙ | එම | එම | 0 0 7.75 |
| H 296 | මිරිකුල්ලත්ත | එම | එම | 0 0 6 |
| I 296 | නොවෙවත්ත | එම | කේ. සෙල්ලාකපු සහතවත් | 0 0 14.75 |
| J 296 | පුණ්වත්ත | පොල්ගහන් | එම්. ඩී. උපාරිස් සහ තවත් | 0 0 0 |
| K 296 | ගොරකහතවත්ත | පොල් | ඒ. බබාසිඤ්ඤ සහතවත් | 0 0 10 |
| L 296 | කව්වත්ත | එම | ඇස්. ඇම්. බබානිස් | 0 0 4.50 |
| M 296 | බෝගහතවත්ත | එම | ඇස්. ඇම්. ඕදිරිස්ගාම සහ තවත් | 0 0 14 |
| N 296 | සන්දරමරක්කල අඤරවෙල | කැරුව | ඇස්. ඇම්. ඕදිරිස්ගාම සහ තවත් | 0 0 0.12 |
| O 296 | එම | පොල් | එම | 0 0 28.75 |
| පානගම. | | | | |
| P 296 | කටුදම්පෙ විහාරණ සීමන්ගේ වෙල | කැරුව | ඒ. බබාසිඤ්ඤ සහ තවත් | 0 0 28 |
| Q 296 | එම | පොල් | එම | 0 0 11.50 |
| R 296 | එම | කැරුව | එම | 0 0 19 |
| S 296 | එම | එම | එම | 0 1 12.50 |
| T 296 | එම | පොල් | එම | 0 0 0.50 |
| U 296 | එම | එම | එම | 0 0 8.75 |
| V 296 | ගෙඤ්ඤවගේ සෙම්මගෙවෙල | එම | එම්. ඇස්. ද පොසිසා සහ තවත් | 0 0 32 |
| W 296 | එම | කැරුව | එම | 0 0 27.50 |
| 7645 | මැන්ග්‍රාහැල | මැන්ග්‍රාහැල | රජසන්තක | 0 0 17.50 |

කාණ්ඩේ 11. සිතියම 3,387. පිහිටාතිබෙන්නේ—බලපිටියේ.

| | | | | |
|-------|--------------|--------------|-------------------------|----------|
| 7868 | මැන්ග්‍රාහැල | කඩොල් | රජසන්තක | 0 0 4.50 |
| N 297 | මැව්ගොඩවත්ත | පොල් | ඕ. ටී. ද සිල්වා සහ තවත් | 0 1 6.75 |
| O 297 | එම | මැන්ග්‍රාහැල | එම | 1 0 13 |

පරගහනොවේ අඤදෙල.

| | | | | |
|-------|-----------------------------|--------|----------------------------|-----------|
| P 297 | අත්වලගොඩ නොගොත් අම් බලමවත්ත | සේන | එම්. ජුවානිස් සහ තව කෙණේන් | 0 2 0 |
| Q 297 | අඤදෙලකුරුදුවත්ත | කුරුඳු | පී. ඩී. ද පොසිසා සහතවත් | 0 1 11 |
| 7869 | ගම්පාර | — | රජසන්තක | 0 0 4.75 |
| 7870 | අත්වලගොඩදෙතිස | හැල | එම | 1 0 34.50 |

| නො. | නම. | අයුම. | අයිතියම කියන්නා. | මගත. අ. රු ප. |
|-------------------------|-----------------------------|-----------------|---------------------------------|------------------|
| R 297 | අත්වලගොඩබිහිව | ඕව්ව බැඳ්ද | ආර්. ඒ. මැන්ඩිස්සනනවන් | 0 0 1 |
| S 297 | අත්වලගොඩකොඩ්ඩල | මන්ගුහැල | එම | 0 0 1-50 |
| T 297 | අත්වලගොඩ | හේන | එම | 0 0 7-75 |
| U 297 | එම | පොල් | එම | 0 0 13 |
| V 297 | එම | හේන | එම | 0 0 6-75 |
| W 297 | එම | මැන්ගුහැල | එම | 0 1 3 |
| X 297 | එම | හේන | එම | 0 0 30 |
| Y 297 | එම | කුඹුර | එම | 0 2 31-50 |
| Z 297 | එම | හේන | එම | 0 1 20 |
| A 298 | එම | හේන | එම | 0 0 10-50 |
| 7871 | අභිසාර | පාර | රාජසන්නක | 0 0 4 |
| B 298 | අඤ්ඤලවන්ත | බැඳ්ද | පී. කරෝලිස් ද සිල්වා | 0 0 9-75 |
| C 298 | එම | පොල් ආදිය | එම | 0 0 8-50 |
| D 298 | එම | කුරුඳු සහ බැඳ්ද | කේ. අදිරිස් | 0 0 7-75 |
| E 298 | එම | හේන | එම | 0 0 2-75 |
| F 298 | එම | පොල් | එම | 0 0 12 |
| G 298 | එම | බැඳ්ද | එම | 0 0 13-50 |
| H 298 | එම | එම | පී. බී. ගුරු | 0 0 11-75 |
| I 298 | එම | එම | කේ. සන්ද් | 0 0 1-75 |
| J 298 | එම | එම | පී. සාමිච්චි | 0 0 5 |
| K 298 | එම | එම | පී. ඇන්. බඩුගුණ | 0 0 8-50 |
| L 298 | එම | උළුකේ ආදිය | එම | 0 0 4 |
| M 298 | අන්දඤ්ඤ දකුණුබැල්ල | හේන | පී. ඕදිරිස් සහ තවත් අය | 0 0 28-75 |
| පරගහනොට බවහිර. | | | | |
| N 298 | බවහිරවන්ත | පොල් සහ ආදිය | කේ. එච්. හර්මානිස් සහ තවත් | 0 0 29-75 |
| O 298 | එම | එම | පී. අන්ද්‍රිස් සහ ඊ. පේදිරිස් | 0 0 14-50 |
| P 298 | එම | එම | කේ. වෙලන්අර්ථු සහ පී. කන්දෙරිස් | 0 0 13-25 |
| Q 298 | එම | එම | ඇම්. ජයෝගාමි සහ තවත් | 0 0 17-25 |
| R 298 | බවහිර වෙරළගහවන්ත | එම | ඇම්. ඒ. සිල්වා | 0 0 33 |
| S 298 | බවහිරදෙල්ගහවන්ත | එම | පී. වඩු ඕදිරිස් සහ තවත් | 0 0 16 |
| T 298 | එම | ඕව්ව සහ පොල් | එම | 0 0 10-50 |
| පරගහනොට හරියේ වඩුමුල්ල. | | | | |
| U 298 | බවහිරවෙල | කුඹුර | ඇම්. ඊ. සිල්වා සහ තවත් | 0 0 1-50 |
| V 298 | එම | එම | ඇම්. වඩුඑන්දෙරිස් සහ තවත් | 8 0 11-50 |
| W 298 | බවහිරදෙණිය | හැල | එච්. අර්නෝස් සහ තවත් | 0 0 22-75 |
| X 298 | එම | එම | එම | 0 0 0-50 |
| Y 298 | එම | එම | එම | 0 0 11 |
| Z 298 | දෙල්ගහවන්තඅද්දර දෙණිය | එම | එම | 0 1 2 |
| 7872 | බවහිරහිල්ල දෙණිය | එම | රාජසන්නක | 0 0 2 |
| 7873 | එම | එම | එම | 0 0 24-75 |
| A 299 | ගන්පලවන්ත අද්දර ඕව්ව | ඕව්ව | ඇන්. කරෝ විදුනෙ සහ තවත් | 0 0 5 |
| B 299 | ගෙදරවන්තේ ඕව්ව | එම | පී. එන්දෙරිස් ද සිල්වා සහ තවත් | 0 0 1 |
| C 299 | ගෙදරවන්ත | පොල් | එම | 0 0 6-50 |
| D 299 | අභිසාර | අභිසාර | එම | 0 1 1-25 |
| E 299 | ගෙදරවන්ත | පොල්ආදිය | එම | 0 0 33 |
| F 299 | බොරගොඩවන්ත | එම | වඩු එන්දෙරිස් සහ තවත් | 0 0 16 |
| පරගහනොට. | | | | |
| G 299 | බොරගොඩවන්තවෙල | කුඹුර | එම | 0 0 12-50 |
| H 299 | මරදුනවන්ත | කුරුඳු සහ පොල් | එච්. ඒ. ද සිල්වා අර්ථුසාමි | 0 0 26-50 |
| I 299 | මාදුන්ගහ නොහොත් මරදුන වන්ත | පොල් | එම | 0 0 3-50 |
| J 299 | එම | එම | එම | 0 0 0-25 |
| K 299 | එම | බැඳ්ද | එම | 0 0 21-50 |
| L 299 | මුවන්තේදුව නොහොත් පාළු වන්ත | පොල් සහ කුරුඳු | එච්. පොසිගාමි සහ තවත් | 0 0 24 |
| M 299 | එම | බැඳ්ද සහ ගෙල් | එච්. ඇස්. සිල්වා සහ තවත් | 0 0 21 |
| N 299 | මුවන්තේ දුවඅද්දර වෙල | කුඹුර | එම | 0 0 16-50 |
| රන්දෙණි කන්දගොඩ. | | | | |
| O 299 | පොල්වෙලඅද්දරවෙල | එම | ඇල්. ඇස්. ද සොසිසා සහ තවත් | 0 0 20-75 |
| P 299 | මරදුන වන්ත | පොල්ආදිය | එම | 0 0 2-50 |

| නො. | නම. | අකුම. | අයිතිකම කිසිත්තා. | මනක. අ. රු. ප. |
|-------|---|---------------------------------|--|-------------------|
| Q 299 | කාණ්ඩේ 12. සිතියම 3,388. පිහිටා තිබෙන්නේ මරදනවත්ත | පොල් සහ උඵකඩේ | අයිරිකම කිසිත්තා—රත්දෙණි කන්දගොඩ. ඇල්. ඇස්. ද සොයිසා සහ තවත් | 0 0 6.75 |
| R 299 | බවහැලගෙයිවත්ත | පොල් | ඇම්. ඇලිස් සහ තව අය | 0 0 1.50 |
| S 299 | විහාරගොඩ නොහොත් පාඪ. කුරුදුවත්ත | පොල් සහ ලීද | ඒ. ඇස්. විජේරත්න සහ තවත් | 0 0 37 |
| T 259 | ඵම | කැර | ඵම | 0 0 4.50 |
| U 299 | දන්ගන නොහොත් මාදත් ගහවත්ත | පොල් | අයි. ද සොයිසා විජේරත්න සහ තවත් | 0 0 0.25 |
| V 299 | ඵම | කැර | ඵම | 0 0 18.50 |
| W 299 | ඵම | පොල් | ඵම | 0 0 0.12 |
| X 299 | බදුවත්ත | ඵම | ඇම්. ඒබ්බම සහ තවත් | 0 0 29 |
| Y 299 | ඵම | කැර | ඵම | 0 0 4.50 |
| Z 299 | තල්ගහවත්ත | කුරුදු | එච්. ඇස්. ද සිල්වා | 0 0 6.50 |
| A 300 | ඵම | පොල් | ඵම | 0 0 8 |
| B 300 | ලීදමුල්වත්ත | ඵම | ඵම | 0 0 7.75 |
| C 300 | ඵම | කැර | ඵම | 0 0 10 |
| D 300 | ලීදමුල්අද්දර ඕව්ට | ඕව්ට | ඵම | 0 0 5 |
| E 300 | මරදන පත්සලවත්ත | පොල් | ඒ. ඇස්. විජේරත්න | 0 0 18 |
| F 300 | ඵම | පාර | ඵම | 0 0 3.50 |
| G 300 | මරදන කුරුදුවත්ත | පොල්ආදිය | පී. ජන්දෙරිස් සහ තවත් | 0 0 21 |
| H 300 | පුලියඟුර පදිංචිවලත් මරදන වත්ත | ඵම | එච්. ඕ. මැන්දිස් සහ තවත් | 0 0 23 |
| I 300 | ජනිසාඟුර පදිංචිවල මරදන වත්ත | ඵම | අයි. ද සොයිසා සහ තවත් | 0 0 9.50 |
| J 300 | කිරිවලවත්තකැබැල්ල | ඵම | ඩබ්ලිවු. ඩී. ක්‍රාස්නිනා සහ තවත් | 0 0 3.50 |
| K 300 | මානනේවත්ත | ඵම | ඒ. ඇස්. විජේරත්න සහ තවත් | 0 0 4.75 |
| L 300 | ඵම | හැල | ඵම | 0 0 7. |
| M 300 | ඵම | කුරුදුආදිය | ඵම | 0 0 15 |
| N 300 | බෙලිගහවත්ත | පොල්ආදිය | කේ. ජනිස් සහ තවත් | 0 0 27 |
| O 300 | ඵම | හැල | ඵම | 0 0 8.25 |
| P 300 | දිලිසගමගෙයිවත්ත | පොල් | ඒ. ඔලිද සහ තවත්. | 0 0 0.6 |
| Q 300 | හකුරන්තේවත්ත | පුවත් | ඒ. ඇස්. විජේරත්න සහ තවත් | 0 0 0.50 |
| R 300 | බෙලිගහවත්ත | පාර | කේ. ජනිස් සහ තවත් | 0 0 1. |
| S 300 | ගොරකගහ නොහොත් දෙඹි ගහවත්ත | පොල්ආදිය | පී. ජන්දෙරිස් සහ තවත් | 0 0 17.75 |
| T 300 | අරලිසවත්ත | ඵම | ඒ. ඇස්. විජේරත්න | 0 0 13 |
| U 300 | පිලිපිටිය නොහොත් බබෙන් නයිදෙගෙවත්ත | ඵම | ඵම | 0 0 20 |
| V 300 | මහම්මගෙවත්ත | ඵම | ඩබ්ලිවු. ඇස්. ඇම්. සිල්වා සහ තවත් | 0 0 7.25 |
| W 300 | පටබැදිගේ ගෙදරවත්ත | අම්බලම්ගොඩ. ඵම | එච්. ඇල්. කුස්තන්අප්පු සහ තවත් | 0 0 11.50 |
| X 300 | ඵම | ඵම | ඩී. ඒ. ද සිල්වා සහ තවත් | 0 0 15.50 |
| Y 300 | ඵම | ඵම | ඒ. ඒ. ඒ. ප්‍රේරු | 0 0 0.75 |
| Z 300 | පටබැදිගේ ගෙදරවත්ත | පුවත්ආදිය | ඵම | 0 0 25 |
| A 301 | ඵම | ඵම | ඵම | 0 0 12 |
| B 301 | ගොඩන්දුවත්ත | ඵම | ඒ. වඩුජුවානිස් | 0 0 4.25 |
| C 301 | පටබැදිගෙයි ගෙදරවත්ත | අම්බලම්ගොඩ පටබැදිමුල. පුවත්ආදිය | ඩී. ඇස්. පී. අල්විස් සහ තවත් | 0 0 20.75 |
| D 301 | ගොඩන්දුවත්ත | ඵම | ඒ. වඩුජුවානිස් | 0 0 0.50 |
| E 301 | වැල්ලබවත්ත | ඵම | ඒ. ඉන්නෝහාම් සහ තවත් | 0 0 33.50 |
| F 301 | ඵම | පාර | ඵම | 0 0 0.50 |
| G 301 | අද්දර නොහොත් වැල්ලබව වත්ත | ඵම | ඇම්. ඇම්. ද සිල්වා සහ තවත් | 0 0 0.50 |
| H 301 | ඵම | පොල්ආදිය | ඵම | 0 0 20.50 |
| I 301 | අද්දරවත්ත | ඵම | ඒ. එදෙරිස් සහ තවත් | 0 0 28 |
| J 301 | දෙල්ගහවත්ත | ඵම | ඇන්. එදෙරිස් සහ තවත් | 0 0 5.25 |
| K 301 | පරගහඕව්ට | පුවත් ආදිය | එච්. ඇල්. ප්‍රේරු සහ තවත් | 0 0 2.75 |
| L 301 | ඵම | ඕව්ට | ඵම | 0 0 25.25 |
| M 301 | කරත්තකන්දේ උස්වත්ත | පොල්ආදිය | ඒ. සාදිරිස් සහ තවත් | 0 0 0.50 |
| N 301 | කරත්තකන්දේ අද්දර ඕව්ට | ඵම | ඕ. ජන්දෙරිස් | 0 0 3.75 |
| P 301 | ඵම | ඵම | ඵම | 0 0 1.25 |
| O 301 | කරත්තකන්දේ වත්ත | ඵම | ඕ. ඕදිරිස් සහ තවත් | 0 0 7.50 |
| Q 301 | ඵම | අභිපාර | ඵම | 0 0 1 |

| නො. | නම. | අංකම. | අයිතිකම් කිසිවක්. | මගක. අ. රු. ප. |
|-------|-------------------------------------|---------------------------|---|-------------------|
| R 301 | කරත්තකන්දේබඩවත්ත | පොල්ආදිය | ඕ. ඕදිරිස් සහ තවත් | 0 0 32 |
| S 301 | වැල්ලුබඩ වත්ත | එම | ජ. තමිඹිඅප්පු සහ තවත් | 0 0 1.75 |
| T 301 | බෙන්තොට මලපලාමේ හෙබ්ලාගේ වත්ත | එම | ඇන්. එම්. බස්නිසන් පිල්වා සහ තවත් | 0 0 3.75 |
| U 301 | එල්ලවත | එම | ඒ. පී. එච්ස් දවස්අප්පු සහ තවත් | 0 0 36 |
| V 301 | වැල්ලුබඩ නොහොත් උසිච්චි චිය වත්ත | එම | පී. ඩී. ඕ. ද පිල්වා සහ තවත් | 0 0 7.50 |
| W301 | වෙලබඩවත්ත | පොල් උළු ගෙයක් සහ ආදිය | ජී. ජී. ද පිල්වා | 0 0 17 |
| X 301 | මන්තිගොඩවත්ත | දෙකීය | කේ. පී. වොටෝගාමි සහ තවත් | 0 0 6.50 |
| Y 301 | එම | උළුගේ සහ පොල් ආදිය | එම | 0 0 26.75 |
| Z 301 | පැල්ලවත්ත | පොල් | ජේ. චන්ද්‍රප්පුරිස් ද පිල්වා සහ තවත් | 0 0 3.50 |
| A 302 | කෝපිල වත්ත | මුඩුබිම | ඇස්. සිමන්තාමි සහ තවත් | 0 0 10.50 |
| B 302 | එම | උළුගේ සහ පොල් ආදිය | එම | 0 1 17 |
| C 302 | කෝපිල වත්ත | පොල්ආදිය | ඇස්. හරුමානිස් සහ තවත් | 0 0 25.50 |
| D 302 | පාලියබඩවත්ත | එම | කේ. පී. වනගාමි සහ තවත් | 0 0 18 |
| E 302 | මරදුන වත්ත | එම | කේ. මාගානිස් සහ තවත් | 0 0 1 |
| F 302 | කෝපිලවත කැබැල්ල | එම | ඇස්. හරුමානිස් සහ තවත් | 0 0 35.75 |
| G 302 | ගෙදරවත | එම | ඒ. අල්විස් සහ තවත් | 0 0 18 |
| H 302 | පොකුණේබඩ වත්ත | උළුගේ සහ පොල් ආදිය | ඕ. ඇස්. චී. දෙවන්තාමි | 0 1 26 |
| I 302 | ඇහැටුගහ වත | පොල්ආදිය | ඇම්. ඩී. හරුමානිස් ද පිල්වා සහ තවත් | 0 0 14 |
| J 302 | මරදුන වත | උළුගෙවල් සහ පොල් ආදිය | ජේ. පී. ඇස්. ද පිල්වා සහ තවත් | 0 3 28 |
| K 302 | පැල්ල වත | පොල්ආදිය | ඇස්. ඇම්. අරනෝනිස් | 0 0 2.50 |
| L 302 | අඹගහ වත | එම | බී. කරෝලිස් සහ තවත් | 0 0 10.50 |
| M 302 | පතන අද්දර වත | පොල්ගහක් | ජේ. ජී. ජේ. ද පිල්වා සහ තවත් | 0 0 2.25 |
| N 302 | එම | පාර | එම | 0 0 6.25 |
| O 302 | පතා අද්දර වත්ත | දෙල්ගහ | එම | 0 0 0.50 |
| P 302 | එම | පුවක්ආදිය | එම | 0 0 6.50 |
| Q 302 | මරදුන නොහොත් දන්ගහ වත | පාර | ඇම්. එලියස් පිල්වා සහ තවත් | 0 0 4.50 |
| R 302 | එම | කණ්ණිම | එම | 0 0 1.25 |
| S 302 | එම | පොල්ආදිය | එම | 0 0 20.75 |
| T 302 | දන්ගහවත්ත | ගෙයක් සහ පොල් ආදිය | ඇස්. එසක්ද පිල්වා | 0 2 26.25 |
| U 302 | කොප්පකොටුව අද්දර වත | පුවක් | එම | 0 0 1.75 |
| V 302 | දන්ගහ නොහොත් මාදන් ගහ වත්ත | ගෙයක් සහ පොල් ආදිය | ඇම්. එලියස් ද පිල්වා සහ තවත් | 0 0 32.50 |
| W302 | දිඹුල්ගහ වත්ත | උළුගෙවල් සහ පොල් ආදිය | පී. ඩී. විරසුරිස් ලමාඑතන සහ තවත් | 0 1 30.25 |
| X 302 | කොප්පකොටුවේ වත | පුවක් | ඇස්. ඇල්. ඕදිරිස් ද පිල්වා සහ තවත් | 0 0 20 |
| Y 302 | මාදන්ගහ වත | ගෙයක් සහ පොල් ආදිය | අයි. ද පිල්වා ජසවර්දන සහ තවත් | 0 0 15 |
| Z 302 | එම | එම | ඇම්. එලියස් සහ තවත් | 0 1 37.50 |
| A 303 | දෙඹගහ වත්ත | පුවක් | ඩී. ඩී. ද පිල්වා ජසසුරිය සහ තවත් | 0 0 1.50 |
| B 303 | මරදුන වත්ත | එම | ඇම්. චන්ද්‍රප්පුරිස් සහ තවත් | 0 0 1.25 |

ඉහත කී ඉඩම්වලට නමකමුත් ඇත්ත වූ අයිතිවාසිකම් තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරණ අය විසින් වර්ෂ 1891 ක්වූ ඔක්තෝබර් මස 23 වෙනි දින උදහ 8ට සහ ඒ එක්ක දවස්වලදීන් අම්බලම්ගොඩදී මා ඉදිරිපිටට පැමිණ කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ලැබෙන මුදල ගැණ ඇත්ත වූ අයිතිවාසිකම් අයුම සහ තොරතුරුත් කියාසිටින්නට ඕනෑව මෙම ඉඩම් අයිතිවාසිකම් ඇති සියළුදෙනාගෙන්ම මේ සිත් ඕනෑකලා ඇත.

පී. ඒ. වැම්ප්ලර්,
ආණ්ඩුවේ ඒජන්තකාර.

වර්ෂ 1891 ක්වූ සැප්තැම්බර් මස 15 වෙනි දින ගාල්ලේ කවුච්චිගේදිය.

இணைக்கப்பட்ட அறிவித்தல.

இதன்கீழ்சொல்லப்படுகிற காணிகளைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு 1876 ம ஆண்டின் காணிபெற்றுக்கொள்வதைப்பற்றிய கட்டளைச்சட்டத்தின் 6 ம பிரிவினையின்படி தேசாதிபதிகள் பிரமாணவழிச்சங்கத்தாருடைய ஆலோசனை அனுமதியுடன், எண்கூக கட்டளைசெய்திருப்பதை இத்தலை அறியப்பண்ணுகிறேன். அதாகிறது:—

| இல. | காணியினைப்பெயர். | பரிதி 10. தாப்படத்தின் இலக்கம் 3,302—பாததமுள்ளையில. வர்வரம். | வீசாலம். |
|---|--|--|-----------|
| C 296 | கூடவத்த | வீடும மறறவைகளும் | 0 0 12.50 |
| D 296 | தொடவத்த | தென்னந்தோட்டம் | 0 0 12.50 |
| E 296 | அந்தவத்த | ஓடி | 0 0 12.25 |
| F 296 | கெதனிவத்த | ஓடி | 0 0 39 |
| G 296 | கொடவத்த அல்லது மறவத்த | தென்ன | 0 0 7.75 |
| H 296 | மிரிஞுவத்த | ஓடி | 0 0 6 |
| I 296 | ரெறேவத்த | ஓடி | 0 0 14.75 |
| J 296 | பஞ்சிவத்த | ஓடி | — |
| K 296 | கொறவகாவத்த | ஓடி | 0 0 10 |
| L 296 | கடசுவத்த | ஓடி | 0 0 4.50 |
| M 296 | போகாவத்த | தெனையுமினை சில சூழ | 0 0 14 |
| N 296 | சனறமறகளை அனற வெல | காடுள்ள வயலநிலம் | 0 0 0.12 |
| O 296 | ஓடி | தென்ன | 0 0 28.75 |
| இருககுழா—பறறகம். | | | |
| P 296 | கறறுடமப விதாறன சிடானகேய்வெல | காடுள்ள வயலநிலம் | 0 0 28 |
| Q 296 | ஓடி | தென்ன | 0 0 11.50 |
| R 296 | ஓடி | காடுள்ள வயலநிலம் | 0 0 19 |
| S 296 | ஓடி | ஓடி | 0 1 12.50 |
| T 296 | ஓடி | தென்ன | 0 0 0.50 |
| U 296 | ஓடி | ஓடி | 0 0 8.75 |
| V 296 | கெடைகெலாகெய்சம செய்வெல | ஓடி | 0 0 32 |
| W 296 | ஓடி | காடுள்ளவயலநிலம் | 0 0 27.50 |
| 7645 | பங்குருவகவேமப | சேத்துநிலம் | 0 0 17.50 |
| 7868 | பிறிதி 11. தாப்படத்தின் இலக்கம் 3,387—வளபிறறியில். | முடிச்சூரிய | 0 0 4.50 |
| N 297 | மெனகுரேவுசுவடமப | கடொள் | 0 1 6.75 |
| O 297 | மற்றிகொடவத்த | தென்ன | 1 0 3 |
| | ஓடி | சேத்துநிலம் | ஓடி |
| இருககுழா—பறக்கதொடடையைச்சேர்ந்த அந்ததொலையில. | | | |
| P 297 | அத்வளகொட அல்லது அட்பலமவத்தை | சீனா | 0 2 0 |
| Q 297 | அந்ததொளகுறுந்து வத்த | கறுவா | 0 1 11 |
| 7869 | ஊர்பாறாத | — | 0 0 4.75 |
| 7870 | அத்வளகொடதெனிய | சேத்துநிலம் | 0 0 34.50 |
| R 297 | அத்வளகொடஓவிற | காடு | 0 0 1 |
| S 297 | அத்வளகொட கொத்தல | சேத்துநிலம் | 0 0 1.50 |
| T 297 | அத்வளகொட | சீனா | 0 0 7.75 |
| U 297 | ஓடி | தெனையு மறறவைகளும் | 0 0 13 |
| V 297 | ஓடி | சீனா | 0 0 6.75 |
| W 297 | ஓடி | சேத்துநிலம் | 0 1 3 |
| X 297 | ஓடி | சீனா | 0 0 30 |
| Y 297 | ஓடி | வயல | 0 2 31.50 |
| Z 297 | ஓடி | இளம் சீனாவு மறறவைகளும். | 0 1 20 |
| A 298 | ஓடி | சீனா | 0 0 10.50 |
| 7871 | பிறதானவளி | அடிவளி | 0 0 4 |
| B 298 | அந்ததொளவத்த | காடு | 0 0 9.72 |
| C 298 | ஓடி | தெனையு மறறவைகளும் | 0 0 3.50 |
| D 298 | ஓடி | கறுவாவும் காடு | 0 0 7.75 |
| E 298 | ஓடி | சீனா | 0 0 2.75 |
| F 298 | ஓடி | தென்ன | 0 0 12 |
| G 298 | ஓடி | காடு | 0 0 13.50 |
| H 298 | ஓடி | ஓடி | 0 0 11.75 |
| I 298 | ஓடி | ஓடி | 0 0 1.75 |
| J 298 | ஓடி | ஓடி | 0 0 5 |
| K 298 | ஓடி | ஓடி | 0 0 5.70 |

| | இல. | காணியின பெயர். | வகை. | உறத்தாளியின பெயர். | விசாலம். அ. மு. ப. |
|---|------|---|--|---|-----------------------|
| L | 298 | அந்ததொளவத்த | ஓட்டுவீடு சிறுபோகமும் மற்றவைகளும் | ஜி. என். வயகுரு | 0 0 4 |
| M | 298 | அந்ததொள மருனகபெ லல | சீன | பி. ஒந்திரிசு மற்றவர்களும் | 0 0 28.75 |
| N | 298 | பட்டகிறவத்த | இருக்குழா—பறங்கதொட்டையைச்சேர்ந்த தெனணை வீடு மற்றவை களும் | பட்டகிரயில. | |
| O | 298 | ஓடி | ஓடி | கே. எச். கறுமானிசு மற்றவர்களும் | 0 0 29.75 |
| P | 298 | ஓடி | ஓடி | பி. அந்திரிசும யி. பிடாரிசும | 0 0 14.50 |
| Q | 298 | ஓடி | தெனணை | கே. வெலநப்புவு மற்றவர்களும் | 0 0 18.25 |
| R | 298 | பட்டகிற வெள்ளுகாஆ வத்த | தெனணை பிலாமரம் | எம். ஜே. சிலவா | 0 0 38 |
| S | 298 | பட்டகிற வெலகாஆ வத்த | தெனணை வீடு மற்றவை களும் | சீ. வடு ஒடிசு மற்றவர்களும் | 0 0 16 |
| T | 298 | ஓடி | ஓவிற | ஓடி | 0 0 10.50 |
| U | 298 | பட்டகிறவெல | பறகஆரெட்டையைச்சேர்ந்த வெள்ளாணமை வயல | வாடுமுனயில. | |
| V | 298 | ஓடி | ஓடி | எம். டபிள்யூ. யி. சிலவாவு மற்றவா களும் | 0 0 1.50 |
| W | 298 | பட்டகிறடனிய | சேதகுநிலம் | எம். டபிள்யூ. எனடோரிசு மற்றவா களும் | 0 0 11.50 |
| X | 298 | ஓடி | ஓடி | எச். அறனோலிசு மற்றவர்களும் | 0 0 22.75 |
| Y | 298 | ஓடி | ஓடி | ஓடி | 0 0 0.50 |
| Z | 298 | வெலகாஆவத்த அத தரடெனிய | ஓடி | ஓடி | 0 0 11 |
| | 7872 | பட்டகிற கிள்ளெள டெனிய | ஓடி | முடிக்குரியதாகவேணும் | 0 0 2 |
| | 7873 | ஓடி | ஓடி | ஓடி | 0 0 24.75 |
| A | 299 | கனபொளவத்த அத்த ர ஓவிற | ஓவிற | என். கரேவீதானையு மற்றவர்களும் | 0 0 5 |
| B | 299 | கெதறவத்த ஓவிற | ஓடி | யி. யி. வெ-சிலவாவுமற்றவர்களும் | 0 0 1 |
| C | 299 | கெதறவத்த | தெனணை | ஓடி | 0 0 6.50 |
| D | 299 | பிறசித்தவளி | அடிவளி | ஓடி | 0 0 1.25 |
| E | 299 | கெதறவத்த | தெனணையு மற்றவை களும் | ஓடி | 0 0 38 |
| F | 299 | பொற்கொடவத்த | ஓடி | எம். வடுஎந்தோரிசு மற்றவர்களும் | 0 0 16 |
| G | 299 | பொற்கொடவத்த வெல | பறகஆரெட்டையைச்சேர்ந்த பறகஆரெட்டயில. | | |
| H | 299 | மறடானவத்த | வெள்ளாணமை வயல | ஓடி | 0 0 12.50 |
| I | 299 | மாடனகஆ அலலது மறடானவத்த | தெனணையும் கறுவாவும | எச். எ. வெ-சிலவா அப்புகாமி | 0 0 26.50 |
| J | 299 | ஓடி | ஓடி | ஓடி | 0 0 8.50 |
| K | 295 | ஓடி | காடு | ஓடி | 0 0 0.25 |
| L | 299 | முவனனடுவ அலலது பானுவத்த | தெனணையு மற்றவைகளும் | எச். பொடிகாமியு மற்றவர்களும் | 0 0 24 |
| M | 299 | ஓடி | தெனணை | எச். எஸ். சிலவாவு மற்றவர்களும் | 0 0 21 |
| N | 299 | முவனனடுவ அததர வெல | வெள்ளாணமை வயல | ஓடி | 0 0 16.50 |
| O | 299 | பொளவெல அததர வெல | மண்டொம்பையைச்சேர்ந்த கண்டகொடையில. | | |
| P | 299 | மறடானவத்த | வெள்ளாணமை வயல | எஸ். எஸ். வெ-சொயிசாவு மற்றவா களும் | 0 0 20.75 |
| Q | 299 | பிறிதி 12. தாப்படத்தின இலககம் 3,388—மற்தொம்பையைச்சேர்ந்த கந்தகொடையில. மறடானவத்தை | தெனணை | ஓடி | 0 0 2.50 |
| R | 299 | படகலகெயிவத்த | தெனணையும கடையும | எஸ். எஸ். வெ-சொயிசாவு மற்றவா களும் | 0 0 6.75 |
| S | 299 | விகாற்கொடை அல லது பனுகூறுந்து வத்தை | தெனணை | எம். எவியசுவு மற்றவர்களும் | 0 0 1.50 |
| T | 299 | ஓடி | சிறுகாடு | எ. எஸ். விஜறதனையு மற்றவர்களும் | 0 0 37 |
| U | 299 | தங்கா அலலது மாத ங்காவத்தை | ஓடி | ஓடி | 0 0 4.50 |
| V | 299 | ஓடி | தெனணை | எச். எஸ். வெ-சிலவாவும மற்றவா களும் | 0 0 0.25 |
| W | 299 | ஓடி | சிறுகாடு மற்றவைகளும் | ஓடி | 0 0 18.50 |
| X | 299 | வதுவத்தை | தெனணை | ஓடி | 0 0 0.12 |
| Y | 299 | ஓடி | ஓடி | டபிள்யூ. ஆகிகமவு மற்றவர்களும் | 0 0 29 |
| Z | 299 | மன்காவத்தை | ஓடி | ஓடி | 0 0 4.50 |
| | | | ஓடி | எச். ஜி. வெந்திசு மற்றவர்களும் | 0 0 6.50 |

| இல. | காணியின பெயர். | நிலவரம். | உருந்தாளியின பெயர். | விசாலம். அ. மு. ப. |
|-------|--|---|-------------------------------|-----------------------|
| A 300 | தாய்படத்தலை, இலக்கம் 3,388—நந்தொம்பையச்சேந்த கந்தகொடையில். | இலக்கம் 3,388—நந்தொம்பையச்சேந்த கந்தகொடையில். | எச். ஓ. மெந்தீசு மற்றவர்களும் | 0 0 8 |
| B 300 | நள்காவத்தை | தெனணை | எச். ஓ. மெந்தீசு மற்றவர்களும் | 0 0 7.75 |
| C 300 | விந்தமுள்வத்தை | ஓடி | ஓடி | 0 0 10 |
| D 300 | ஓடி | சிறுகாடு | ஓடி | |
| E 300 | விந்தமுள் அத்தற | ஓடி | ஓடி | 0 0 5 |
| F 300 | ஒவிறற | ஓடி | ஓடி | |
| G 300 | மறதான பனசாள | இளந்தெனணை | ஏ. எஸ். விஜறதன | 0 0 18 |
| H 300 | வத்தை | அடிவளி | ஓடி | 0 0 3.50 |
| I 300 | மறதான குறுந்து | தெனணையு மறறவைகளும் | பீ. ஜந்தோரி மறறவர்களும் | 0 0 21 |
| J 300 | வத்தை | ஓடி | எச். ஓ. மெந்தீசு மறறவர்களும் | 0 0 23 |
| K 300 | புளியகுறு பதினசினனே மறதான | ஓடி | ஓடி | |
| L 300 | வத்தை | ஓடி | ஓடி | |
| M 300 | ஜனிசாகுறுபதினசினனே மறதானவத்தை | ஓடி | ஓடி | |
| N 300 | கெரிலறவத்தை கபலலை | ஓடி | ஓடி | |
| O 300 | மாணுவத்தை | ஓடி | ஓடி | |
| P 300 | ஓடி | ஓடி | ஓடி | |
| Q 300 | ஓடி | ஓடி | ஓடி | |
| R 300 | ஓடி | ஓடி | ஓடி | |
| S 300 | ஓடி | ஓடி | ஓடி | |
| T 300 | ஓடி | ஓடி | ஓடி | |
| U 300 | ஓடி | ஓடி | ஓடி | |
| V 300 | ஓடி | ஓடி | ஓடி | |
| W 300 | ஓடி | ஓடி | ஓடி | |
| X 300 | ஓடி | ஓடி | ஓடி | |
| Y 300 | ஓடி | ஓடி | ஓடி | |
| Z 300 | ஓடி | ஓடி | ஓடி | |
| A 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| B 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| C 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| D 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| E 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| F 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| G 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| H 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| I 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| J 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| K 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| L 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| M 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| N 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| O 301 | ஓடி | ஓடி | ஓடி | |
| P 301 | ஓடி | ஓடி | ஓடி | |

| | இல | காணியின பெயர். | வீவாட. | உருத்தாளியின் பெயர். | ஈசாலட. |
|---|------|-----------------------------------|-----------------------------------|---|-----------|
| | | | | | அ. நா. ப. |
| Q | 301 | கறடகண்டபட வத்த | அடிவளி | ஒ. ஒதிரிசுமற்றவாகளும் | 0 0 1 |
| R | 301 | ஓடி | தென்னையுமற்றவைகளும் | ஓடி | 0 0 32 |
| S | 301 | வலபொடவத்த | ஓடி | ஈ. தம்பே அப்பு மறறவாகளும் | 0 0 1.75 |
| T | 301 | பெனதொற்ற மன பனவு வேஆலல பொடவத்த | ஓடி | என. எச். பீ. சிலவாவு மறறவா களும் | 0 0 3.75 |
| U | 301 | வலவத்த | ஓடி | ஏ. பீ. வேலிலை டெலோஸ அப்பு மற றவாகளும் | 0 0 36 |
| V | 301 | வலபொட அலலது யுடி நெகியுவத்த | ஓடி | பீ. பீ. ஒதிரிஸ. டெ-சிலவாவு மறறவா களும் | 0 0 7.50 |
| W | 301 | வலபொடவத்த | தென்னையும லீடும | ஜீ. ஈ. டெ-சிலவா | 0 0 17 |
| X | 301 | மணணிகொடவத்த | டெனிய | கே. நீ. கொரோகாமியு மறறவா களும் | 0 0 6.50 |
| Y | 801 | ஓடி | தென்னையு லீடு மறறவை களும் | ஓடி | 0 0 26.75 |
| Z | 301* | பெலவத்த | தெனணை | சே. ஈ. டே-சிலவாவு மறறவாகளும் | 0 0 3.50 |
| A | 302 | கொவ்வத்த | வெண்ணிலம் | எஸ. சிமனகாமியு மறறவாகளும் | 0 0 10.50 |
| B | 302 | ஓடி | தென்னையு லீடு மறறவை களும் | எஸ். சிமனகாமியு மறறவாகளும் | 0 1 17 |
| C | 302 | ஓடி | தென்னையுமற்றவைகளும் | எஸ். ஹறமாளிகு மறறவாகளும் | 0 0 25.50 |
| D | 302 | பளியபொடவத்த | ஓடி | கே. நி. வறறகாமியு மறறவாகளும் | 0 0 18 |
| E | 302 | மறடானவத்த | ஓடி | கே. மாகனனிகு மறறவாகளும் | 0 0 1 |
| F | 302 | கோவ்வத்தகே | | | |
| G | 302 | பெலல | ஓடி | எ கறமாளிகு மறறவாகளும் | 0 0 85.75 |
| H | 302 | கெதறவத்த | ஓடி | ஏ. அலவிகு மறறவாகளும் | 0 0 18. |
| I | 302 | பொருண்பொடவத்த | தென்னையும லீடும | டீ. எஸ். பீ. டொயனகாமியு மறற வாகளும் | 0 1 26 |
| J | 302 | அகறகா ஆவத்த | தென்னையு மறறவைகளும் | எம். பீ. கறமாளிஸ டெ-சிலவாவு மறறவாகளும் | 0 0 14 |
| K | 302 | மறடானவத்த | தென்னையும லீடுகளு மற றவைகளும். | சே. பீ. சிமன டெ-சிலவாவு மறற வாகளும் | 0 3 23 |
| L | 302 | பெலலவத்த | தெனணை | எஸ. எம். அறறேலிகு மறறவாக ளும் | 0 0 2.50 |
| M | 302 | அம்பகா ஆவத்த | தென்னையுமற்றவைகளும் | பி. கரோலிகு மறறவாகளும் | 0 0 10.50 |
| N | 302 | படடகா ஆ அத துவ வத்த | ஒரு தெனணை கரத்தைவளி | சே. யீ. டெ-சிலவாவு மறறவாகளும் | 0 0 2.25 |
| O | 302 | ஓடி | ஓடி | ஓடி | 0 0 6.25 |
| P | 302 | பாதத அத தறவத்த | ஒரு ஆசனி மரம | ஓடி | 0 0 0.50 |
| Q | 302 | ஓடி | பாகரு மறறவைகளும் | ஓடி | 0 0 6.50 |
| R | 302 | மறடான அலலது டங்கா ஆவத்த | கரத்தைவளி | எம். யீ. சிலவாவு மறறவாகளும் | 0 0 4.50 |
| S | 302 | ஓடி | புலலுநிலம் | ஓடி | 0 0 1.25 |
| T | 302 | ஓடி | தென்னையுமற்றவைகளும் | ஓடி | 0 0 20.75 |
| U | 302 | டங்கா ஆவத்த | தென்னையும லீடும | எஸ. யீசாக டெ-சிலவா | 0 2 26.25 |
| V | 302 | கொப்பற கொடடுவ அத தறவத்த | பாகரு | ஓடி | 0 0 1.75 |
| W | 302 | டங்கா ஆ அலலது மடங்கா ஆவத்த | லீடு தெனணையு மறறவை களும் | எம். யீ. டெ-சிலவா மறறவாகளும் | 0 0 32.50 |
| X | 302 | டிம்புள்கா ஆவத்த | ஓடி | டீ. டிபிள்யு. லமேடானவு மறற வாகளும் | 0 1 30.25 |
| Y | 302 | கொப்பற கொடடுவ வத்த | பாகரு | எஷ். எஸ. டெ-சிலவாவு மறறவா களும் | 0 0 20 |
| Z | 302 | மாதங்கா ஆவத்த | லீடு பங்கும் தெனணை யும் | அய். தெ-சிலவா சயவறதனவு மறற வர்களும் | 0 0 15 |
| A | 303 | மடங்கா ஆவத்த | லீடு தெனணை மறறவை களும் | எம். பெலியசு மறறவாகளும் | 0 1 37.50 |
| B | 303 | டொமகா ஆவத்த | பாகரு | டீ. டீ. டெ-சிலவா சயருரியவு மற றவாகளும் | 0 0 1.50 |
| B | 303 | மறடானவத்த | ஓடி | எம். வாடு அறிவு மறறவாகளும் | 0 0 1.25 |

மேற்கூறிய காரணிகளுக்கு உரித்தபேசுகின்ற சகலபேரும் தானாகவல்லது அவரவருடைய காரியகார
ரால 1891 ஆண்டு அற்பிகைமாசம் 23 தேதி காலமே 8 மணிக்கு அம்பலம்கொடையில் எனமுதலாவில வெளி
ப்படடு சொல்லிக்கொள்ள வேண்டுவதுமல்லாமல அந்தக்காரணிகளுக்குப் பெற்றுக்கொள்ளப்படும் பணத்
தையும் அதைப்பெற்றுக்கொள்வதற்குண்டான உரித்தையுஞ் சொல்லவேண்டியது.

காலிகச்சேரி,
1891 ஆண்டு பிரட்டாசிமன் 15 உ.

பி. ஏ. மெம்பன்,
அரசாட்சி ஏசுத்த.

LAND RESUMPTION NOTICES.

WHEREAS by section 1 of Ordinance No. 4 of 1887, entitled "An Ordinance relating to Lands alienated by the Crown which are abandoned by the Owners thereof," it was amongst other things enacted that when any land in this Colony which had been or which might hereafter be alienated by or on behalf of the Crown should appear to the Government Agent of the Province in which such lands should be situate to have been abandoned by the owner thereof for eight years or upwards, and that such owner or any person lawfully claiming under him could not be ascertained, notwithstanding all reasonably diligent inquiry made by such Government Agent, it should be lawful for such Government Agent, with the sanction of the Governor, to declare by a notice in the English, Sinhalese, and Tamil languages, to be published six times at least in the *Government Gazette* and in any two local papers, and to be posted on such land, that if no claim to such land should be made to him by or on behalf of any person able to establish a title thereto within the period (not being less than twelve months) specified in such notice, such land should be resumed by the Crown :

And whereas by section 2 of the said Ordinance it was further enacted that if no claim should be made in pursuance of such notice, the said Government Agent should make a report to the Governor of the proceedings taken by him, which report should contain a description of the land, together with the boundaries thereof, and should state that no claim had been made thereto ; and further, that upon receipt of such report it shall be lawful for the Governor in Executive Council to make order that such land shall be resumed by the Crown, and that the same shall thereupon be resumed by, and become the property of, the Crown free from all encumbrances :

And whereas under and in pursuance of the said enactment a notice was duly published in the said English, Sinhalese, and Tamil languages in the *Government Gazette* on September 5, 12, 19, and 26, and October 3 and 10, 1890, in the *Sarasavi Sandarvsa* on September 16, 19, 23, 26, and 30 and October 3, 1890, and in the *Muslim Friend* on September 17 and 24, October 1, 8, 10, and 15, 1890, respectively, that an allotment of land lot 1,129 in preliminary plan 210, containing in extent 1 acre 3 roods and 17 perches, called Nagahamulahena, situated in the village Pawagama in Pasbage korale in Uda Bulatgama, in the Central Province of the Island of Ceylon, and described in title plan 54,643 ; bounded on the south-east by the old road to Masnawatta (now abandoned), and on all other sides by the land described in title plan 137,772, which had been alienated by the Crown, appeared to the Government Agent of the Central Province to have been so abandoned by the owner thereof for eight years and upwards as aforesaid, and that neither such owner nor any person claiming under him could be ascertained, notwithstanding all diligent and reasonable inquiries thereunto by the said Government Agent ; and the said Government Agent, by virtue of the powers vested in him by the said Ordinance, and with the sanction of the Governor, thereby declared that if no claim to the said land by any person having a right or able to establish a title thereto was made to him on or before August 31, 1891, the same should be resumed by the Crown in pursuance of the said Ordinance ; and the said notice was duly posted on the said land as by the said Ordinance required :

And whereas the said Government Agent has duly reported to Us, the said Governor, in manner in the 2nd section of the said Ordinance prescribed, and has stated that no claim has been made to the said land :

Now know all Men that We, Sir Arthur Elibank Havelock, Knight Commander of the Most Distinguished Order of Saint Michael and Saint George, in Our Executive Council, do hereby order that the said land so described as aforesaid shall be resumed by the Crown, and the same is hereby resumed by, and becomes the property of, the Crown free from all encumbrances.

By His Excellency's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, September 26, 1891.

MISCELLANEOUS DEPARTMENTAL NOTICES.

LIST of Publications for Sale at the Government Record Office, Colombo:—

| | Rs. | c. |
|---|---------|----|
| Special Editions of the Penal and Criminal Procedure Codes, the Courts' Ordinance, and Civil Procedure Code, with Tables of Sections and Indices, stitched in paper covers, are obtainable as follows:— | | |
| The Penal Code (2 of 1883) .. | each 2 | 0 |
| The Criminal Procedure Code (3 of 1883) .. | " 3 | 0 |
| The Courts' Ordinance (1 of 1889) .. | " 0 | 50 |
| The Civil Procedure Code (2 of 1889) .. | " 5 | 0 |
| The Penal Code, in Sinhalese or Tamil .. | " 1 | 0 |
| The Criminal Procedure Code, in Sinhalese or Tamil .. | " 1 | 50 |
| Single copies of Ordinances in English (and where translations have been published, in Sinhalese and Tamil) may be obtained for 5 cents for every 8 pages octavo or portion thereof. | | |
| Administration Reports, bound volumes .. | " 7 | 50 |
| Do. single copies each 4 pp. .. | 0 | 5 |
| Ceylon Blue Books, from 1880 to 1890 .. | each 10 | 0 |
| Sessional Papers, bound volumes .. | " 10 | 0 |
| Do. single copies each 4 pp. .. | 0 | 5 |
| Colonial Office List .. | each 4 | 0 |
| Ceylon Civil List .. | " 1 | 0 |
| Report of the Executive Commissioner for the Ceylon Section of the Colonial and Indian Exhibition, 1886 .. | " 0 | 50 |
| Reports of the Temple Lands Commissioners, 1857 to 1865 .. | " 0 | 50 |
| Papers relating to Buddhist Temporalities, 1876 .. | " 1 | 0 |
| Report on the Administration of the Police, &c., by A. H. Giles .. | " 1 | 45 |
| Report of a Select Committee on the working of the Grain Tax Ordinance .. | " 3 | 10 |
| Customs Annual Returns .. | " 1 | 0 |
| Customs Tariff, 1890 .. | " 0 | 10 |
| Census of Ceylon, 1881 .. | " 20 | 0 |
| Vincent's Forest Report .. | " 2 | 50 |
| Epitome of Government Minutes, Circulars, and Notifications, 1849-71 .. | " 1 | 0 |
| Do. do. 1872-87 .. | " 1 | 0 |
| Report on Brown Scale, or Bug, on Coffee .. | " 1 | 0 |
| Tables for calculating Pensions under the Widows' and Orphans' Pension Fund Ord. .. | " 0 | 25 |
| The Green-Scale Bug in connection with the Cultivation of Coffee.—Observations by Mr. E. Ernest Green (illustrated) .. | " 1 | 0 |
| Report on Anæmia, or Beri-Beri, of Ceylon.—By W. R. Kynsey, F.R.C.P., C.M.C., Principal Civil Medical Officer, &c., Ceylon .. | " 2 | 0 |
| Pybus's Mission to Kandy .. | " 0 | 50 |
| The Mahāvāṅsa:— | | |
| Original Pali Text, Part I. .. | " 7 | 50 |
| Do. Part II. .. | " 7 | 50 |
| Wijesinha's English Translation of Part II. with Turnour's Translation of Part I. prefixed .. | " 7 | 50 |
| Sinhalese Translation, Part I. .. | " 5 | 0 |
| Do. Part II. .. | " 5 | 0 |
| Nitinighanduwa, English .. | " 1 | 0 |
| Do. Sinhalese .. | " 1 | 0 |
| Rāmanāthan's Reports .. | " 22 | 0 |
| Saddharmalankaraya .. | " 2 | 0 |
| Dravidian Comparative Grammar .. | " 13 | 0 |
| Governors' Addresses, 1833-77, 2 vols. .. | " 10 | 0 |
| Marnār: a Monograph.—By the late W. J. S. Boake, C.C.S. .. | " 1 | 0 |
| Itinerary of Ceylon Roads:— | | |
| Part I.—Principal Roads, Second Edition (1881), without Map .. | " 2 | 0 |
| Part II.—Minor Roads, Second Edition (1888), with Map .. | " 8 | 0 |
| Do. do. without Map .. | " 3 | 0 |

| | Rs. | c. |
|---|--------|----|
| Register of Books Printed in Ceylon and Registered under Ordinance No. 1 of 1885: Part I., 1885-88 .. | each 1 | 25 |
| Return of Architectural and Archæological Remains and other Antiquities existing in Ceylon .. | " 1 | 20 |
| The Tesawalamai .. | " 0 | 50 |

Application for any publication in the above List should be made to the *Government Record Keeper*, at the Colonial Secretary's Office, Colombo, and should be accompanied by payment in advance, which should be made by Post Office Order, Government Draft, or uncrossed Cheque on Colombo Bank. *Stamps are not received in payment.*

H. L. CRAWFORD,
Record Keeper.

PUBLICATIONS for Sale at the Government Printing Office:—

| | | |
|---|-------|----|
| <i>The Ceylon Government Gazette</i> , published on Friday. | | |
| Subscription, payable in advance, per quarter .. | Rs. 3 | 0 |
| Single copies .. | 0 | 25 |

The Supreme Court Circular, published from time to time.

| | | |
|--|---|-----|
| Subscription, per volume of 52 numbers, with Digest, payable in advance .. | 6 | 50 |
| Copies of back volumes are obtainable, viz.:— | | |
| Volume I. .. | 3 | 25 |
| Volumes II. to VIII., each .. | 6 | 50 |
| Separate numbers { To subscribers .. | 0 | 12½ |
| { To non-subscribers .. | 0 | 25 |

Charges for Advertisements in the Gazette.

| | | |
|---|---|----|
| A column .. | 7 | 50 |
| Two-thirds of a column .. | 5 | 0 |
| Half a column .. | 4 | 0 |
| For small notices not exceeding 20 lines .. | 2 | 50 |

Second and third insertions (consecutive) two-thirds and one-half, respectively, of the above rates.

G. J. A. SKERN,
Government Printer.

Ceylon Government Railways.

NOTICE is hereby given that on and after October 1 next, Combustibles and Explosive Articles, marked (°) in the Railway Classification Book, will be conveyed by train from Colombo and Wharf on the under-mentioned days only:—

Mondays.—Kerosine oil, gunpowder, gun cotton, fire-works, blasting cartridge, fuze, and ammunition.
Tuesdays.—Kerosine oil, paraffine, petroleum, naphtha, mythelated spirits, and spirits of turpentine.
Wednesdays.—Dynamite, tonite, potentite.
Thursdays.—Acids of all kinds, and matches.

F. J. WARING,
Acting General Manager.

General Manager's Office,
Colombo, September 21, 1891.

Ceylon Government Railways.—Comparative Statement of Traffic for the Week ending Sept. 20, 1891.

| EARNINGS FROM | Seven days ending September 22, 1889. | | | Seven days ending Sept. 21, 1890. | | | Seven days ending Sept. 20, 1891. | | | Increase— 1891 over 1890. | | | Decrease— 1891 below 1890. | | |
|--|--|----------------|-----------|--------------------------------------|----------------|-----------|--------------------------------------|----------------|-----------|------------------------------|---------------|-----------|----------------------------------|-----|------|
| | No. | Rs. | c. | No. | Rs. | c. | No. | Rs. | c. | No. | Rs. | c. | No. | Rs. | c. |
| Passengers, Ordinary ... | 38,823 | 15,585 | 49 | 48,677 | 19,696 | 14 | 55,213 | 22,739 | 18 | 6,536 | 3,043 | 4 | — | — | — |
| Coolies ... | 451 | 239 | 1 | 1,018 | 586 | 12 | 1,754 | 1,157 | 73 | 736 | 571 | 61 | — | — | — |
| Season Tickets ... | 1 | 5 | 0 | — | — | — | 6 | 14 | 40 | 6 | 14 | 40 | — | — | — |
| Total Passengers ... | 39,275 | 15,829 | 50 | 49,695 | 20,282 | 26 | 56,973 | 23,911 | 31 | 7,278 | 3,629 | 5 | — | — | — |
| Parcels ... | 2,719 | 1,033 | 9 | 4,038 | 1,261 | 5 | 4,144 | 1,275 | 94 | 106 | 14 | 89 | — | — | — |
| Horses ... | 20 | 194 | 7 | 24 | 121 | 0 | 59 | 316 | 9 | 35 | 195 | 9 | — | — | — |
| Carriages ... | 2 | 37 | 13 | 4 | 51 | 21 | 19 | 155 | 73 | 15 | 104 | 52 | — | — | — |
| Dogs ... | 80 | 32 | 50 | 48 | 45 | 25 | 53 | 41 | 50 | 5 | — | — | — | — | 3 75 |
| Other small Animals ... | 18 | 14 | 0 | 5 | 4 | 50 | 29 | 19 | 0 | 24 | 14 | 50 | — | — | — |
| Neat Cattle ... | — | — | — | 1 | — | — | 1 | 29 | 50 | — | 29 | 50 | — | — | — |
| Mails ... | — | 439 | 75 | — | 454 | 34 | — | 454 | 45 | — | 0 | 11 | — | — | — |
| Miscellaneous Coaching ... | — | 4 | 0 | — | 4 | 70 | — | 25 | 30 | — | 20 | 60 | — | — | — |
| Goods (Tons) ... | 5,413 | 50,990 | 65 | 4,916 | 46,891 | 28 | 6,194 | 58,326 | 5 | 1,276 | 11,434 | 77 | — | — | — |
| Miscellaneous Goods ... | — | 54 | 72 | — | 42 | 90 | — | 37 | 64 | — | — | — | — | — | 5 26 |
| Live Stock ... | 274 | 75 | 25 | 588 | 195 | 75 | 659 | 209 | 75 | 71 | 14 | 0 | — | — | — |
| General Miscellaneous ... | — | 13 | 50 | — | 2,565 | 16 | — | 2,767 | 44 | — | 202 | 28 | — | — | — |
| Total for the Week ... | — | 68,718 | 16 | — | 71,919 | 40 | — | 87,569 | 70 | — | 15,650 | 30 | — | — | — |
| Total, Jan. 1 to Sept. 20 ... | — | 2501957 | 55 | — | 2726118 | 57 | — | 3179486 | 94 | — | 453368 | 37 | — | — | — |
| Increase compared with previous year ... | — | 100239 | 79 | — | 224,161 | 2 | — | 453,368 | 37 | — | — | — | — | — | — |
| Decrease do. do. ... | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| Traffic Train Mileage this week ... | 11,394 | — | — | 12,714 | — | — | 13,349 | — | — | 635 | — | — | — | — | — |
| Total, Jan. 1 to Sept. 20 ... | 417351 | — | — | 462754 | — | — | 495797 | — | — | 33,043 | — | — | — | — | — |
| Increase compared with previous year ... | 1,244 | — | — | 45,403 | — | — | 33,043 | — | — | — | — | — | — | — | — |
| Decrease do. do. ... | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |

| PARTICULARS OF GOODS CONVEYED. | Seven days ending Sept. 20, 1891. | | | January 1 to Sept. 20, 1891. | | | January 1 to Sept. 21, 1890. | | | Increase in 1891. | | | Decrease in 1891. | | |
|------------------------------------|--------------------------------------|-----------|-------------|---------------------------------|----------|-------------|---------------------------------|-----------|------------|----------------------|-----------|-------------|----------------------|----------|-------------|
| | Tons | cwt. | qr. | Tons | cwt. | qr. | Tons | cwt. | qr. | Tons | cwt. | qr. | Tons | cwt. | qr. |
| First class Goods ... | 113 | 18 | 3·27 | 4,336 | 1 | 3·19 | 4,010 | 4 | 1·11 | 325 | 17 | 2·8 | — | — | — |
| Rice ... | 1,724 | 7 | 0·9 | 50,681 | 3 | 2·17 | 42,721 | 11 | 3·23 | 7,959 | 11 | 2·22 | — | — | — |
| Tea ... | 411 | 12 | 1·27 | 22,550 | 17 | 3·1 | 15,683 | 0 | 3·8 | 6,867 | 16 | 3·21 | — | — | — |
| Tea Leaf ... | 26 | 6 | 2·5 | 1,238 | 6 | 3 | 972 | 3 | 1·23 | 266 | 3 | 1·5 | — | — | — |
| Arrack ... | 69 | 4 | 0·14 | 1,082 | 3 | 0·5 | 1,112 | 9 | 0·26 | — | — | — | 30 | 6 | 0·21 |
| Salt ... | 49 | 16 | 3·8 | 2,107 | 19 | 3·1 | 2,106 | 8 | 2·11 | 1 | 11 | 0·18 | — | — | — |
| Cinnamon ... | — | — | — | 32 | 4 | 3·25 | 36 | 12 | 2·17 | — | — | — | 4 | 7 | 2·20 |
| Cacao ... | 2 | 17 | 0·14 | 633 | 2 | 1·25 | 391 | 13 | 0·13 | 241 | 9 | 1·12 | — | — | — |
| Cardamoms ... | 6 | 2 | 2·6 | 129 | 4 | 2·18 | 111 | 10 | 2·7 | 17 | 14 | 0·11 | — | — | — |
| Tobacco ... | 8 | 10 | 2·19 | 438 | 15 | 3·9 | 515 | 11 | 3·14 | — | — | — | 76 | 16 | 0·5 |
| Beer, 2nd class ... | 1 | 2 | 1·24 | 42 | 0 | 0·11 | 86 | 1 | 3·14 | — | — | — | 44 | 1 | 3·3 |
| Tea Lead and Shooks, 2nd class ... | 20 | 8 | 2·1 | 1,578 | 7 | 2·1 | 1,405 | 9 | 2·10 | 172 | 17 | 3·19 | — | — | — |
| Manure, 2nd class ... | 1 | 0 | 1·7 | 23 | 14 | 2·17 | 15 | 7 | 3·25 | 8 | 6 | 2·20 | — | — | — |
| Plumbago, 2nd class ... | — | — | — | 129 | 10 | 1·6 | 66 | 4 | 2·18 | 63 | 6 | 2·16 | — | — | — |
| Other 2nd class Goods ... | 806 | 6 | 1·17 | 26,117 | 4 | 1·14 | 23,440 | 5 | 0·6 | 2,676 | 19 | 1·8 | — | — | — |
| Cinchona ... | 28 | 17 | 1 | 1,190 | 15 | 0·5 | 1,737 | 5 | 2·12 | — | — | — | 546 | 10 | 2·7 |
| Coffee ... | 32 | 0 | 2·19 | 2,404 | 14 | 2·3 | 2,354 | 3 | 1·11 | 50 | 11 | 0·20 | — | — | — |
| Cotton ... | 1 | 16 | 1·18 | 153 | 7 | 3·9 | 295 | 0 | 2·21 | — | — | — | 139 | 12 | 3·12 |
| Cocoanuts ... | 124 | 11 | 0·16 | 3,560 | 14 | 0·22 | 3,317 | 5 | 3·17 | 243 | 8 | 1·5 | — | — | — |
| Cocoanut Oil ... | 31 | 4 | 0·27 | 1,144 | 6 | 3·18 | 1,276 | 7 | 3·15 | — | — | — | 132 | 0 | 3·25 |
| Copperah ... | 26 | 7 | 1·25 | 1,314 | 19 | 3·12 | 684 | 1 | 1·1 | 630 | 18 | 2·11 | — | — | — |
| Poonac ... | 72 | 11 | 2·7 | 3,349 | 5 | 3·19 | 2,999 | 4 | 1·1 | 350 | 1 | 2·18 | — | — | — |
| Staves, special rate ... | 7 | 15 | 3 | 245 | 14 | 2·2 | 397 | 10 | 2·2 | — | — | — | 151 | 16 | 0 |
| Timber at special rate ... | 36 | 14 | 1·5 | 1,066 | 18 | 3·6 | 1,018 | 15 | 2·14 | 48 | 3 | 0·20 | — | — | — |
| Timber at 10 cents rate ... | 15 | 0 | 0 | 353 | 15 | 3·4 | 410 | 9 | 0·14 | — | — | — | 56 | 13 | 1·10 |
| Timber at 3rd class rate ... | — | — | — | 263 | 4 | 0·18 | 23 | 0 | 0·18 | 240 | 4 | 0 | — | — | — |
| Tea Lead and Shooks, 3rd class ... | 77 | 8 | 2·9 | 3,934 | 2 | 1·22 | 2,479 | 13 | 3·14 | 1,454 | 8 | 2·8 | — | — | — |
| Manure, 3rd class ... | 186 | 10 | 2·10 | 2,546 | 13 | 0·26 | 2,640 | 15 | 1·16 | — | — | — | 94 | 2 | 0·18 |
| Plumbago, 3rd class ... | 268 | 12 | 0 | 8,501 | 9 | 0·12 | 7,612 | 15 | 0·18 | 888 | 13 | 3·22 | — | — | — |
| Beer, 3rd class ... | — | — | — | 58 | 17 | 0·17 | 107 | 14 | 0·13 | — | — | — | 48 | 16 | 3·24 |
| Staves, 3rd class ... | — | — | — | 8 | 11 | 0·14 | 20 | 6 | 1·6 | — | — | — | 11 | 15 | 0·20 |
| Barley, 3rd class ... | — | — | — | 36 | 16 | 0 | 36 | 12 | 0 | 0 | 4 | 0 | — | — | — |
| Other 3rd class Goods ... | 177 | 15 | 2·1 | 8,244 | 7 | 2·8 | 4,865 | 18 | 0·43 | 3,378 | 9 | 2·4 | — | — | — |
| Railway Material ... | 172 | 2 | 1·25 | 18,422 | 19 | 3 | 15,183 | 15 | 0·13 | 3,239 | 4 | 2·27 | — | — | — |
| Public Works Material ... | 600 | 8 | 0 | 12,076 | 14 | 0 | 15,567 | 17 | 0 | — | — | — | 3,491 | 3 | 0 |
| Prison Dept. Material ... | 1,092 | 9 | 0 | 20,228 | 10 | 0 | 1,632 | 9 | 0 | 18,596 | 1 | 0 | — | — | — |
| Breakwater Material ... | — | — | — | — | — | — | 997 | 19 | 0 | — | — | — | 997 | 19 | 0 |
| Royal Engineers ... | — | — | — | 1,333 | 9 | 0 | — | — | — | 1,333 | 9 | 0 | — | — | — |
| Total ... | 6,193 | 19 | 0·42 | 201,563 | 4 | 2·22 | 158,333 | 15 | 0·4 | 49,055 | 11 | 1·15 | 5,826 | 1 | 2·25 |

Total Quantities of the following Articles Exported from the Ports of Colombo and Galle during the under-mentioned Periods.

| Vessels. | Date of Clearing. | For what Port. | Plantation Coffee. | Native Coffee. | Tea. | Cacao. | Trunk, Cinchona. | Branch, Cinchona. | Cinchona Chips. | Cocoanuts. | Copperah. | Cocoanut Oil. | Cocoanut Poonac. | Cinnamon. | Cinnamon Oil. | Citronella Oil. | Cardamoms. | Ebony. | Plumbago. | Coir Rope. | Coir Junk. | Coir Yarn. | Coir Fibre. | Sapan-wood. | Orchilla. | Kittool Fibre. | Deer Horns. |
|-----------------------|-------------------|-----------------------|--------------------|----------------|--------|--------|------------------|-------------------|-----------------|------------|-----------|---------------|------------------|-----------|---------------|-----------------|------------|--------|-----------|------------|------------|------------|-------------|-------------|-----------|----------------|-------------|
| | | | cwt. | cwt. | lb. | cwt. | lb. | lb. | lb. | No. | cwt. | cwt. | cwt. | lb. | oz. | oz. | lb. | cwt. | cwt. | cwt. | cwt. | cwt. | cwt. | lb. | lb. | cwt. | cwt. |
| COLOMBO. | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
| ss. Victoria | 23/9 | Australia | 234 | — | 58849 | — | — | — | — | — | — | — | — | 1500 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ss. Kintuck | 23/9 | London | 1490 | — | 384068 | — | 114274 | — | — | — | 189 | — | — | — | — | — | — | — | 961 | — | — | — | — | — | — | — | — |
| ss. Rewa | 24/9 | Calcutta | — | — | 30 | — | — | — | — | — | — | — | — | — | 864 | — | — | — | — | — | — | — | — | — | — | — | 11 |
| ss. Teucer | 24/9 | London | — | — | 152252 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ss. Mirzapore | 24/9 | Bombay | 70 | — | 9770 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ss. Paramatta | 24/9 | London | — | — | 20050 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ss. Chusan | 25/9 | do. | — | — | 131038 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ss. Bayern | 28/9 | Shanghai | 5 | — | 18790 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ss. Niemen | 28/9 | Calcutta | — | — | — | — | — | — | — | — | 839 | 3003 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ss. Gulf of Corcovado | 28/9 | London via Marsielles | — | 50 | 168354 | 13 | — | — | — | 127800 | 3000 | 1001 | — | 61300* | 1378 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ship Germania | 29/9 | New York | — | — | — | — | — | — | — | 9400 | — | 6988 | — | — | — | — | — | — | 12786 | — | — | 727 | — | — | — | 42 | — |
| ss. Yorkshire | 29/9 | Rangoon | 1 | — | 10 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ss. Oroya | 29/9 | Australia | 136 | 20 | 65659 | — | — | — | — | — | 45 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ss. Glenogle | 29/9 | London | 252 | — | 214961 | — | 35600 | — | — | — | — | — | — | — | — | — | — | — | 1794 | — | — | 190 | 13 | — | 6612 | — | — |
| GALLE. | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
| bq. Hiram | 22/9 | New York | — | — | — | — | — | — | — | — | — | 2936 | — | — | — | 464080 | — | — | 2481 | — | — | 669 | — | — | — | — | — |
| Oddy Dariah Baggy | 23/9 | Calcutta | — | — | — | — | — | — | — | 19900 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| Oddy Poodiapal | 23/9 | do. | — | — | — | — | — | — | — | 18000 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ss. Khandalla | 23/9 | do. | — | — | 1678 | — | — | — | — | — | 20 | 11 | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | — |
| ss. Radnorshire | 24/9 | London, &c. | — | — | 910 | — | — | — | — | — | — | 502 | 700 | 13440 | 10296† | 346816 | — | — | 527 | — | — | 3467 | — | — | — | — | — |

* And Chips 9,432 lb. † Leaf oil.

Importation of Rice from Indian Ports during the Week.

TO COLOMBO:—

| | | | |
|----------------|-------|----------|---------------|
| From Calcutta | | Bags | 37,028 |
| Bombay | ... | " | 25 |
| Southern India | ... | " | 2,194 |
| Total | ... | " | 39,247 |

TO GALLE:—

| | | | |
|----------------|-------|----------|--------------|
| From Calcutta | | Bags | 1,290 |
| Southern India | ... | " | 329 |
| Total | ... | " | 1,619 |

Customs, Colombo, September 30, 1891.

G. S. WILLIAMS,
Principal Collector.

BY virtue of a Mandate to me directed by the Hon. the Supreme Court of the Island of Ceylon, I do hereby proclaim that a Criminal Session of the said Court for the Western Circuit will be holden at the Court-house at Hulftsdorp, Colombo, on Saturday, October 10, 1891, at 11 o'clock of the morning of the said day.

And I do hereby require and inform all persons concerned therein to attend at the time and place above-mentioned, and not to depart without leave asked and granted.

Fiscal's Office
Ratnapura, September 28, 1891.

H. WACE,
Fiscal.

இலங்கைத் தீவின் அரசாங்கத்தின் மூலக்கிரமத்தின்படி நாம் பிரசுரிக்கப்பட்டுள்ள தகவல்கள் : அல்லறொழிந்த நியாயஸ்தலத்திலே மேற் சொல்லிய சுப்பி நீங்கோட்டாரால் மேற்றிசைக்குச்சேர்ந்த கிறிஸ்தொவன் வழக்குவிராணை, கஅகக ஆண்டு ஐப்பசிமாதம் ௧0 ந தேதியாகிய சனிக்குழமை காலமே யக மணி தொடங்கி அன்றும் அதற்கடுத்த நாட்களிலும் நடத்தப்படும். ஆதலால் அவ்விராணையிற் காரியகருமமுள்ளவர்களை ல்லோருட சொல்லப்பட்ட நேரத்திலே சொல்லப்பட்ட

சி. சீ. சீ,
பிச்சுக்கு வந்தே.

வகி 1891 ன்றி சுப்பிநீங்கோட்டாரால் 28 வந்தி
நீந ரன்னுக்கு பிச்சுக்கு கன்னோட்டுலேநீ.

இலங்கைத் தீவின் சங்கைப்போர்ந்த சுப்பிநீங்கோட்டாரால் கட்டளையின்படி நாம் பிரசுரிக்கப்பட்டுள்ள தகவல்கள் : அல்லறொழிந்த நியாயஸ்தலத்திலே மேற் சொல்லிய சுப்பி நீங்கோட்டாரால் மேற்றிசைக்குச்சேர்ந்த கிறிஸ்தொவன் வழக்குவிராணை, கஅகக ஆண்டு ஐப்பசிமாதம் ௧0 ந தேதியாகிய சனிக்குழமை காலமே யக மணி தொடங்கி அன்றும் அதற்கடுத்த நாட்களிலும் நடத்தப்படும். ஆதலால் அவ்விராணையிற் காரியகருமமுள்ளவர்களை ல்லோருட சொல்லப்பட்ட நேரத்திலே சொல்லப்பட்ட

இடத்திலே வெளிப்பட்டு அவ்விடத்தினின்றும் உத்தர வின்றி நீங்காதிருக்கக்கடவர்கள்.

இங்கனம்,
எச். வேஸ்,
பிஸ்கால்.

நெட்டிணப்புரி பிஸ்கால் கந்தோர்,
கஅகக ம் ஹெப் புரட்டாசிஸ் உஅந் உ.

Examination of Surveyors for License under Ordinance No. 15 of 1889.

NOTICE is hereby given that an examination of Surveyors requiring license under the above Ordinance will be held by me in Colombo, Kandy, Badulla, Galle, Batticaloa, Anuradhapura, and Kurunegala on November 2, 1891, and following days.

The subjects of the examination will be theodolite adjustments and surveying, levelling (if required), setting out boundaries, laying off areas on the ground, plotting, drawing, computing, and reporting on lot surveyed.

Candidates are required to give me at least a week's notice of their intention to present themselves for examination, and fees must be lodged before the examination takes place.

Candidates are to provide their own instruments.
F. J. DAY, R.E.,
Acting Surveyor-General.

Surveyor-General's Office,
Colombo, October 2, 1891.

NOTICE is hereby given that an application has been received from the Rev. T. S. Smith of the American Mission for the removal of his Veliciddi Boys' Vernacular School to a site about a quarter of a mile south-east from the present site. Observations must be forwarded to the Director of Public Instruction not later than October 17, 1891.

J. B. CULL,
Director.

Office of the Director of Public Instruction,
Colombo, September 28, 1891.

NOTICE is hereby given that applications for grants for the under-mentioned schools have been received. Observations must be forwarded to the Director of Public Instruction not later than October 17, 1891 :-

| Name and Class of School. | Name of Manager. | Province. | Mission. |
|------------------------------------|---------------------------|--------------|----------|
| Mirripenna Vernacular Boys' ... | Don Johanis Abeyesena ... | Southern ... | Private |
| Uduville Vernacular Boys' ... | K. Tillyampalam ... | Northern ... | do. |
| Uduville English Primary Boys' ... | K. Tillyampalam ... | do. ... | do. |

Office of the Director of Public Instruction,
Colombo, September 28, 1891.

J. B. CULL,
Director.

Return of Cooly Immigrants for the Week ended October 1, 1891.

| Colombo. | Arrivals. | Departures. |
|------------------|--------------|-------------|
| Men ... | 1,286 | 573 |
| Women ... | 336 | 7 |
| Children ... | 221 | 7 |
| Infants ... | 144 | — |
| Mannar ... | 763 | 260 |
| Total ... | 2,750 | 847 |

E. NOEL WALKER,
Colonial Secretary.

SALES OF UNSERVICABLE ARTICLES.

NOTICE is hereby given that at 12 o'clock noon on Saturday, October 3, 1891, will be sold by public auction at the Public Works Department Factory, Colombo, 2 bullocks belonging to this Department.

H. F. TOMALIN,
for Director of Public Works.

Public Works Department,
Colombo, September 29, 1891.

NOTICE is hereby given that on Saturday, November 7, 1891, at 1 o'clock p.m., will be sold by public auction at the Mahara jail premises the following unserviceable articles belonging to the Mahara Prison:—

1 adze, carpenter's
30 anklets

1 boiler, iron, large
3 buckets, zinc

| | |
|--------------------------------|--------------------------------|
| 1 brace | 6 lamps, hurricane, hanging |
| 3 buckets, galvanised | 12 mamoties |
| 3 chisels, carpenters' | 100 plates, tin |
| 4 files, triangular | 100 pints, tin |
| 3 files, carpenters' | 6 pickaxes |
| 1 hammer, miner's, double bore | 1 saw, cross cut |
| 8 masons' hammers | 1 saw, hand |
| 100 hammers, metal breaking | 10 shovels |
| ing | 1 tub, urinal |
| 2,000 hammer handles, small | 4 tubs, wooden, water carrying |
| 250 hammer handles, large | 1 tray, wooden, small |
| 2 lamps, kerosine, wall | 1 trowel |

R. E. FIRMINER,
Superintendent.

Convict Establishment,
Colombo, September 28, 1891.

NOTICES CALLING FOR TENDERS.

SEALED Tenders (in duplicate), marked on the envelopes "Tender for construction of a General Post and Telegraph Office, Colombo," will be received at the Colonial Secretary's Office up to noon on Friday, October 23, 1891, from persons willing to contract for the under-mentioned service:—

For construction of a General Post and Telegraph Office, Colombo.

The tenders are to be made on forms which will be supplied upon application at the office of the Director of Public Works, and no tender will be considered unless it is furnished on the recognised form.

A deposit of Rs. 250 will be required before any form of tender is issued; and should any person decline to enter into the contract and bond after he has tendered, or fail to furnish approved security, such deposit will be forfeited to the Crown. All other deposits will be returned upon signature of a contract.

The deposit should be made at the Treasury, and the receipt of the Treasurer produced when applying for the tender forms.

Sufficient sureties will be required to join in a bond for the due fulfilment of the contract, and if required further security in the shape of a money deposit or title deeds must be furnished.

The amount of the bond, and all other necessary information in respect of plans, specification, &c., can be ascertained upon application at the office of the Director of Public Works, Colombo.

The Government reserves to itself the right, without question, of rejecting any or all tenders, and the right of accepting any portion of a tender.

Time required for the completion of the work must be stated in the tender, which otherwise will be considered void and rejected.

Persons whose tenders are accepted by Government will be required to bear the expense of having security bonds prepared for the due performance of their contracts, which bonds will be subject to the approval of the Attorney-General, but may be drawn by the tenderers' own lawyers. And when bonds have been drawn by the tenderers' own lawyer, the name or stamp of the Proctor who drafted the bond should be affixed to the document.

Any alteration made in the tender should bear the initials of the tenderers, and all tenders containing alterations not bearing the tenderers' initials will be treated as informal and rejected.

H. L. CRAWFORD,
for Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, September 21, 1891.

SEALED Tenders (in duplicate), marked on the envelopes "Tender for supply of Rice in the Province of Sabaragamuwa," will be received at the Colonial Secretary's Office up to 10 o'clock a.m. on Monday, October 26, 1891, from persons willing to contract for the under-mentioned services during the year 1892:—

For supplying best kallunda rice for the use of the Public Works Department, Province of Sabaragamuwa, at the under-mentioned places:

(1) Ratnapura, Pelmadulla, Balangoda, Bilhul-oys, Rakwana, and Bulutota.

(2) Avisawella, Ruanwella, and Yattiantota.

(3) Any station in Ambanpitiya district.

Tenders are to be made on forms which shall be supplied upon application at the offices of the Government Agent, Ratnapura, and the Assistant Government Agent, Kegalla, and no tender will be considered unless it is furnished on the recognised form.

2. A deposit of Rs. 50 will be required before any form of tender is issued; and should any person decline to enter into the contract and bond after he has tendered, or fail to furnish approved security, such deposit shall be forfeited to the Crown. All other deposits will be returned upon signature of contract.

3. The amount of the bond, in which sufficient sureties will be required to join, and all necessary information in respect of the contract can be ascertained upon application at the office of the Provincial Engineer, Sabaragamuwa.

4. The Government reserves to itself the right, without question, of rejecting any or all tenders, and the right of accepting any portion of a tender.

5. Samples of rice to be deposited with the Provincial Engineer in sealed packets or bottles, labelled with the name of the tenderer, on or before October 26, 1891.

6. Persons whose tenders are accepted by Government will be required to bear the expense of having security bonds prepared for the due fulfilment of their contract, which bonds will be subject to the approval of the Attorney-General, but may be drawn by the tenderer's own lawyers.

7. When bonds have been drawn by the tenderer's own lawyers, the name or stamp of the Proctor who drafted the bond should be affixed to the document.

8. Every alteration should bear the initials of the tenderers, and all tenders containing alterations not bearing the tenderers' initials will be treated as informal and rejected.

H. L. CRAWFORD,
for Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, September 25, 1891.

SEALED Tenders (in duplicate), marked on the envelopes "Tender for _____ to the Colonial Store," will be received by the Hon. the Colonial Secretary at his office up to 12 o'clock noon on Monday, October 12, 1891, from persons willing to contract for supply of the under-mentioned articles for the use of Government from January 1 to December 31, 1892, viz. :—

| | |
|----------------|-----------------|
| Bricks, common | Kadjans |
| Tiles, flat | Mopas, of sizes |
| Calcok stones | Posts, do. |
| Bamboos | Warichobies |
| Batalies | |

Deposit for tender forms, Rs. 100.

A deposit, as noted above, will be required before any form of tender is issued; and should any person decline to enter into the contract and bond after he has tendered, or fail to furnish approved security, such deposit will be forfeited to the Crown. All other deposits will be returned upon signature of contract.

The deposit must be made at the Treasury or Kachcheri, and the deposit receipt must be produced to the officer issuing the form of tender as his authority for making the issue.

No tender will be considered unless it is on such printed forms—to be obtained at the office of the Colonial Storekeeper—and unless accompanied by a letter signed by two responsible persons, whose addresses must be given, engaging to become sureties for the due fulfilment of the contract.

Persons who tender must deposit samples with the Colonial Storekeeper before the date on which the tenders are opened. No tender will be considered if the samples are not so deposited.

The amount of security to be given, and all other necessary information, can be ascertained on application at the Colonial Storekeeper's office.

The person whose tender has been accepted by Government will be required to bear the expense of having contracts and security bonds prepared for the due performance of his contract, which contract and bond will be subject to the approval of the Attorney-General, but may be drawn by the tenderer's own lawyers, in which case the name or stamp of the Proctor who drafted the bond should be affixed to the document.

The security bond should be furnished before December 1, 1891.

All alterations or erasures in tenders should bear the initials of the tenderers, otherwise the tenders will be treated as informal and rejected.

The Government reserves to itself the right, without question, of rejecting any or all tenders, and the right of accepting any portion of a tender.

H. L. CRAWFORD,
for Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, September 25, 1891.

SEALED Tenders (in duplicate), marked on the envelopes "Tender for supplying Lime," will be received at the Colonial Secretary's Office up to noon on October 23, 1891, from persons willing to contract for the supply

of shell lime and coir string to be delivered during 1892 at the Stores at Batalagoda or Mandapanwela, $\frac{1}{4}$ miles from Kurunegala, for use on the Deduru-oya channel works.

The tenders are to be made upon a form which will be supplied upon application at the office of the Government Agent, Kurunegala, and no tender will be considered unless it is furnished on this form.

A deposit of Rs. 50 will be required before any form of tender is issued; and should any person decline to enter into the contract and bond after he has tendered, or fail to furnish approved security, such deposit will be forfeited to the Crown. All other deposits will be returned upon signature of the contract.

Samples of the articles tendered for must be deposited with the Government Agent prior to the date at which the tenders will be opened. Sufficient sureties will be required to join in a bond for the due fulfilment of the contract, and its amount and all other necessary information can be ascertained upon application at the office of the President, Provincial Irrigation Board, North-Western Province.

The Government reserves to itself the right, without question, of rejecting any or all tenders.

H. L. CRAWFORD,
for Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, October 2, 1891.

SEALED Tenders in (duplicate), marked on the envelopes "Tender for supplying Rice," will be received at the Colonial Secretary's Office up to noon on October 23, 1891, from persons willing to contract for the supply of Kallunda rice to be delivered at the Batalagoda store, $\frac{1}{4}$ miles from Kurunegala, for the use of coolies employed on the Deduru-oya channel works during 1892.

The tenders are to be made upon a form which will be supplied upon application at the office of the Government Agent, Kurunegala, and no tender will be considered unless it be furnished on this form.

A deposit of Rs. 50 will be required before any form of tender is issued; and should any person decline to enter into the contract and bond after he has tendered, or fail to furnish approved security, such deposit will be forfeited to the Crown. All other deposits will be returned upon signature of the contract.

The person who obtains the contract will be required to keep a supply of rice, in charge of a person to be paid by him, at the store at Batalagoda erected for the purpose by the officer in charge of the works.

Samples of the rice tendered for must be deposited with the Government Agent prior to the date at which the tenders will be opened. Sufficient sureties will be required to join in a bond for the due fulfilment of the contract, and its amount and all other necessary information can be ascertained upon application at the office of the President, Provincial Irrigation Board, North-Western Province.

The Government reserves to itself the right, without question, of rejecting any or all tenders.

H. L. CRAWFORD,
for Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, October 2, 1891.

ROAD COMMITTEE NOTICES

NOTICE is hereby given that the portion of the road leading from Morabela to Bogawantalawa, between Rammadu-oya and the boundary of this district, will be closed to horse and sleeper traffic on Thursday, Friday, and Saturday, October 8, 9, and 10 next.

Office of the Provincial Road Committee,
Ratnapura, September 29, 1891.

C. S. VAUGHAN,
Secretary.

MUNICIPAL COUNCIL NOTICES.

IN accordance with the requirements of section 3 of the Opium and Bhang Ordinance, No. 9 of 1889, I hereby give notice that the licenses for the sale by retail of Opium and Bhang within the limits of the Municipality of Colombo for the year commencing January 1, 1892, will, by resolution of the Municipal Council, be four in number. The said licenses will be put up to sale by public auction at this Office at noon on Saturday, October 10, 1891, and they will be issued in accordance with the provisions of the aforesaid Ordinance, and under the following conditions, viz. :-

1. That the place licensed shall be subject to inspection, and that no riotous or disorderly conduct be allowed to occur therein.
2. That the place licensed shall not be kept open for the sale of opium or bhang at any time before the hour of six in the morning or after nine in the evening.
3. That the licensee shall cause to be painted or affixed in some conspicuous part of his shop his name, the number of the shop, and the words "Licensed to sell Opium by Retail."
4. That no person other than the licensee shall sell or expose for sale any opium or bhang under his license, either as agent or servant of such licensee, unless the name of such agent or servant be registered in the office of the Municipal Council with the sanction of the Chairman.
5. Wholesale licenses will be issued only to retail dealers.

The Municipal Office,
Colombo, September 16, 1891.

H. HAY CAMERON,
Mayor and Chairman.

NOTICES IN TESTAMENTARY ACTIONS.

In the District Court of Kalutara.

Order Nisi.

Testamentary } In the Matter of the Estate of the late
Jurisdiction. } Helessagey Don Pedro Caldera, de-
No. 16. } ceased, of Pattia in Panadure.
Helessagey Nancy Ellen Caldera, of Pattia in
Panadure.....Petitioner.

Vs.

1, Dora Yabina Caldera, a minor; 2, Judith Charlotte Caldera, a minor; 3, Ernest Alfred Caldera, a minor; 4, Carlyn Gregory Caldera, a minor; 5, Dora Nancy Caldera, a minor; 6, Robert Gabriel Caldera, a minor, all of Pattia in Panadure. Respondents.

THIS matter coming on for disposal before F. J. de Livera, Esq., Acting District Judge of Kalutara, on the 22nd day of September, 1891, in the presence of Mr. B. O. Dias, Proctor, on the part of the petitioner Helessagey Nancy Ellen Caldera, of Pattia; and the affidavit of Edward Flamer Caldera, of Pattia, dated 19th September, 1891, having been read:

It is ordered that the said Helessagey Nancy Ellen Caldera be, and she is hereby declared entitled to have letters of administration to the estate of the said Helessagey Don Pedro Caldera, deceased, issued to her, unless any person shall, on or before the 22nd day of October, 1891, show sufficient cause to the satisfaction of this court to the contrary.

F. J. DE LIVERA,
Acting District Judge.

The 22nd day of September, 1891.

In the District Court of Kurunegala.

In the Matter of the Estate of the late Segu Moham-
madu, of Kurunegala, deceased.

A. Santiago, Secretary of the District Court of
Kurunegala, Petitioner.

THE matter of the petition of A. Santiago, Secretary of the District Court of Kurunegala, praying that letters of administration be granted to him of the estate of the above-named Segu Moham-madu, who died at Adiranpatanam, on the coast of India, leaving property at Kurunegala within the jurisdiction of this Court, coming

on for disposal before Ponnambalam Arunachalam, Esq., District Judge, on the 3rd day of September, 1891, in the presence of Mr. Frank Wodder, Proctor, on the part of the petitioner, and the affidavits of Mohammadu Bibi and Tambi Marikar, both dated the 2nd day of September, 1891, having been read, it is declared that the said petitioner A. Santiago, as Secretary of the District Court of Kurunegala, is entitled to have letters of administration to the estate of the said intestate issued to him, unless sufficient cause to the contrary be shown on or before the 14th day of October, 1891.

P. ARUNACHALAM,
District Judge.

In the District Court of Jaffna.

Order Nisi.

Testamentary } In the Matter of the Estate of the late
Jurisdiction. } Visuvanather Sanmugatapillai, of
No. 444. } Vatharaniam in India, deceased.

Sabapathippillai Ponnusamippillai, of Thol-
puram.....Petitioner.

Vs.

1, Kenzamattu, daughter of Sinnatambiapillai; and 2, Melasuppillai, son of Sinnatambiapillai, both residing at Vatharaniam in India Respondents.

THIS matter of the petition of Sabapathippillai Ponnusamippillai, of Tholpuram, praying for letters of administration to the estate of the above-named deceased, coming on for disposal before Patrick William Conolly, Esq., District Judge, on the 14th day of September, 1891, in the presence of Messrs. Casipillai and Cathiravelu, Proctors, on the part of the petitioner; and the affidavit of the petitioner dated the 10th day of September, 1891, having been read, it is declared that the petitioner is the attorney of one of the heirs of the said intestate, and is entitled to have letters of administration to the estate of the said intestate issued to him, unless the respondent shall on or before the 16th day of October, 1891, show sufficient cause to the satisfaction of this court to the contrary.

P. W. CONOLLY,
District Judge.

Jaffna, September 15, 1891.

NOTICES OF INSOLVENCY.

In the District Court of Colombo.

No. 1,649. In the matter of the insolvency of Martin William Kaule, of Colombo.

NOTICE is hereby given that a meeting of the creditors of the above-named insolvent will take place at the sitting of this court on October 15, 1891, to grant certificate to the insolvent.

J. B. Misso,
Secretary.

Colombo, September 10, 1891.

No. 1,747. In the matter of the insolvency of We-wege Arnolis Dep Weerasinghe, of Welikada in Colombo.

NOTICE is hereby given that a meeting of the creditors of the above-named insolvent will take place at the sitting of this court on October 15, 1891, to appoint a new assignee.

By order of court,
J. B. Misso,
Secretary.

Colombo, September 19, 1891.

No. 1,762. In the matter of the insolvency of Hector Cross Buchanan and Frederic William Bois, as partners in the firm of Alstons, Scott & Co., and as individuals.

WHEREAS the above-named Hector Cross Buchanan and Frederic William Bois, as partners in the firm of Alstons, Scott & Co., and as individuals, were on September 16, 1891, adjudged insolvent by the district court of Colombo, and an order has been made by the said court placing the estates of the said insolvents under sequestration in the hands of the Fiscal: Notice thereof is hereby given to all concerned; and notice is also hereby given that the said court has appointed that two public sittings of the court will be held, to wit, on October 15 and 29, 1891, for the said insolvent to surrender and conform; and for such other proceedings in the said matter as may then be competent under the Ordinance No. 7 of 1853, intituled "An Ordinance for the due collection, administration, and distribution of insolvent estates."

By order of court,
J. B. Misso,
Secretary.

Colombo, September 22, 1891.

No. 1,747. In the matter of the insolvency of We-wege Arnolis Dep Weerasinghe, of Welikada in Colombo.

NOTICE is hereby given that a meeting of the creditors of the above-named insolvent will take place

at the sitting of this court on October 15, 1891, to prove claims.

By order of court,
J. B. Misso,
Secretary.

Colombo, September 28, 1891.

No. 1,754. In the matter of the insolvency of Jayasingha Kankanamelage Don Martinus Appuhami, of Kandana.

NOTICE is hereby given that a meeting of the creditors of the above-named insolvent will take place at the sittings of this court on October 22, 1891, to grant certificate to the insolvent.

By order of court,
J. B. Misso,
Secretary.

Colombo, September 28, 1891.

In the District Court of Kalutara.

No. 87. In the matter of the insolvency of Lianege James Perera, of Molligoda.

NOTICE is hereby given that a meeting of the creditors of the above-named insolvent will take place at the sitting of this Court on October 26, 1891, to grant certificate to the insolvent.

By order of court,
JOHN G. L. VANDERSTRAATEN,
Secretary.

Kalutara, September 30, 1891.

In the District Court of Kandy.

No. 1,276. In the matter of the insolvency of Noor Mohamado, of Kandy.

NOTICE is hereby given that on September 18, 1891, a certificate of conformity as of the second class was allowed to the above-named insolvent.

By order of court,
B. W. JAYASEKARA,
Secretary.

Kandy, September 26, 1891.

In the District Court of Galle.

No. 237. In the matter of the insolvency of Lokuganhewage Sanchi Appu, of Abangama.

NOTICE is hereby given that a meeting of the creditors of the above-named insolvent will take place at the sitting of this court on November 13, 1891, for the proof of debts.

By order of court,
M. DE SILVA,
Secretary.

Galle, September 25, 1891.

NOTICES OF FISCALS' SALES.

Western Province.

In the District Court of Colombo.

John David Assauw, of Colombo.....Plaintiff.
No. 1,386 C. Vs.
Mututantrige Daniel PierisDefendant.

NOTICE is hereby given that on October 26, 1891, commencing at 1 o'clock in the afternoon, will be sold by public auction at the respective premises the following property, viz. :-

1. A portion of a garden called Madangahawatta, with the low ground attached to it, with the buildings standing thereon, situated at Korawella in Moratuwa in the Palle pattu of Salpiti Korale; and bounded on the north by the parts of the same garden belonging to Wannacuwattawaduge Marthino Fernando and Kalutarawaduge Manuel Fonseka, but now belonging to the said M. Daniel Peiris and others, on the east by Panadura lake, on the south also by part of the said garden, and on the west by the Government high road, containing in extent 1 acre 1 rood and 22-36 square perches.

2. All that western one-half of a portion of the garden called Madangahawatta, situated at Korawella aforesaid; and bounded or reputed to be bounded on the north by the garden of Wanekowattawaduge Pedro Fernando, on the east by the remaining half part, on the south by another part of this garden, and on the west by the road, containing in extent 1 rood and 13-3 square perches (save and except therefrom a portion from the southern side in extent 5-63 square perches sold to Sellaperumage Harmanis Fernando).

3. All that part of a garden called Dombagahawatta, with the buildings standing thereon, situated at Korawella aforesaid; and bounded on the north by the garden of Kalutarawaduge Silvestry Fonseka, on the east by the garden of Mahanendige Harmanis Mendis, on the south by the garden of Joseph Mendis, and on the west by the other part of the same garden, containing in extent 1 rood and 35-8 square perches.

4. All those two in one annexed parts of the garden called Dombagahawatta and Payurugahawatta, situated at Korawella aforesaid; bounded on the north by the garden of Merinnage Andris Fernando and others, on the east by the other part of the same garden, on the south by the gardens of Mututantrige Silvestry Pieris, Pedro Fernando and others, and on the west by the seashore, containing in extent 1 acre 3 roods and 5-38 square perches, mortgaged with the plaintiff as first or primary mortgage by bond No. 1,125, dated October 2, 1883.

J. S. DRIEBERG,
Deputy Fiscal.

Fiscal's Office,
Colombo, September 29, 1891.

In the District Court of Colombo.

Christopher Goodenough Jolliffe, of Glangariffe,
Dikoya.....Plaintiff.
No. 1,482 C. Vs.
James Robertson Loos, of Darley road,
Colombo.....Defendant.

NOTICE is hereby given that on October 27, 1891, at 4 o'clock in the afternoon, will be sold by public auction at the premises the following property, viz. :-

All that allotment of land with the buildings thereon, called and known as Sweden Bank, bearing assessment No. 4, situated in the Cinnamon Gardens, at Maradana, in Ward No. 9 within the Municipality of Colombo, Western Province; bounded on the north-east by land described in plan 73,857, on the south-east by land said to belong to the Crown, and on the south-west and north-

west by reservation for roads, containing in extent 2 acres 2 roods and 23 perches (excluding however from the said allotment a portion in extent 3 roods and 17 perches sold and transferred by the said James Robertson Loos to Edward James Koelman, of Colombo), mortgaged with the plaintiff by bond dated March 23, 1891.

Fiscal's Office,
Colombo, September 30, 1891.

J. S. DRIEBERG,
Deputy Fiscal.

In the District Court of Negombo.

Helena Fernando, executrix of the estate of
Sokini Fernando, deceased, by her attorney
Don Peter Kunna.....Plaintiff.
No. 30. Vs.

Mrs. Johana Cramer, widow of the late
Mr. Cramer.....Defendant.

NOTICE is hereby given that on October 24, 1891, commencing at 3 o'clock in the afternoon, will be sold by public auction at the respective premises the following property, viz. :-

A part of the garden called Jambugahawatta, situated at the 1st Division of Periamulla within the gravets of Negombo; bounded on the north by the land belonging to the said debtor, on the east by the high road, on the south by land belonging to the heirs of the late Mr. John de Zylva, Deputy Fiscal, and on the west by the canal, containing in extent 1 rood and 21 perches more or less.

2. The two contiguous parts of the garden called Jambugahawatta and the buildings standing thereon, situated at do.; bounded on the north by the property of Mr. Sam, on the east by the high road, on the south by the first-mentioned land, and on the west by the canal, containing in extent 6 acres more or less, specially mortgaged to plaintiff by bond dated November 5, 1886, and declared bound and executable in satisfaction of the decree on the footing of the said mortgage; and the right, title, and interest of the defendant in and to the same at the date of the mortgage.

Amount to be levied Rs. 1,721-66, and interest on Rs. 650 at 16 per cent. per annum from September 5, 1890, and on Rs. 350 at 16 per cent. per annum from September 22, 1890.

Deputy Fiscal's Office,
Negombo, September 25, 1891.

J. P. LEWIS,
Deputy Fiscal.

In the District Court of Negombo.

Lintottege Siman Fernando.....Plaintiff.
No. 15,461. Vs.

1, Weerakkodimudelige Don Pawulu Appunhami; 2 Halahakonge Don Juse Appunhami..Defendants.

NOTICE is hereby given that on October 26, 1891, commencing at 11 o'clock in the forenoon, will be sold by public auction at the premises the following property, viz. :-

A land called Dimbulgahawatta with the buildings standing thereon, situated at Kochchicade in the Dunegaha pattu of the Alutkuru korale; bounded on the north by the property of Migal Notary and by the property belonging to others, on the east by the road leading to Negombo and by the fish market, on the south by the property belonging to Roman Catholic Church, and on the west by the property of Mr. Amerasinghe, Registrar, containing in extent 2 acres more or less; and the right, title and interest of the second defendant in and to the same.

Amount to be levied Rs. 417-50, and interest on Rs. 250 at 12 per cent. per annum from August 2, 1887.

Deputy Fiscal's Office,
Negombo, September 25, 1891.

J. P. LEWIS,
Deputy Fiscal.

Central Province.

In the District Court of Kandy.

William Francis Perera, Mohandiram, of
Huldummulla Plaintiff.
No. 4,548. Vs.

1, Rambukwellawlawwe Tikirykumarihami;
and 2, George Rambukwella Bandar, both
of Angamma in Kandukara Ihala korale
in Udapalata Defendants.

NOTICE is hereby given that on October 24, 1891,
commencing at 12 o'clock noon, will be sold
by public auction at the premises the following property,
viz.:-

1. Watuwalakumbura of 2 pelas and 5 lahas paddy
sowing extent, and bounded on the north by Pahala-
walawwekumbura, on the south by Udahawalawwekumbure,
on the west by Pujagaduwatta, and on the east by oya.

2. Watuwalakumbura of 2 pelas paddy sowing extent;
and bounded on the east and south by oya, west by the
boundary ridge of the upper portion of Watuwalakumbura,
and on the north by the stream.

3. Yabalewatta of 6 nellies kurakkan sowing extent,
with the plantations and everything thereon; and bounded
on the east by the fence of Pahalerallagewatta, and on the
south by the fence of Aludeniaraallagewatta, and on the
west and north by deniya, all situate at Angamma in
Udapalata, specially mortgaged to the plaintiff; and the
right, title, and interest of the defendants in and to the
said several lands at the date of the mortgage, to wit, on
March 31, 1888.

Fiscal's Office, EVAN MABERLY BYRDE,
Kandy, September 24, 1891. Fiscal.

Southern Province.

In the District Court of Galle.

Mohamed Sariff Mohamed Cassim, of Galle Fort... Plaintiff.
No. 331. Vs.

Benlara Mapalagama Acharige Jewathamy,
of Galle Defendant.

NOTICE is hereby given that on Tuesday, October 27,
1891, at 12 o'clock noon, will be sold by public
auction at the spot the following property:-

1. One-half part in common of the soil and trees of the
northern portion of Punchi Naidooowa marked letter K,
together with one-half part of the plumbago pits and of
the houses and sheds standing thereon, situate at Mawa-
dawila in Ratgama of Wellaboda pattu.

2. An undivided one-fourth part of one-sixth of the
land called Punchi Naidooowatta, situate at do.; containing
in extent 69 acres 2 roods; specially mortgaged with
the plaintiff upon bond No. 3,804, dated Septem-
ber 27, 1890, and declared specially bound and executable
under the judgment entered in the above case; and the
right, title, and interest of the said defendant in and to the
said property at the date of the said mortgage.

This writ is issued to levy from the defendant the sum
of Rs. 785-87½, with interest on Rs. 600 at 18 per cent. per
annum from January 26, 1891.

Fiscal's Office, H. J. WOUTERSZ,
Galle, September 28, 1891. Deputy Fiscal.

In the District Court of Galle.

S. P. K. R. Carupen Chetty, of Galle Plaintiff.
No. 75. Vs.

Ambalangoda Gurunnanselage Joronis Perera,
of Ambalangoda Defendant.

NOTICE is hereby given that on Saturday, October
24, 1891, commencing at 11 o'clock in the forenoon,
will be sold by public auction at the premises the right,
title, and interest of the said defendant in the following
property, viz.:-

1. The undivided 1-24th and 1-36th and 1-44th parts of
the soil of the garden called Kovilawatta alias Araliyawatta,
together with the undivided 2-9th and 1-4th parts of the 3
cocoanut trees belonging to Elias Perera, and the undivided
½ and 1-4th parts of the 3 cocoanut trees standing
thereon, situated at Patabendimulla in Ambalangoda.

2. The undivided 1-24th, 1-36th, 1-27th, and 1-138th
parts of all the soil and soil share trees and of the planter's
share of the first plantation of the lot wherein Andiris Perera
resides of the garden called Pattabendigeedarawatta,
situated at do.

3. The undivided 1-12th, 1-16th, 1-24th, 1-72nd and
1-81st and 1-324th parts of the soil and of the soil share
trees and 1-24th part of the planter's share of the first
plantation of the lot wherein Jasentiana Arnolis,
schoolmaster, resides, of the garden called Patabendi-
gedarawatta, situated at do.

4. The undivided 1-24th, 1-144th, and 1-28th parts of all
the soil and soil share trees, the 16 cocoanut trees, and the
2-9th and 1-18th parts of the share belonging to Dewani
Gurunnanselage Joronis Perera Appu Padinchi 1 ataben
digeedarawatta, situated at do., together with the tile
house of 11 cubits and the stone chekku standing thereon

5. The undivided ½ part of all the fruit trees and soil
of the defined northern lot of the garden called Guraka
gahawatta, alias Patabendigeedarawatta at do.

6. The undivided ½ part of all the soil and of the soil
share trees, the ½ part of the planter's share of the
plantation made by Semage Sediya de Silva Gurunnanselage,
of the garden called Ambagahawatta, together with ½
part of the tiled house of 13 cubits wherein the said
Semage Sediya de Silva Gurunnanselage resides, and ½ part
of the kitchen house standing thereon, situated at do.

7. The undivided 1-24th part of the soil and 1-14th part
of the plantation of the garden called Nilangedarawatta
at do.

8. The ½ part of all the fruit trees and soil of the
garden called Galketiawatta at do.

9. The 1-4th part of all the soil and trees of the garden
called Adiriwadugewatta at do.

10. The undivided 1-4th part of the soil and trees of a lot
of the garden called Hikkaduwa Liyanage Kustan Appu
Padinchi Binkabella at do.

11. The undivided 1-108th part of the soil and trees of
the lot competent to 1-12th parts wherein Ambalangoda
Gurunnanselage Mathes Perera resides, of the garden
called Pitiyawatta, alias Mahagedarawatta, at do.

12. The undivided 1-22nd part of the soil and trees of
the lot competent to 1-6th part of the garden called Karat-
takandawatta, situate at do.

13. The undivided 1-32nd part of the garden called
Manikkuwadu Karolis Padinchiwatta at Willegoda.

14. The undivided 1-108th part of the soil and trees of
the lot of the garden wherein Paragamsage Eboris resides,
called Atakohotewatta at Polwatta.

On the same day, at 4 o'clock in the afternoon.

15. All the fruit trees and soil of the garden called
Petiwatta in extent about 2 acres, situated at Hinatiya.

16. The field called Hinatiyawela lying adjacent to
the above-named land, situated at do.

Deputy Fiscal's Office, JOHN T. BLAZE,
Balapitiya, September 29, 1891. Deputy Fiscal.

Eastern Province.

In the District Court of Batticaloa.

John Loos, of Batticaloa Plaintiff.
No. 25,493. Vs.

Udumalevvaipody's widow Meeralevvai
Arachchi Mariamando and 3 others, heirs
of the late A. Udumalevvaipody, Varniah.... Defendants.

NOTICE is hereby given that on Saturday, October
31, 1891, commencing at 12 o'clock noon, will be
sold by public auction at this office the right, title, and
interest of the said defendants in the following property,
for the recovery of Rs. 4,917-18, with interest on Rs. 3,500
at 12½ per cent. per annum from August 1, 1890, till pay-
ment in full and costs of suit, viz., Rs. 271-75 minus
Rs. 2,762-75 recovered on August 22, 1891, viz.:-

1. An undivided half share of a field called Karache-
velly situate at Valalavaivattai in Akkarai pattu; bounded
on the north by Ethirvattavan-aar, south by Vadichel and
two shares of Puthoavelly pungeo, east by Tirokoepodia-
pallam, west by Madatovelly, in extent 33 acres 3 roods
and 29 perches, with all rights.

2. An undivided one-fourth share of Rottuvelly, situate
at Vellamcudah Munmari in Sankapadai division in Nindur
pattu; bounded on the north by vaycal, east by the com-
mon dam of Mahiladyvelly, and west by road, in extent
35 acres 1 rood and 4½ perches.

Fiscal's Office, ALFRED KOCH,
Batticaloa, September 25, 1891. for Fiscal.

UNOFFICIAL ANNOUNCEMENTS.

MEMORANDUM OF ASSOCIATION OF THE CEYLON LAUNDRY COMPANY, LIMITED.

First.—The name of the Company is “The Ceylon Laundry Company, Limited.”

Second.—The Registered Office of the Company is to be established at Colombo.

Third.—The object for which the Company is formed is the establishment and working of a steam laundry in Colombo.

Fourth.—The liability of the Shareholders is limited.

Fifth.—The nominal capital of the Company is Rs. 40,000, divided into 400 shares of Rs. 100 each.

We, the several persons, whose names and addresses are subscribed, are desirous of being formed into a Company in pursuance of this Memorandum of Association, and we respectively agree to take the number of shares in the capital of the Company set opposite to our respective names :—

| Names of Subscribers. | Address. | Number of Shares taken by each Subscriber. |
|---|-----------------------|---|
| F. Macindoe | Fort, Colombo . | One share |
| J. J. Jameson, by his attorney F. Macindoe | do. ... | do. |
| W. H. Davies | do. ... | do. |
| Geo. Armitage | do. ... | do. |
| F. C. Loos | Maradana, Colombo ... | do. |
| Loos & Van Cuylenburg | Fort, Colombo ... | do. |
| Mydhope Pascoe, by his attorney W. H. Davies | Haputale, Ceylon ... | do. |

Dated the 21st day of September, 1891.

Witness to the above signatures :

JNO. JAMES DE FRY,
Notary Public, Colombo.

ARTICLES OF ASSOCIATION OF THE CEYLON LAUNDRY COMPANY, LIMITED.

It is agreed that the regulations contained in the table C in the schedule annexed to “The Joint Stock Companies’ Ordinance, 1861, subject to the hereinafter-mentioned modifications, shall be deemed to be the regulations of the Company. The modifications are as follows :—

Transfer of Shares.—The Directors may decline to register the transfer of any share or shares held by a Shareholder, which in the interest of the Company they deem it inexpedient to register.

Every instrument of transfer shall be left at the office of the Company for approval by the Directors, accompanied by such evidence as may be required by the Directors to prove the title of the transferor. If the transfer be approved, such approval shall be certified in writing under the hand of two of the Directors endorsed on such instrument of transfer, and the Company shall thereupon register the transferee as a Shareholder. If the transfer be not approved, the proposed transfer shall be absolutely void, and notice of non-approval shall be sent to the Shareholder intending to transfer such share. If no notice of non-approval shall be sent to the Shareholder within thirty days, the transfer shall be deemed to have been approved.

Forfeiture of Shares.—Forfeited shares may be redeemed by the party whose shares have been declared forfeited at any time before they are disposed of, on payment of the amount of calls due, interest, and all costs incurred, and on payment thereof such shares shall re-vest in the person entitled thereto before the forfeiture, and be held by him in the same manner as if the call in respect of which they were forfeited had been duly paid.

Increase of Capital.—The capital may be increased or decreased with the sanction of the Shareholders given by a special resolution at an Extraordinary General Meeting of the Company held for the purpose, of which notice shall have been previously given.

Quorum at General Meeting.—No business shall be transacted at any Meeting except the declaration of a dividend, unless a quorum of Shareholders is present at the commencement of such business, and five Shareholders shall form a quorum.

Vote of Shareholders.—Each Shareholder shall be entitled to one vote for every five shares held by him, and any shareholder having less than five shares shall be entitled to one vote only. Shares may be registered in the name of a firm, and any partner of the firm or representative duly authorised to sign the name of the firm shall be entitled to vote in respect of such shares.

Any partner of a firm holding registered shares, or the representative of such firm duly authorised and notified as hereinafter provided, or any representative by power of attorney of any absent Shareholder duly authorised and notified as hereinafter provided, shall be entitled not only to speak and vote at the Meetings of the Company, but shall also have power to appoint a proxy to represent his interests at such Meetings, provided always that no person can be appointed to act as proxy who is not a Shareholder in the Company.

Power of attorney and proxies to vote at Meetings of Shareholders shall not be required to be deposited at the registered office of the Company, but it shall be sufficient if they are produced to the Chairman at the Meeting by the Shareholders holding the same, and examined at any time before taking the vote at which they are to be used.

Directors.—Until other or further provision is made at some General Meeting, the number of Directors shall be not less than five, three of whom shall form a quorum, and the first Directors shall be the subscribers to Memorandum of Association.

Every Director shall hold not less than ten shares in the Company.

Powers of Directors.—Directors shall have the power to do the following things in the name and on behalf of the Company:—

To from time to time to appoint and remove such managers, superintendents and officers, bankers and proctors or solicitors to the Company, as they may deem expedient; and appoint an attorney or attorneys under the seal of the Company to act specially, when necessary, on behalf of the Company out of the Island; and to appoint and remove one or more of their number to Managing Directors, and to fix the salaries of such persons.

To purchase or take on lease any land or other real or personal property that they think requisite or desirable for the purpose of the Company, and again to sell the same.

To erect any buildings for the purpose of the Company.

To execute all deeds, receipts, warrants, and other documents they may deem necessary, and for that purpose to use, when necessary, the Company's seal.

To refer disputes to arbitration; to compromise any debt or claim due to or from the Company; to give time to any debtor for payment of his debt.

To draw receipts, make, accept, and endorse any bill of exchange or promissory note that may be considered necessary by a Meeting of the Board of Directors for the purpose of the business of the Company.

To borrow and re-borrow on behalf of the Company any sum of money they may deem expedient, either for the purchase or leasing of land, or for the purpose of extension of the business of the Company; to give security for money so borrowed or any part thereof, debentures or mortgage, or debentures secured by mortgages, such mortgages being on the whole or any part of the landed or personal property of this Company, bonds, bills of exchange, promissory notes, or such other securities as they may think fit, provided that the whole amount of moneys due in respect of loans at any one time does not exceed half of the nominal capital of the Company, unless by consent of the Company given at a General Meeting of the Shareholders, after due notice of an intended resolution to increase the amount of loans, specifying the amount proposed to be borrowed and the amount of existing loans and debts.

To carry into effect all or any of the objects of the Company as expressed in the Memorandum of Association, and to exercise all or any of the powers thereby given to the Company.

To bring or defend any action, suit, or prosecution or other legal proceeding, civil or criminal.

To exercise in the name of and on behalf of the Company all such powers of the Company as are not expressly required to be exercised by the Company in General Meetings.

Provided, however, that the seal of the Company shall not be affixed to any instrument except in the presence of two or more Directors, who shall attest the sealing thereof. And provided further, that all moneys, except the money required for current expenses, shall from time to time be deposited by the Directors with the bankers of the Company to the account of the Ceylon Laundry Company, Limited, and that all cheques must be signed, and all bills drawn, accepted, and endorsed by one Director and the Secretary. Provided further, that the Directors shall not have the power to purchase shares of the Company on behalf of the Company with its funds.

11. *Meetings of the Directors and General Meetings.*—The Directors shall meet once in two months, or more frequently if necessary. A General Meeting of the Shareholders shall be held as soon after the 31st December in each year as the books of the Company shall have been closed, of which Meeting not less than seven days' public notice shall be given.

The Directors shall, seven days prior to this Meeting, give or send to the registered address of every resident Shareholder or notified attorney of an absentee Shareholder, and also shall submit to this Meeting a correct statement of the affairs of the Company, their earnings and expenses during the past year, their assets and liabilities to the said 31st of December; and shall also submit for the consideration of the Meeting any information and suggestions likely to forward the general public convenience and the interests of the Company.

Besides the yearly General Meeting to be held as aforesaid, General Meetings shall be held at such other times as business of importance may render necessary.

12. *Notices.*—When shares are registered in the name of a firm, notice may be duly served upon such firm, by giving the same to any member thereof, or any agent thereof duly notified as hereinafter provided, or by leaving such notices, or by sending them through the post in a letter addressed to the firm at their place of business.

It shall be imperative on every Shareholder resident abroad to have an agent or attorney, resident in Ceylon, lawfully authorised and notified to the Company as being authorised to receive on behalf of the said Shareholder all notices which the said Shareholder may be entitled to receive under these Articles or otherwise, and the Company shall not be bound to give notice to any Shareholder resident abroad, otherwise than by giving the same to the agent or attorney so authorised and notified.

Any Shareholder who shall not have a resident agent or attorney so authorised and notified, shall not be entitled to notice, and may be dealt with as having had notice, or as having agreed to dispense with notice, anything herein contained to the contrary notwithstanding.

Every person who, by operation of law, by transfer or other means, shall become entitled to any share, shall be bound by any and every notice or other document which, previous to his name and address being entered on the register in respect of his share, is given to the person from whom he derives his title.

When any notice or document is delivered or sent in accordance with these presents to the registered place or abode of a Shareholder, then, notwithstanding his being then deceased, and whether or not the Company have notice of his decease, such service of the notice or other document shall for all purposes of these presents be deemed service thereof on his heirs, executors, and administrators.

In witness whereof the Subscribers of the Memorandum of Association have hereunto set and subscribed their names at Colombo, this 21st day of September, One thousand Eight hundred and Ninety-one.

F. MACINDOE.

G. J. JAMESON, by his attorney F. MACINDOE.

W. H. DAVIES.

GEO. ARMITAGE.

F. C. LOOS.

LOOS & VAN CUYLENBURG.

MYDHOPE PASCOE, by his attorney W. H. DAVIES.

Witness:

JNO. JAMES DE FRY,

Notary Public, Colombo.

SIX weeks hence I shall apply to the Judges of the Supreme Court to be admitted and enrolled a Proctor of the District Court of Jaffna.

Jaffna, September 21, 1891.

TAMBIAH S. COOK.

PROCLAMATIONS BY THE GOVERNOR—*continued from page 2219.*

In the Name of Her Majesty VICTORIA, of the United Kingdom of Great Britain and Ireland Queen, Defender of the Faith.

PROCLAMATION.

By His Excellency Sir ARTHUR ELIBANK HAVELOCK, Knight Commander of the Most Distinguished Order of Saint Michael and Saint George, Governor and Commander-in-Chief in and over the Island of Ceylon, with the Dependencies thereof.

A. E. HAVELOCK.

WHEREAS by section 4 of "The Village Communities' Ordinance, 1889," it is enacted that it shall be lawful to the Governor, with the advice of the Executive Council, by Proclamation to be by him for that purpose issued, to declare from time to time, as he may think desirable, that any Chief Headman's division or part thereof shall be brought, from a time to be named therein, within the operation of the said Ordinance:

And whereas it is expedient to bring within the operation of the said Ordinance the whole of the Chief Headman's division of Siyané kóralé East and portions of the Chief Headmen's divisions of Salpiṭi kóralé, Héwágam kóralé, and Alutkuru kóralé South:

Now know Ye that We, the said Governor, with the advice of the Executive Council, do hereby declare and proclaim that the whole of the Chief Headman's division of Siyané kóralé East and the portion of the Chief Headman's division of Salpiṭi kóralé, the portion of the Chief Headman's division of Héwágam kóralé, and the portion of the Chief Headman's division of Alutkuru kóralé South, respectively set forth in the Schedule hereto, shall be brought within the operation of the aforesaid Ordinance as from and after the First day of October, 1891.

Given at Colombo, in the said Island of Ceylon, this Twenty-fourth day of September, in the year of our Lord One thousand Eight hundred and Ninety-one.

By His Excellency's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

GOD SAVE THE QUEEN!

SCHEDULE.

The whole of the Chief Headman's division of Siyané kóralé East.

The portion of the Chief Headman's division of Salpiṭi kóralé comprising the following villages, viz., Gorakapitiya, Nampamunuwa, Honnantara, Mawittara, Mampe, Demaladuwa, Berawawala, Kolamunna, Suwarapola, Hedigama, Deltara, Dampe, Madapata, Batakettara, Makandana, Moraenda, Niwungama, Halpita, Horatuduwa, Kondurawa, Welikada North, Welikada South, Kanatta, Bambalapitiya, Etul Kotte, Wellawatta, Pita Kotte East, Pita Kotte West, Dehiwala, Karagampitiya, Galkissa, Kawdana, Palligoda, Wattarappola, Watumulla, Attidiya, Ratmalana, Ambalangoda, Siyambalagoda, Wetara, Rilawala, Kirigampamunuwa, Mattegoda, Magamma, Diyagama, Siddamulla, Sangarama, Kudamaduwā, Kahapola, Jambureliya, Batuwandara, Heraliyawala, Paluambalangoda, Palagama, Undurugoda, Weniwelkola, Kahatuduwa, and Kiriwattuduwa.

The portion of the Chief Headman's division of Hewagam korale comprising the following villages, viz., Beddegederamulla, Batawala, Labugama, Kaluaggala, Niripola, Neluwattuduwa, Berendigampola, Diddeniya, Mabule, Kahahena, Welikana, Pelpola, Elamalawala, Panagula, Kahatapitiya, Giriembula, Bollatawa, Mawalgama, Akarawita, Kosgama, Dettara, Tavalgoda, Muruttagama, Kanampella, Hingurala, Eswatta, Puwakpitiya, Keragalla, Kadugoda, Kahapola, Uruwella, Weralupitiya, Arapangama, Avisawella, Kudagama, Walgama, Kottawa, Hokandara, Kalalgoda, Talawatugoda, Hiripitiya, Niandagala, Brahakmanagama, Mabulgoda, Makumbura, Malapalla, Kotuwegoda, Walpola, Kalapaluwawa, Madumagoda, Rukmale, Yakale, Talangama, Himbutana, and Udumulla.

The portion of the Chief Headman's division of Alutkuru korale South comprising the following villages, viz., Meddegoda, Bulugahagoda, Ragama, Rilaula, Maha Eliya, Nadurupitiya, Wewala, Indiwetiya, Kaleliya, Epamulla, Parana Ambalama, Mahawatta, Bopitiya, Uswetakeyyawa, Pamunugama, Nugape, and Welikadamulla.

WHEREAS the several Chief Headmen's divisions set forth in Schedule A hereto were, by divers notifications under "The Village Communities' Ordinance, 1871," subdivided into villages or convenient groups of villages for the purposes of the said Ordinance:

And whereas it is expedient to amend the said subdivision of the aforesaid Chief Headmen's divisions for the purposes of "The Village Communities' Ordinance, 1889":

It is hereby notified for public information that His Excellency the Governor, with the advice of the Executive Council, in pursuance of the powers in him vested by section 5 of "The Village Communities' Ordinance, 1889," hath amended the subdivisions of the several Chief Headmen's divisions set forth in

Schedule A hereto as subdivided at the date hereof, by appointing the several villages and groups of villages in Schedule B hereto set forth to be the subdivisions of the aforesaid Chief Headmen's divisions respectively, as from and after the date hereof.

By His Excellency's command,

Colonial Secretary's Office,
Colombo, September 24, 1891.

E. NOEL WALKER,
Colonial Secretary.

SCHEDULE A.

The Chief Headman's division of Alutkuru korale South.
The Chief Headman's division of Siyane korale West.
The Chief Headman's division of Siyane korale East.
The Chief Headman's division of Hewagama korale.
The Chief Headman's division of Salpiti korale.

SCHEDULE B.

SUBDIVISIONS OF ALUTKURU KORALE SOUTH.

Gampaha Subdivision.—Gampaha Ihalagama, Gampaha Medagama, Gampaha Pahalagama, Akarawita, Ratmalawita, Makilangomuwa, Kiridiwita, Kotagedara, Ambanwita, Hambagama, Welkada, Mabima, Makewita, Tibbotugoda, Megoda Tammitta, Horagalle, Gonegaha, Galahitiyawa, Midellawita, Newandama, Yakkoduwa, Polpittimukalana, Batagama North, Narangoda Paluwa, Meddagoda, Walpola, Bollate, Batuwatta, Megoda Bolande, Bulugahagoda.

Kanuwana Subdivision.—Mattumagala, Mahabage, Welisara, Nagoda, Kandana, Weligampitiya, Kanuwana, Batagama South, Hapugoda, Keragepokuna, Magammana, Elapitiwela, Galudupita, Nawamahara, Halanduruwa, Horape, Ragama, Rilaula, Maha Eliya, Nadurupitiya, Wewala, Indiwetiya, Kal Eliya, Dandugama, Tudella, Udammitta, Raddoluwa, Kussala, Kotaruppe, Ekala Kurunduwatta, Ganepola, Mutuwadiya, Lahuwala, Tumpola, Wettewa, Dambadure, Kudahakapola, Kotugoda, Alawatupitiya, Delature, Tarakuliya.

Wattala Subdivision.—Timbirigasyaya, Paliyawatta, Hendala, Hekitta, Matagoda, Kerawalapitiya, Pulluhena, Weliketiya, Eпамulla, Parana Ambalam, Mahawatta, Bopitiya, Uswetakeiyawa, Pamunugama, Nugape, Mabile, Wattala, Telangapata, Paliyagodawatta and Oliyamulla, Paliyagodapangaha-ela and Badahelawatta, Paliyagoda, Gangaboda and Pattiya, Welkadamulla.

Ambatalenpahalala Subdivision.—Dematagoda, Kopyawatta, Egodakolonawa, Megodakolonawa, Kittampahuwa, Kotuwila, Weragoda, Wellampitiya, Mitotamulla, Gotatuwa, Kotikawatta, Angoda, Belagama, Kelanimulla, Kudabutgamuwa, Mahabutgamuwa, Kohilawatta, Berendiwatta, Wennawatta.

SUBDIVISIONS OF SIYANE KORALE WEST.

Kelaniya Subdivision.—Petiya, Wedamulla, Badahelagoda, Nungomugoda, Dalugangoda, Kohalvila, Gale-danda, Wanawahala, Himbutuwelgoda, Wewelduwu, Dalugama, Badalgoda, Deppitigoda, Hunupitiya, Warakanatta, Iriyawetiya, Kelaniya, Sinharamulla, Pilapitiya, Pamunuwila, Talawatuhenpita North, Talawatuhenpita South, Makola North, Makola South, Biyanwila Pahalapalata, Biyanwila Ihalapalata, Migahawatta, Golunmahara, Kammalawatta, Delgoda.

Mahara Subdivision.—Gonawala, Bollegala, Talwatta, Biyagama, Yabaraluwa, Heyiantuduwa, Pattiwila, Waturapata, Mabima, Siyambalape, Yatihena, Daranagama, Naranwala, Ahugammana, Akurumulla, Alubovila, Kanduboda, Walgama, Udupila, Weboda, Kirillawala, Ranmutugala, Gonahena, Warahantuduwa, Kirimetiya, Dalupitiya Hinkenda, Tuduwagedara, Kurukulawa, Karagahamune Ihalagama, Karagahamune Pahala, Narigama, Kendeliyaddepaluwa, Puwakwetiya, Suripaluwa, Nugegoda, Padiliyatuduwa, Endaramulla, Pinnameda, Gongetota.

Henaratgoda Subdivision.—Mudungoda, Henaratgoda, Godagedara, Kidagammulla, Bendiyamulla, Moragoda, Orutota, Ihalayagoda, Pahalayagoda, Ganemulla, Kosinna, Parakandeniya, Katuwawalamulla, Amunugoda, Imbulgoda, Ihalu, Imbulgoda Pahala, Galoluwa, Weliwariya East, Weliwariya West, Nedungomuwa, Emberaluwa, Belummahara, Malwatuhipitiya, Kandumulla, Ambagaspitiya, Warapalana, Yongamulla, Kirikitta, Pituwalgoda, Pilikuttuwa, Kimbulgoda, Kinigama, Maharagama, Siwuralumulla, Uruwala, Etikehelgala, Katukurunda, Henagama, Aramangoda, Kahatana, Doranadiwala, Puwakpitiya, Wilimbula, Gedumana, Pasgammana, Nilanmahara, Butpitiya South, Butpitiya North, Batepola, Waturugama, Palupelpetiya, Amunukumbura, Baliwila.

Alutgama Subdivision.—Bogamuwa, Korasagoda, Kahabilihena, Udatuttiripitiya, Palletuttiripitiya, Pilankada, Kalatuwawa, Bonegala, Gorakandeniya, Ogodapola, Miwala, Kittammahara, Kottota, Bogoda, Tihariya, Katuwagoda, Kalagedihena, Mangalatiya, Virangula, Mattagoda, Koskandawala, Kirikittanmulla, Alutgama, Alutgangoda, Maipalagoda, Mahawita, Mahattuwa, Galtotamulla, Morena, Kehelwatugoda, Egodawatta, Yakkale, Pituwalgoda, Henpitamulla, Papolgahadeniya, Akureliya, Alutgama, Bogamuwa, Boraliyawatta, Medawatugoda, Bulatgangoda, Titalapitigoda, Hiriwalamulla, Karanekamulla, Baduwatugoda, Gampaha, Morupola.

Bemmulla Subdivision.—Tiriwanagama, Halgampitiya, Bemmulla, Mudagamuwa, Pitiyagadera, Batepola, Magalegoda, Daraluwa, Bandarabatawala, Pattigoda, Hindeniya, Epambula, Dadagomuwa, Paramulla, Wattadara, Raniwala, Kandaduwawa, Kamburugoda, Danwilana, Pattalagedara, Talgasmota, Hiripitiya, Eluwapitiya, Kottala, Galgomuwa, Kimbuloluwa, Wadurawa, Mottunne, Utuwanbogahawatta, Borokgomuwa, Torapitiya, Wattegedara, Kendelanda, Nungomuwa, Udugama, Kurikotuwa.

SUBDIVISIONS OF SIYANE KORALE EAST.

Egodapotha Subdivision.—Udammita, Hubutiya, Panawala, Hakwadunna, Duwunugedara, Kalatuwawa, Gawagomua, Kalalpitiya, Wedagama, Napagoda, Kongahadeniya, Veyangoda, Nambadalawa, Nittambuwa, Yatiyana, Kalahugahawila, Maduwagedara, Webodagalla, Watapitiwala, Walpola, Maimbula, Udugoda, Matalana, Kamburagalla, Pannila, Hunupola, Welagedara, Kospelawatta, Walaliyadda, Hakgalla, Ellakkala, Nabuluwa, Kitanawatta, Pasyala, Ellamulla, Radawadunna, Hedidenikanda, Dematadenikanda, Wirasurikanda, Dambutuwa, Bounuwa, Debehera, Miwitiya.

Megodapotha Subdivision.—Godagama, Halpandeniya, Pelpita, Waragoda, Welikadamulla, Uduganella, Pal-kumbura, Alawala, Karasanagalla, Nekahetikanda, Hapugastenna, Athandakanda, Wanduramulla, Dinapamunuwa, Urapola, Bopagama, Yatawaka, Ratambale, Madakotuwa, Migalla, Miwitigammana, Bopetta, Nagoda, Aruppassa, Kuruwelana, Kahataowita, Beraunna, Paranagama, Walgamulla, Lulupitiya, Galboda, Opaththalla, Hapitiya, Kurawalana.

Weke Subdivision.—Radawana, Indurugalla, Kannimahara, Diyawala, Erapolagodella, Paddawala, Mylawalana, Mahaloluwa, Timbirigama, Millate, Pelpita, Anuragoda, Weralugampola, Mandawala, Mandawala Bathgampalata, Narangaspitiya, Pingomuwa, Kendagolla, Kuttiwila, Udagama, Meddagama, Hissella, Werahera, Pallegama, Walpola, Dangalla, Pepiliyawa, Ganihigama, Mitirigala, Henagama.

Mapitigama Subdivision.—Tarala, Udugama, Senasungoda, Udakanenpella, Pugoda, Pattiayagama, Padukandana, Kospitiyana, Kumarimulla, Owitigama, Nikawala, Gampalagedara, Kapugoda, Mulatiyana, Tittapattara, Yattowita, Umandala, Samanabedda, Welgama, Udampitigama, Malwane, Pahalamapitigama.

Dompe Subdivision.—Kalukundayawa, Dekatana, Parangoda, Pelahela, Dompe, Degawatta, Korambe, Palugama, Hunukandana, Indolamulla, Ganegoda, Diyakawita, Guruwala, Wanaluwawa, Giridera, Galpothugoda, Detemulla, Lunugama South, Lunugama East, Keragala, Nakandapola, Parakadamulla, Putupagala, Demalagama, Walarambe, Helunmahara, Pananwela.

SUBDIVISIONS OF HEWAGAM KORALE.

Hanwella Subdivision.—Hanwella, Tunana, Mawatagama, Megoda, Panaluwa, Beddagedaramulla, Gehenuwala, Wataraka, Owitigama, Walpita, Batawala, Atigala, Henpita, Jaltara, Waga, Labugama, Pinnawala, Uggala, Angampitiya, Pitumpe, Halpe, Wewelpanawa, Galagedara, Bope, Udagama, Dambore, Weragalla, Mahingalla; Kaluaggala, Neripola, Neluwattuduwa, Berendigampola, Diddeniya, Mabule, Kahahena, Welikana, Pelpola, Elamalawala, Panagula, Kahatapitiya, Girriembula, Bollatawa, Mawalagama, Akarawitta, Kosgama, Dettara, Tavalgoda, Muruttagama, Kanampella, Hingurala, Eswatta, Puwakpitiya, Keragalla, Kadugoda, Kahapola, Uruwella, Weralupitiya, Arapangama, Avisawella, Kudagama.

Aturugiriya Subdivision.—Aturugiriya, Dedigomuwa, Oruwella, Mullegama, Habarakada, Pore, Walgama, Homagama, Uduwana, Mawatgama, Pitipana, Godagama, Panagoda, Koratota, Padukka, Angamuwa, Dampe, Horagolla, Poregedara, Liyanwala, Maduluwawa, Kurugala, Kahawela, Malagala, Arukwatta, Miriyagala, Yatawatura, Kottawa, Hokandara, Arangala, Kalalgoda, Talawatugoda, Hiripitiya, Niandagala, Brahakmanagama, Mabulgoda, Makumbura, Malapalla, Kotuwegoda, Walpola, Kalapaluwawa, Madinnagoda, Rukmale, Battaramulla.

Kaduwala Subdivision.—Ranala, Nawagomuwa, Bomiriya, Yakala, Kotalawala, Hewagama, Weliwita, Malabe, Talahena, Talangama, Mulhiriya North, Himbutana, Udumulla.

SUBDIVISIONS OF SAMPITI KORALE.

Mampe-Kesbewa Subdivision.—Erewwala, Pelanwatta, Gorakapitiya, Nampamunuwa, Honnantara, Mawittara, Mampe, Paligedara, Makuluduwa, Tumbovila, Niwantidiya, Kalianmahara, Dulanmahara, Nilanmahara, Werahera, Katuwawala, Bokundara, Jaligoda, Demaladuwa, Berawawala, Kolamunna, Suwarapola, Wewala, Hedigama, Deltara, Dampe, Madapata, Batakettara, Makandana, Moraenda, Niwungama, Halpita, Horatuwawa, Kondurawa.

Kotte-Galkissa Subdivision.—Yakbedda, Welikada North, Welikada South, Kanatta, Narahenpita, Timbirigasyaya, Bambalapitiya, Nawala, Etul Kotte, Nugegoda, Pagoda, Kirillapone East, Kirillapone West, Wellawatta, Pita Kotte East, Pita Kotte West, Mirihana, Madiwala, Udhamulla, Gangodavila, Talapatpitiya, Pannipitiya, Pamunuwa, Godigomuwa, Borelesgomuwa, Polwatta, Maharagama, Nawinna, Dehewala, Karagampitiya, Nedimale, Galkissa, Kawdana, Palligoda, Nikape, Watarappola, Watumulla, Bellantara, Diulpitiya, Pepiliyana, Attidiya, Ratmalana, Kalubovila East, Kalubovila West.

Udugaha Pathuva Subdivision.—Ambalangoda, Siyambalagoda, Wetara, Rilawala, Kirigampamunuwa, Mattegoda, Maganmana, Diyagama, Siddamulla, Sangarama, Kudamaduwa, Kahapola, Jambureliya, Batuwandara, Heraliyawa, Paluambalangoda, Palagama, Undurugoda, Weniwelkola, Kahatuwawa, Kiriwattuduwa.

Moratuwa Subdivision.—Egoda Uyana, Korawalwala, Katukurunda, Moratuwella, Digarolla, Idama, Uyana, Angulana, Laxapatiya, Kaldemulla, Telawala, Borupane, Katubedda, Kuduwamulla, Molpe, Indibedda, Willarawatta, Rawatawatta, Moratumulla.

REVENUE NOTICES—continued from page 2225.

Statement of the Sale of Salt in each Province during July, 1891, showing separately the sale for consumption in the Province, for removal to Released Districts, &c., and for Export from the Island.

| | North-Western Province. | | Southern Province. | | Northern Province. | | Eastern Province. | | Total. | |
|--|-------------------------|-----|--------------------|-----|--------------------|-----|-------------------|-----|---------|-----|
| | cwt. | lb. | cwt. | lb. | cwt. | lb. | cwt. | lb. | cwt. | lb. |
| Balance on July 1, 1891 | 250,205 | 68 | 45,956 | 0 | 198,240 | 0 | 11,609 | 26 | 506,010 | 94 |
| Since received | 60,563 | 0 | — | — | — | — | 5,715 | 0 | 66,278 | 0 |
| Surplus | — | — | — | — | — | — | — | — | — | — |
| | 310,768 | 68 | 45,956 | 0 | 198,240 | 0 | 17,324 | 26 | 572,288 | 94 |
| Issued for consumption in the Province | 2,965 | 84 | 2,840 | 0 | 11,499 | 0 | 1,133 | 0 | 18,437 | 84 |
| Do. removal to released districts, &c. | 23,240 | 28 | 808 | 0 | — | — | 1,862 | 0 | 25,910 | 28 |
| Do. export from the Island | — | — | — | — | — | — | — | — | — | — |
| On account wastages | 308 | 14 | 62 | 0 | 468 | 0 | 191 | 56 | 1,029 | 70 |
| | 26,514 | 14 | 3,710 | 0 | 11,967 | 0 | 3,186 | 56 | 45,377 | 70 |
| Balance on July 31, 1891 | 284,254 | 54 | 42,246 | 0 | 186,273 | 0 | 14,137 | 82 | 526,911 | 24 |

NOTE.—This statement represents the quantity of Salt in the various Stores, exclusive of the unweighed Salt (estimated at cwt. 262,223-82), which has not yet been removed to Store :—

| | | |
|------------------------|---------|-----|
| | cwt. | lb. |
| North-Western Province | 252,349 | 0 |
| Southern Province | 9,874 | 82 |
| Total | 262,223 | 82 |

Audit Office,
Colombo, September 30, 1891.

J. A. SWETTINHAM,
Controller of Revenue.

NOTICE is hereby given that the Government Agent for the Southern Province will receive at the Galle Kachcheri sealed tenders for the under-mentioned Toll Rents of the Galle District from January 1 to December 31, 1892, up to noon of Thursday, October 15 next.

The tenders will be opened at 2 o'clock on that date, on which occasion the tenderers should be present, and the person whose tender is accepted must deposit in cash one-tenth of his offer and complete the necessary security within 30 days from the date of acceptance. :-

The road toll at Hikkaduwa.

The ferry toll at Halpatota.

The road toll on the road to Udugama, to be collected on the land Galwelawatta at or within 50 yards (southwards) of the junction of the Akmimana minor road with the Udugama principal road.

The minor tolls, Amblangoda-Elpitiya road ; to be collected at the land called Tembiligahawatta at the Orovila bridge at Karandeniya between the 2nd and 3rd mileposts.

Hirimbure-Baddegama road ; to be collected at the land called Galagahawatta on the Uluvitika junction between the 4th and 5th mileposts.

Labuduwa-Akmimana road ; to be collected on the land called Wellagahawatta at Totagoda between the 4th and 5th mileposts.

H. R. FREEMAN,
for P. A. TEMPLER,
Government Agent.

Galle Kachcheri,
September 29, 1891.

වම 1892 ක්වු ජනවාරි මස 1 වෙනි දින සිට 1892 ක්වු දෙසැම්බර් මස 31 වෙනි දින වන තුරු මෙහි පහත සඳහන්වෙන තොටුපල රේඛු ඉල්ලා දෙන මුද්දර කරපු වැන්ඩර්පත්ත නොහොත් ඉල්ළුම පෙත්සම් වම 1891 ක්වු ඔක්තෝබර් මස 15 වෙනි බ්‍රහස්පතින්දා දවල්වෙනතුරු ගාල්ලේ කවිචේරියේදී දකුණුපලාගේ ඒජන්තලන්තාන් සේ විසින් බාරගන්ට යෙදෙන බව මෙසින් දැනුම් දෙමි. තවද මෙකී වැන්ඩර්පත්ත එම දිනදී සිතුවේ දෙකේ වේලාවට කඩා බලනවා ඇත. ඒ වේලාවට වැන්ඩර්පත්ත දෙන්නට යෙදෙන අයවල් ඉදිරිපිට සිටින්නට ඕනෑවා සහ ඒත්තුගන්ට යෙදෙන වැන්ඩර්පල මුදල්වලින් දහසෙන් එක කොටසකට වැටහෙන මුදල් අත්පිට බාරදෙන්නට ඕනෑවා සහ කිස්දවසක් ඇතුලතදී ඕනෑකරන්නාවූ ඇප දී ඔප්පුව සම්පූර්ණකරන්නට ඕනෑය.

සික්කඩුවේ පාරේ රේන්දය.
හල්පාතොට තොටුපල රේන්දය.

උඩුගම පාරේ රේන්දය. අයකරණ ස්ථානය— උඩුගමට යන මහපාරෙන් අක්මීමන අතුරුපාරට ගැරෙණ හන්දියේ දකුණුපලාගේ ජාර පණහක් ඇතුලත නොහොත් ගල්වෙල වත්මය.

අම්බලමිගොඩ ඇල්පිටිය පාරේ අතුරු රේන්දේද. අයකරණ ස්ථානය—කරන්දෙනියේ පාරේ දෙකේ කනුවටත් තුනේ කනුවටත් අතරේ අරේ විල පාලමලන තැඹිලිගහවත්මය.

සිරිඹුරේ බද්දේගම පාරේ රේන්දය. අයකරණ ස්ථානය—උළුවිටියේ හන්දියේ හතරේ කණුවටත් පහේ කණුවටත් අතරේ ගලගහවත්මය.

ලබුදුව අක්මීමන පාරේ රේන්දය. අයකරණ ස්ථානය—තොටුගොඩ හතරේ කණුවටත් පහේ කණුවටත් අතරේ වේල්ලගහවත්මය.

එච්. ආර්. ප්‍රිමන්,
පී. ඒ. වැම්පල්ලර්,

ආණ්ඩුවේ ඒජන්තවරයා වෙනුවට.
වම 1891 ක්වු සැප්තැම්බර් මස
29 වෙනි දින ගාල්ලේ
කවිචේරියේදීය.

NOTICE is hereby given that the following Toll Rent from October 16 to December 31, 1891, will be resold at the Galle Kachcheri on Thursday, October 15, 1891, at 2 P.M., at the risk of the original purchaser.

Ferry toll.—Halpatota.

The purchaser should deposit the purchase amount as security in cash.

P. A. TEMPLER,
Government Agent.
Galle Kachcheri,
September 29, 1891.

මෙහි පහත සඳහන්වෙන වම 1891 ක්වු ඔක්තෝම්බර් මස 16 වෙනි දින පටන් දෙසැම්බර් මස 31 වෙනි දින වනතුරු තොටුපල රේන්දය, පලමු ගැහුම්කාරසින්ගේ අපු යෝජනයට 1891 ක්වු ඔක්තෝම්බර් මස 15 වෙනි බ්‍රහස්පතින්දා හවස දෙකට ගාල්ලේ කවිචේරියේදී විකුනන්නට යෙදෙනවා ඇත. ඒකමි:—

හල්පාතොට තොටුපල රේන්දය.
ගැහුම්කාරයා විසින් මිලටගන්නට යෙදෙන මුදල ඇපට තබන්නට ඕනෑය.

පී. ඒ. වැම්පල්ලර්,
වම 1891 ක්වු සැප්තැම්බර් මස 29 වෙනි දින ගාල්ලේ කවිචේරියේදීය.